



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,893 — FRIDAY, FEBRUARY 17, 1956

(Published by Authority)

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices:—</b>		<b>Land Sales by the Settlement Officers:—</b>	
Preliminary Notices .. .. .	233	Western Province .. .. .	—
Final Orders . . . . .	—	Central Province .. .. .	—
		Southern Province .. .. .	—
		Northern Province .. .. .	—
		Eastern Province .. .. .	—
		North-Western Province .. .. .	—
		North-Central Province .. .. .	—
		Province of Uva .. .. .	—
		Province of Sabaragamuwa .. .. .	—
<b>Land Sales by the Government Agents:—</b>		Land Acquisition Notices .. .. .	237
Western Province .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	249
Central Province .. .. .	—	Land Redemption Notices .. .. .	—
Southern Province .. .. .	—	Miscellaneous Land Notices .. .. .	250
Northern Province .. .. .	—	Lands under Peasant Proprietor Scheme .. .. .	—
Eastern Province .. .. .	—		
North-Western Province .. .. .	—		
North-Central Province .. .. .	—		
Province of Uva .. .. .	—		
Province of Sabaragamuwa .. .. .	—		

PART V published with this Issue contains List of Application for Stage Carriage Permits to ply Omnibus or Hiring Car Services, & PART VI published with this Issue contains Register of Pharmacists, Nurses and Midwives

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 3,087 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 17th day of February, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 5th day of November, 1955.

M. W. F. ABEYAKOON.  
Settlement Officer.

#### SCHEDULE

The following lots situated in the village of Rambuka in Uda Pattuwa of the Kukul Korals of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

*North:* Part of Dorawela Ela (the village limit of Tanabela), the village limits of Tanabela, Miyanawita F. V. P. 35 and Pannula in Atakalan Korale,

*East:* Part of Im Dola (the village limit of Dolekanda), the village limit of Dolekanda, parts of In Dola and Rambuka Ganga (the village limit of Dolekanda), the village limit of Dolekanda;

*South:* The village limit of Bopitiya, part of V. C. Path from Bopitiya (the village limit of Bopitiya), the village limit of Bopitiya, part of stream (the village limit of Bopitiya);

*West:* Parts of Rambuka Ganga and Dorawela Ela (the village limit of Tebugala), part of Dorawela Ela (the village limit of Tanabela).

#### Block Survey Village Plan No. 943.

Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.
1 ..	Dorawela Ela (stream) (half area)	6	1 15
1½ ..	Do. (do.)	0	0 4
2 ..	Walankandemukulana	1,343	3 5
3 ..	Hirikumbure Ela (stream)	1	3 27
4 ..	Mahagedarawattehena	21	1 24
5 ..	Amun Dola (stream)	1	3 9
6 ..	Dandugahahena, Mahagedorawattehena, Delgahahena	27	2 18
7 ..	—Footpath	0	2 14
9 ..	Munda Dola (stream)	5	0 33
10 ..	—Path and reservation	0	1 0

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

*Notes.—(a)* Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

*(b)* A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

*(c)* Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

233—J. N. B 52463—867 (2,56)

Lot No.	Name of Land	Extent A. R. P.	Lot No.	Name of Land	Extent A. R. P.
12	Waulhena, Kitulhena	137 2 26	104	Yatantennewatta (reservation along Rambuka Ganga)	1 0 10
13	—Stream	1 3 5	105	Yatantennewatta	2 0 13
14	—Stream	2 1 9	106	Yatantennewatta	4 3 7
15	—Stream	0 3 35	107	Yatantennewatta (reservation along Rambuka Ganga)	2 3 2
17	Kitulhena	0 3 35	108	Ketawalagawawatta (reservation along Rambuka Ganga)	1 0 9
18	—Channel	0 0 33	109	Ketawalagawakubura (reservation along streams)	0 1 23
20	Indigastennehena	0 3 17	110	Alikahena	6 0 36
21	Kitulhena	1 1 31	111	Alikahenewatta	0 3 15
23	Indigastennehena	2 0 27	112	Alikahenewatta (reservation along streams)	0 2 33
24	Indigastennekumbura (reservation along stream)	0 1 33	113	—Stream	0 0 18
25	Pandeniyehena	1 3 39	115	—Stream	0 1 2
26	Pandeniyemukalana	11 1 26	116	Talawlahena	2 1 19
29	Pandeniya Dola (stream)	0 3 33	117	Ellagawawatta	1 2 0
30	—Stream	0 1 26	120	Berawakandehena	10 0 5
32	—Stream	0 1 31	122	Halbendelehena	1 2 5
36	Im Dola (stream) (half area)	0 0 39	123	D.yakandahena	0 2 37
37	Pandeniyemukalana (reservation along Im Dola)	0 3 25	125	—Stream	0 0 8
38	Dolagawawatta (reservation along Im Dola)	0 2 11	127	Berawakandehena	0 3 33
39	Dolagawawatta	2 3 4	128	Diyakandahena	1 2 23
40	Pandeniyemukalana	1 2 25	129	—Stream	0 0 38
41	Dolagawawatta	1 3 34	132	Panwladeniya	0 1 20
42	Dolagawakumbura	0 3 27	133	Henagahagodella	1 3 12
43	Dolagawawatta	0 3 37	135	D yakadahenewatta	0 1 2
44	Dolagawahena	0 1 31	137	Diyakadahenewatta	0 1 30
45	Pandeniyemukalana	1 0 36	138	—V C Path	0 0 4
46	Pandeniy Alutwatta	1 2 9	139	Tennekumburegodella, Thambiyadeniyehenewatta (reservation along streams)	5 1 22
47	Do. (reservation along stream)	1 0 0	140	Gallelle Dola (stream)	0 3 1
48	Dolagawawatta (reservation along stream)	0 2 15	142	Mahagedarawatta	0 2 27
49	Pandeniyehena	11 0 13	143	Mahagedarawatta (reservation along Gallelle Dola)	1 3 14
50	Pandeniyewatta	0 0 34	144	Dolagawa Aswedduma (reservation along Gallelle Dola)	0 1 8
51	Bubulkumbura	1 1 4	145	Thambiyadeniyehena	8 2 1
52	Egoda Pandeniyewatta	1 0 21	146	Walankandemukalana	1 1 17
53	Egoda Pandeniyekumbura	0 1 2	147	Thambiyadeniyehena, Elhessegodellehena, Herathgehena, Mahadamehena, Hettikumburegodella, Hirukumburegodella	34 1 10
54	Pandeniy Alutwattakumbura (reservation along stream)	0 0 14	148	Elhessegodellewatta (reservation along Dorawela Ela)	0 3 11
55	Do. (do.)	0 0 18	149	Elhessegodellewatta	0 1 6
56	Egoda Pandeniyekumbura (reservation along stream)	0 0 16	151	Thambiyadeniyewatta	0 1 6
57	Do. (do)	0 0 12	152	Thambiyadeniyewatta	1 0 0
58	Egoda Pandeniyewatta (reservation along Pandeniy Dola)	0 1 33	153	Thambiyadeniyewatta	0 1 21
59	—V. C. Path	0 1 2	156	Thambiyadeniyewatta (reservation along Hirukumbure Ela)	0 2 1
60	Pandeniyemukalana	4 0 5	157	Thambiyadeniyewatta (reservation along Hirukumbure Ela)	1 0 18
61	Im Dola (stream) (half area)	2 0 30	158	Thambiyadeniyewatta	2 2 22
62	Rambuka Ganga (stream) (half area)	2 3 1	160	Thambiyadeniyewatta	2 1 19
63	Egodakandemukalana	12 0 21	162	Thambiyadeniyehenewatta	0 1 36
64	Egodakandewatta (reservation along streams)	3 3 24	163	Thambiyadeniyehenewatta	2 3 36
65	Im Dola (stream)	1 3 29	164	Tennekumburegodella	3 0 9
66	Weddahena (reservation along Him Dola)	1 3 33	165	Tennekumburegodella	0 2 23
67	—Irrigation channel	0 0 7	166	Thambiyadeniyehenewatta	0 3 8
68	Weddahena	3 0 7	168	Tennekumburegodella	0 3 22
69	Do.	3 0 6	169	—Irrigation channel	0 0 24
69	Do. (reservation along Him Dola)	0 3 34	171	—Stream	0 0 12
70	Do. (do.)	1 2 8	171	—Channel	0 0 7
70	Weddahena, Thummoderalagshena	7 1 34	172	—V C Path	0 0 21
71	Keluhitiyawemukalana	1 2 39	172	—V C Path	0 1 1
72	Thummoderalangawatta	2 3 4	173	—Stream	0 0 16
73	Thummoderalangadeniya	0 3 36	174	—Path	0 1 12
74	—Stream	1 0 32	174	—Footpath	0 0 6
74	Thummoderalangahena	1 0 23	176	—Footpath	0 0 19
75	Thummoderalangahena	2 0 23	177	Dawatagawadeniya	0 2 17
76	Rambuka Ganga (stream)	35 1 6	178	Dawatagawahena	1 3 29
77	Pandeniyemukalana	11 1 21	179	—V C Road	1 2 25
78	—V. C. Path	0 1 32	180	Thalwilagawahenewatta	1 1 24
79	Pandeniyewatta	16 3 38	181	Thalwilagawahenewatta	0 3 38
80	Pandeniyewatta (reservation along stream)	5 1 30	183	Thalwilagawahenewatta	1 2 14
81	—Stream	0 0 9	184	Walahena	2 2 35
82	—Stream	0 2 16	185	Galagoderakandewatta	1 3 8
83	Pandeniyewatta (reservation along stream)	0 0 39	186	Walahenewatta	1 2 24
84	Do. (do)	0 2 12	187	Talwilehena	0 3 24
85	Pandeniyemukalana	6 2 32	188	Jantugawatta, Talwilehena (reservation along stream)	1 1 39
86	—Irrigation channel	0 0 37	191	—Stream	0 0 7
87	Pandeniyehena, Indigastennehena	11 1 17	192	—Stream	0 1 38
88	Indigastennekumbura	0 2 16	194	Walahena	1 0 11
92	Galabendihena (reservation along Rambuka Ganga)	7 3 21	195	Galkeduhena	0 1 14
93	—Channel	0 0 32	197	Galkotuwewatta	1 0 16
94	Galabendihena	0 2 39	198	Galkotuwewatta	0 1 31
95	Galabendihena	2 0 24	199	Yatantennewatta	0 0 37
96	Galabendihena (reservation along Rambuka Ganga)	0 2 28	200	Yatantennewatta (reservation along stream)	0 1 19
100	Yatantennewatta (reservation along Rambuka Ganga)	1 2 4	201	D kdeniyedeniya	0 3 26
101	Yatantennewatta	2 3 38	202	Yatantennewatta	0 3 37
102	Do	2 0 22	205	D kdeniyewatta	0 3 16
103	Yatantennewatta (reservation along Rambuka Ganga)	1 1 5	205	D kdeniyedeniya	0 0 35
			206	Galagedarakandewatta	1 0 10

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.			A.	R.	P.
207	Dikdeniyedeniya	0	3	9	292	Batamullehenewatta	1	0	25
209	Parahenekumbura	1	3	22	293	Batamullehena	0	1	30
210	Yatantennehena	1	2	14	294	Batamullehenewatta	0	2	36
211	Yatantennewatta	1	0	35	295	Batamullehenewatta (reservation along stream)	0	2	20
213	Dikdeniyedeniya	0	1	33	296	Bahtiyannawatta	1	0	22
214	D kdeniye Udahakumbura	1	0	32	297	Batamullehenewatta	1	1	13
215	D kdeniye Udahakumbura	0	2	11	298	Bomaluwehena	0	3	11
216	—Stream	0	0	22	299	Butamullehenewatta (reservation along stream)	0	2	25
217	Yatantennewatta	4	0	35	300	Butamulleaswedduma (reservation along stream)	0	2	38
218	Yatantennewatta	0	2	31	301	Batamullehenewatta	0	3	27
219	—V C Path	0	2	29	302	Batamullehena	0	2	39
221	Parahenewatta	0	1	20	303	Batamullehenewatta	0	2	2
222	Parahenewatta	0	3	9	304	Batamullehenewatta	2	2	20
223	Kobokehena	2	1	4	306	Batamullehenewatta	3	1	8
225	—V C Path	0	0	22	307	Batamullehenewatta	0	2	19
226	—Footpath	0	0	20	308	Batamullehenewatta	0	1	10
226½	—V C Path	0	0	5	309	Batamullehenewatta	1	3	36
227	Kalugala Dola (stream)	3	2	12	310	Batamullehenewatta	0	3	1
228	Kajugaswattehena	7	0	14	311	Batamullehenewatta	2	0	30
229	—Stream	0	0	2	312	—V C Road	1	2	15
230	—Stream	0	0	5	313	Batamullehenewatta	0	3	25
231	Kajugaswattedeniya	2	0	12	315	—Footpath	0	0	1
232	Kajugaswatte Udaha D ganehena	2	1	17	317	Thambiyadeniyehenewatta (reservation along Hirikumbure Ela)	0	3	31
233	Kajugaswatte Udaha D ganehena	0	2	19	318	Hirikumburedeniya	0	2	32
234	Kajugaswatte Udaha D ganehena (reservation along Rambuke Ganga)	1	2	20	319	Ehessesgodella	0	2	27
235	—V C Path	0	3	8	320	Ehessesgodella	1	2	14
236	Belikotuwehena (reservation along Rambuke Ganga)	1	2	31	321	Hirathgewatta	0	1	36
237	Belikotuwewatta (reservation along Rambuke Ganga)	0	0	19	323	—Channel	0	0	14
238	Belikotuwewatta	0	0	39	324	Hettikumburegodella	6	0	1
240	Belikotuwewatta (reservation along Rambuke Ganga)	0	3	12	325	Hettikumburewatta (reservation along Dorawela Ela)	0	2	10
241	Belikotuwehena (reservation along Rambuke Ganga)	0	2	4	326	Hettikumburewatta (reservation along Dorawela Ela)	0	2	8
242	Belikotuwewatta	0	1	1	327	Hettikumburewatta (reservation along Dorawela Ela)	0	2	5
244	Kelinhitayahena (reservation along Rambuke Ganga)	2	1	12	328	Hettikumburedeniya	0	0	26
245	Belikotuwekumbura (reservation along Rambuke Ganga)	0	1	9	329	Hettikumburewatta	0	1	11
246	Belikotuwehena	0	0	36	330	Hettikumburewatta	0	2	10
247	Kelinhitayahena (reservation along Rambuke Ganga)	1	1	13	331	Hettikumburewatta	0	0	32
248	Kelinhitayahena	2	3	10	332	Hettikumburewatta (reservation along channel)	0	0	6
249	Belikotuwehena	0	2	20	333	Hettikumburewatta (reservation along channel)	0	0	11
250	Belikotuwehena	0	1	4	334	—Footpath	0	0	7
251	Kelinhitayahena	3	1	26	336	—V C Road	0	1	31
252	—Stream	0	0	22	338	Asweddumekurunduwatta	1	1	10
253	Belikotuwehena	0	3	10	339	Rambuke Ganga (stream) (half area)	2	0	12
254	Belikotuwehena	0	1	20	340	Pahalawelegodella, Mukundeniyehena	7	3	6
255	—Stream	0	0	3	341	Mukundeniyewatta	0	2	37
256	Kajugaswatte Udaha D ganehena	0	3	31	343	Dunuhngewatta	0	3	10
257	Kelinhitayahemukulana	43	3	16	345	Mukundeniyewatta	0	3	24
258	Korahahena	3	2	3	346	Mukundeniyegodella	0	1	14
259	Kajugaswatta (reservation along Kalugala Dola)	1	0	21	347	—Channel	0	0	5
260	Kobokehenekumbura (reservation along Kalugala Dola)	0	2	11	349	—Channel	0	0	6
261	Kobokehena (reservation along Kalugala Dola)	1	0	19	350	—Channel	0	0	4
261½	Kobokehena	0	1	30	351	Mukundeniyehena	2	3	1
262	Kobokehena	1	0	5	352	Dunuhngewatta	0	2	3
263	Kobokehena	0	3	9	353	Dunuhngewatta	2	0	1
263½	Kobokehena (reservation along Kalugala Dola)	0	3	4	354	Dunuhngewatta	1	1	26
264	Kobokehenemukulana	2	2	14	355	Dunuhngewatta	0	0	22
265	Kobokehenekumbura (reservation along Kalugala Dola)	0	1	24	357	Dunuhngewatta (reservation along stream)	0	1	15
266	Kobokehenekumbura (reservation along Kalugala Dola)	0	0	33	358	Mukundeniyehena	0	0	30
267	Kobokehenewatta	1	1	6	359	—Stream (half area)	0	0	38
268	Galagedarakandekumbura	0	1	10	360	—Stream	0	0	2
269	Galagedarakandewatta	1	0	28	361	Dunuhngewatta (reservation along stream and channel)	0	1	6
270	Galagedarakandekumbura	2	0	22	362	—Channel	0	0	2
271	Galagedarakandehena, Kobokehena	51	3	39	363	Dunuhngewatta	0	3	9
272	Galagedarakandewatta	1	3	3	364	Dunuhngewatta	0	2	28
273	Galkeduhena	3	3	33	365	Dunuhngewatta, Batamullehena, Vithanagegalaudahena, Galagedarakandehena, Bahtiyannawattehena	68	2	9
274	Galkeduwatta	4	0	14	366	Galagedarakandemukulana, Kajugaswattemukulana	26	0	20
275	Galkeduhena, Kambokkawehena	3	3	13	367	Galagedarakandewatta	3	0	10
275½	Kambokkawehena	1	0	2	368	Galagedarakandekumbura	1	2	22
276	Kambokkawehena	1	0	5	369	Galagedarakandewatta	2	0	1
277	—Stream	0	0	11	370	Galagedarakandewatta	1	2	13
278	Walehenekumbura	0	2	2	371	Galagedarakandewatta	0	1	18
279	Walehenekumbura	2	0	39	372	Kobokehenemukulana	1	0	26
280	Bahtiyannawatta	1	2	37	373	Kobokehenewatta	1	2	37
281	Bahtiyannawatta	0	1	18	374	Kobokehenekumbura	0	0	36
282	Bahtiyannawatta	0	1	38	375	Kobokehenewatta (reservation along Kalugala Dola)	0	3	1
283	Bahtiyannehena	2	0	5	376	Kobokehenewatta	0	2	18
284	Bahtiyannehena	0	1	31	377	Kobokehenemukulana	4	0	23
285	Bahtiyannawatta	0	2	8	378	Batayayehenemukulana	1	1	1
286	Koratuwewatta	0	2	10	379	Korahahenewatta (reservation along Kalugala Dola)	1	1	34
287	—Stream	0	2	32	380	Korahahenewatta	0	2	13
289	Bahtiyannawatta	0	1	28					
290	Bahtiyannawatta (reservation along stream)	0	1	15					
291	Bahtiyannawattekumbura (reservation along stream)	1	0	36					

Lot No.	Name of Land	Extent		Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.			A.	R. P.
381	Ihala Batayayehena, Batayayehena	44	3 29	447	Bulathkandehenewatta	1	1 0
382	Keluhitiyawehehena, Weddahena, Bulathkandehena	30	1 2	448†	Bulathkandehenewatta	0	0 10
383	—Stream	0	0 29	450	Bulathkandehenewatta	0	1 14
384	Weddahenedeniya	0	2 25	451	Bulathkandehenewatta	0	1 12
385	Weddahena (reservation along stream)	0	3 30	452	Bulathkandehena	0	2 8
386	Weddahenekumbura (reservation along stream)	0	3 39	453	—V. C. Path	0	0 33
387	Weddahena (reservation along stream)	1	0 2	454	Bulathkandehenewatta	0	3 15
388	Weddahena	2	0 22	455	Bulathkandehenewatta	1	3 5
389	Bulathkandehenewatta (reservation along stream)	2	0 4	456	—V. C. Path (half area)	0	1 29
390	—Stream	0	0 15	457	Bulathkandehena	1	0 27
391	Bulathkandehenewatta (reservation along stream)	1	1 31	458	Bulathkandehenewatta	0	2 19
392	Bulathkandehenewatta	1	3 11	459	Bulathkandehenewatta	0	1 4
393	Weddahena	3	3 0	460	—Path	0	0 14
394	Weddahena (reservation along stream)	0	0 34	461	Bulathkandehenewatta	0	1 19
395	Weddahena (reservation along stream)	1	1 5				
396	Weddahena (reservation along stream)	0	1 36				
397	Bulathkandehenewatta (reservation along stream)	0	2 11				
398	Bulathkandehenewatta	0	3 14				
399	Bulathkandehenewatta (reservation along Kalugala Dola)	0	2 17				
400	Bulathkandehenewatta (reservation along Kalugala Dola)	1	0 25				
401	Bulathkandehenewatta	2	0 22				
402	Bulathkandehenewatta (reservation along stream)	0	1 11				
403	Bulathkandehenewatta (reservation along stream)	0	0 24				
404	Bulathkandehenewatta	1	3 21				
405	Bulathkandehenekumbura (reservation along stream)	0	1 1				
406	Bulathkandehenewatta (reservation along stream)	0	1 4				
407	Bulathkandehenewatta (reservation along Kalugala Dola)	1	2 29				
408	Bulathkandehena	0	3 36				
409	Bulathkandehenewatta (reservation along Kalugala Dola and stream)	3	1 7				
409†	Bulathkandehenewatta (reservation along stream)	0	0 26				
410	—Stream	0	2 3				
412	—Stream	0	1 2				
413	Bulathkandehenewatta (reservation along stream)	1	0 18				
414	Bulathkandehenewatta	2	0 13				
415	Bulathkandehena	20	1 23				
416	—Stream	0	2 7				
417	—Stream	0	1 16				
418	Bulathkandehenewatta (reservation along streams)	1	3 24				
419	Bulathkandehenekumbura (reservation along stream)	0	0 35				
420	Bulathkandehenekumbura (reservation along stream)	0	0 17				
421	Bulathkandehenekumbura (reservation along stream)	0	1 31				
422	Bulathkandehenekumbura (reservation along stream)	0	0 38				
423	Bulathkandehenekumbura (reservation along stream)	0	0 26				
424	Bulathkandehena (reservation along stream)	0	1 33				
425	Bulathkandehenewatta (reservation along stream)	0	3 37				
426	Bulathkandehenewatta	6	2 34				
427	Bulathkandehenewatta	0	3 7				
428	Bulathkandehenewatta (reservation along stream)	0	2 26				
429	Bulathkandehenekumbura	0	0 22				
430	Bulathkandehenewatta	1	0 23				
431	Bulathkandehenekumbura	0	2 4				
432	Bulathkandehenewatta (reservation along stream)	0	0 9				
433	Bulathkandehena (reservation along stream)	0	1 29				
434	Bulathkandehenekumbura (reservation along stream)	0	1 25				
435	Bulathkandehenewatta (reservation along stream)	0	0 17				
436	Bulathkandehenewatta	0	1 12				
437	Bulathkandehena	0	3 1				
438	Bulathkandehenewatta	0	1 7				
439	Bulathkandehenewatta	1	1 20				
440	Bulathkanda-Karwapulahena	1	1 20				
441	Bulathkanda-Karwapulamukalana	4	1 17				
442	Bulathkandehena	0	3 10				
443	Bulathkandehena	3	1 20				
444	Bulathkandehena	1	2 0				
445	Bulathkandehena (reservation along stream)	0	0 7				
446	Bulathkandehena	0	1 13				

Total .. 2,447 1 16

(Ratnapura S. O. No. 4—1956.)

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 3,088 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 17th day of February, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of November, 1955.

M. W. F. ABBYAKOON,  
Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### SCHEDULE

The following lots situated in the village of Gamagepetta in Uda Pattuwa of the Kukul Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries.—

North: The village limit of Gangalagomuwa, part of stream (the village limit of Gangalagomuwa), part of Panapola Ganga (the village limits of Gangalagomuwa, Dodammuluwa and Panapola);

East: Parts of stream and footpath (the village limit of Panapola), the village limits of Panapola and Hapugoda (part of);

South: The village limit of Hapugoda (part of);

West: Part of Urudeniya (the village limit of Kongahakanda), the village limits of Kongahakanda and Gangalagomuwa

##### Block Survey Village Plan No. 953

Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.
1	—Stream (half area)	0	0 2
2	Imbulagawadeniya	0	3 4
3	Imbulagawadola (stream)	0	0 9
4	Leigala-athuremukalana	5	0 20
5	Gallallemodarahena, Palawinnehena, Imbulagawahena, Wellapanawehena, Palungalawahena	57	0 3
6	Gallallemaswedduma	0	1 1
7	Palawinnedekandedeniya	0	0 23
8	Palawinnedekandekumbura	0	1 22
9	Palawinneheniya	0	3 37
11	Panapola Ganga (stream) (half area)	4	1 27
13	Obodawattekumbura (reservation along Panapola Ganga)	0	0 21
14	—Footpath	0	0 6
16	Ambagahawattehena (reservation along Panapola Ganga)	0	2 11

Lot No	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.			A.	R.	P.
17	—Stream (half area)	0	0	8	85	—Stream	0	0	14
18	—Footpath (half area)	0	0	1	86	Madawalagawadeniya	0	0	25
19	Ambagahawattedeniya	0	1	21	87	Midugahahenedeniya	0	0	34
20	Pelaketiyawattehena	3	1	25	88	Madugahahenedola (stream)	0	1	23
22	Pelaketiyawattedeniya	0	1	29	89	Thippaledola (stream)	0	0	13
23	Watawalawatta Obodawatta	0	0	19	90	—Footpath	0	0	1
24	Obodawattehena	16	0	35	91	Gallansawahena, Dewalegawahena, Madugahahena, Wewadeniyedaruwehena, Pettaradolehena, Weearukotehena	77	2	19
26	—Stream	0	0	16	93	Pettaradolewatta	2	1	39
28	Millagastennekumburehena	0	1	2	94	Pettaradolehena	14	3	15
29	Millagastennekumbureniya Watawalakumbureniya	1	1	18	95	Pettaradolemukalana, Nawariketiymukalana, Nedunakandemukalana	20	3	2
30	Gamage Dola (stream)	0	3	4	96	Nawariketiye-watta	3	0	16
33	—V. C. path	1	1	30	97	—Stream	0	0	4
34	Palungalagawadeniya	0	1	28	98	Nawaraketiye-dola (stream)	0	1	28
35	Ketapolehenedeniya	0	3	12	99	Galcotuwattedeniya	0	0	35
36	Paluwehene Dola (stream)	0	0	18	100	Thruwaneketiye-hena, Nadunakandehena, Nawaraketiye-hena, Galcotuwehena, Boralugallehena	57	2	23
37	Ketapolemukelana	1	2	7	102	Thruwaneketiye-dola (stream)	0	1	10
38	Ketapolehena	10	0	26	103	—Footpath	0	0	10
39	Ketapole Dola (stream)	1	0	4	104	Nedunakandehena	1	3	10
40	Wewadeniyedaruwedeniya	0	1	39	105	Nadunakande Dola (stream)	0	0	15
41	Imbulagawahena	0	1	35	106	Nadunakandehena	0	1	7
43	Sohonagawadeniya	0	0	26	107	—Footpath	0	0	4
44	Palawnehena	0	3	2	108	Dikhenedeniya	0	0	22
48	Danketiye-hena	0	1	24	109	Dikhena	1	1	30
49	Pettaradola (stream)	0	2	24	110	Munuwandeniyedaruwekumbura (reservation along stream)	0	0	9
52	Millagastennehena	0	3	21	111	Minuwadeniya	0	1	8
53	Millagastenneudaruwewatta	0	1	5	112	Minuwandeniyekumbura (reservation along stream)	0	2	14
54	Asweddumekumbura	0	0	11	113	Dikhena, Udawatthena, Rilagalathure-hena, Dolabodahena	38	2	8
55	Godellewatta	0	0	6	114	—Footpath	0	0	10
56	Godellewatta (reservation along stream)	0	0	3	115	Dikhenewatta (reservation along stream)	0	0	28
57	Wattekumbura (reservation along stream)	0	0	10	116	Dikhenewatta	0	0	34
58	Millagastennehenewatta and Galkadagahahenewatta (reservation along stream)	0	3	4	117	Dikhenewatta (reservation along stream)	0	1	4
59	—Stream	0	0	13	118	Dikhenekumbura (reservation along stream)	0	0	27
60	Wattekumbura (reservation along stream)	0	1	27	119	Dikhenewatta	0	1	4
61	Galkadagahahenewatta and Millagastennehenewatta (reservation along stream)	0	1	15	120	Dikhenekandedeniya	0	1	2
62	Millagastennehenewatta and Galkadagahahenewatta	0	2	30	122	Kosgulunedola (stream)	0	1	38
63	Galkandegahahenewatta and Millagastennehenewatta	2	2	14	123	—Stream	0	0	3
64	Monaragalahenedola (stream)	0	1	9	124	Kosgulunedeniya	0	2	36
65	—Footpath	0	0	16	125	Galkadagahahena, Millagastennehena, Monaragalahena, Kosgulunehena, Rilagalathurehena	92	3	34
67	Thalagahawattekumbura (reservation along stream)	0	0	24	126	Rilagalathuredola (stream)	0	2	20
69	Lindagawaaswedduma (reservation along stream)	0	0	19	127	Urudeniyedola (stream) (half area)	0	0	5
70	Millagastennehena	0	1	21	128	Thruwaneketiye-hena	2	1	35
72	Gamage-dola Mahadola (stream)	1	3	17	129	—Footpath	0	0	13
75	Rukgahawaledeniya and Amuthuduweniya	0	2	14	130	Thruwaneketiye-hena	10	2	24
76	Galcotuwattedeniya	0	0	11					
77	Polgaswatta Kapugewatta	4	3	3					
78	Pitadeniya	0	1	16					
80	Pitadeniyedola (stream)	0	0	37					
82	Geemadutennehena	6	1	2					
83	Unapanduragawadeniya	0	2	3					
84	—Stream	0	0	8					
						Total	464	2	33

(Ratnapura S. O. No. 5—1956)

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36, Proviso (a)

ORDER No 28 OF 1956

Reference No. LD 1296/J 55 S 399.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 7, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

## SCHEDULE

## I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

The Government Agent, Nuwara Eliya District, or other officer authorized by him

## II

Description of Land

A portion, in extent about 2½ acres, out of the land called Balmoral Estate, situated in the village of Agrapatana, Agrapatana Wasama, Kotmale Division, Nuwara Eliya District, and bounded as follows:—

North by Estate Road;  
East by foot path;  
South and west by remaining portions of the same land.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 29 OF 1956

Reference No LH/B 98/J 55 E 437.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 8, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Kalutara District, or other officer authorized by him	A portion, in extent about 2A. 2R 01 5P. from the lands called Kahatagahawatta, Alubogahawatta, and Katukurunda-Pauladeniya, situated in Palanaruwa village, Raigam Korale, Kalutara District; and bounded as follows.— North by temple land and road; East by Crown land and land calmed by J. Lavaris Singho; South by lands called Katukurunda-Pauladeniya and Peelle Kottunna; West by the lands called Peelle Kottunna and remaining portions of the same land.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 66 OF 1956

Reference No R/Q 107/J55 S 518

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 10, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him	The land called Parangiawatte, in extent about 3½ acres, situated at Nawala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows.— North by the land called Parangiyawatta, bearing assessment No. 17, 6th Lane and the land called Alubogahawatta, bearing assessment 389, Nawala Road; East by Nawala Road, South by path and the land called Gorakagahawatta, bearing assessment Nos 379/2 and 371, Nawala Road; West by the land called Parangyakumbura, bearing assessment No 379/6, Nawala Road and the land called Delgahakumbura

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 67 OF 1956

Reference No. LD. 4921/J55 H 505.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 9, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Kandy District, or other officer authorized by him	A portion, in extent about 5A 2R. 0P. out of the land called Pembahena Estate, situated in the village of Gungathena, Yatiganhulaha North, Uda bulatgama, Kandy District, and bounded as follows.— North by Colombo-Gungathena P. W. D. road; East by Bulatwela Ela; South by a portion of the same land (in tea); West by paddy land.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Orders under Section 36**

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in column IV of that schedule

Colombo, February 9, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**SCHEDULE**

<i>Column I Reference No</i>	<i>Column II Order No 1956</i>	<i>Column III Acquiring Officer</i>	<i>Column IV Description of Land</i>
LA. 3392/J/LG/2899	30	The Government Agent, Puttalam District	Lot 1 in preliminary plan A 1,363
LH 705/J/HLG/1105	31	The Government Agent, Kalutara District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in preliminary plan A 2,934
LA. 3452/J 54 H 34	32	The Government Agent, Puttalam District	Lot 674 in Extract No. 25 to T. S. P. P. 12
QA 208/J/TW/801	33	The Government Agent, Colombo District	Lots 4, 9, 10, 11, 13, 15, 18, 19, 27, 30, 31, 32, 34, 35, 37, 42, 43, 44, 45, 49, 50, 51, 52, 54, 57, 59, 65, 68, 69, 76, 77, 81, 82, 84, 88, 90, 92, 93, 96, 97, 98, 99, 101, 102, 105, 107, 109, 110 and 112 in preliminary plan A 3,034
LD. 4436/8-J/TW/1910	34	The Government Agent, Kandy District	Lots 1, 28, 29, 30, 45 and 46 in preliminary plan A 2,015
LD 3081/J/E/2133	35	The Government Agent, Batticaloa District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11 and 12 in preliminary plan A 999
LA/LRO/55/112-J 55 L 185	36	The Government Agent, Kurunegala District	Lots 264, 275, 276 and 277 in combined supplement No 1 to final village plans 997 and 2,044 and preliminary plans 4,382, 4,899 and 5,162
LR. 1306/J/AL/2264	37	The Government Agent, Anuradhapura District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9 in village plan 1,432 and lots 1, 2, 3 and 4 in village plan 1,424
LR 1382/J/LLD/377/53	38	The Government Agent, Anuradhapura District	Lots 17, 18, 19 and 20 in village plan 1,432 and lots 5, 6, 7 and 8 in village plan 1,424
LR. 1259/J/LLD/246/53 (VE)	39	The Government Agent, Anuradhapura District	Lots 10, 11, 12, 13, 14, 15 and 16 in village plan 1,432
LW. 3868/J 54 L 307	40	The Government Agent, Badulla District	Lots 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 and 45 in Supplement No. 1 to final village plan No. 111
LH 1095/J/LLD/687/53	41	The Government Agent, Kalutara District	Lots 1, 2 and 3 in preliminary plan A 3,780
LH/B. 79/J 54 L 58	42	The Government Agent, Kalutara District	Lots 710, 711 and 712 in supplement No. 3 to final village plan 140

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Orders under Section 36**

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo, February 10, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**SCHEDULE**

<i>Column I Reference No</i>	<i>Column II Order No. 1956</i>	<i>Column III Acquiring Officer</i>	<i>Column IV Description of Land</i>
QA. 25/J 54 LG 494	43	The Government Agent, Colombo District	Lots 1 and 2 in preliminary plan A 2,214
LD. 4326 (1)/J 55 IG 5	44	The Government Agent, Kandy District	Lots 1 and 2 in preliminary plan A 2,014
LH. 962/J/HLG/1980	45	The Government Agent, Kalutara District	Lot 1 in preliminary plan A 3,536
LA/LG/54/25-J 54 LG 140	46	The Government Agent, Kurunegala District	Lot 15 in supplement No. 4 to final village plan 381
LD. 3300/J/H/489/53	47	The Government Agent, Batticaloa District	Lot 1 in preliminary plan A 1,148
MA/AC/4207/52-J/LG/389/53	48	The Municipal Com- missioner, Colombo	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 3,693
MA/AC/4220/51 & 2182/52-J/LG/2659	49	The Municipal Com- missioner, Colombo	Lots 1, 3, 4, 5 and 6 in preliminary plan A 3,680
LD. 4805/J 54 L 454 VE	50	The Government Agent, Kandy District	Lots 1 and 2 in preliminary Plan A 2,239
LA/LRO/55/111-J 55 L 186	51	The Government Agent, Kurunegala District	Lots 95, 96, 97, 98, 99, 100 and 101 in supplement No. 2 to final village plan 2,210
QA 140/J/LLD/356/53	52	The Government Agent, Colombo District	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 3,776
LD. 3431/J/LLD/696/53	53	The Government Agent, Batticaloa District	Lot 1 in preliminary plan A 1,159
LB 2224/J 54 L 228	54	The Government Agent, Matara District	Lots 1 and 2 in preliminary plan A 1,561
LA/LRO/55/113-J 55 L 276	55	The Government Agent, Kurunegala District	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,366
LH/B 55/J/AL/1617	56	The Government Agent, Kalutara District	Lots 619 and 620 in supplement No. 6 to final village plan 126
LD 1241/J/LLD/499/53	57	The Government Agent, Nuwara Eliya District	Lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan A 2,219
LL/A 5646/J/LLD/595/53	58	The Government Agent, Ratnapura District	Lot 395 in supplement No. 4 to final village plan 335

Column I Reference No.	Column II Order No. 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
QA. 188/J 54 L 381	.. 59 .	The Government Agent, Colombo District	Lots 1 and 2 in preliminary plan A 3,700
LM 5499/J/E/2855	. 60	The Government Agent, Kegalla District	Lot 466 in supplement 1 to final village plan 149
LD/LE 21/J/E/2698	61	The Government Agent, Nuwara Eliya District	Lot 1 in preliminary plan A 2,150
LA/C 20/J/E/416/53	62	The Government Agent, Galle District	Lot 1166 in supplement No. 2 to final village plan 526
LW 3790/J/TW/306/53	63	The Government Agent, Badulla District	Lot 107 in supplement No. 1 to final village plan 399
LA/7630/J/TW/2398	64	The Government Agent, Kurunegala District	Lots 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 12, 13 and 14 in combined supplement No. 1 to final village plans 1,105 and 1,106
LH. 1074/J/LG/565/53	65 .	The Government Agent, Kalutara District	Lot 1 in preliminary plan A 3,893

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

LD 4416 (III).

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 27 acres out of the land called Deltota Group, situated in Deltota, Pata Hewaheta and Kandy Division, Kandy District; and bounded as follows:

North by V. C. road from Galaha;  
East by stream and tea land of Uda Deltota;  
South by tea land of Uda Deltota and private road;  
West by tea land called Vedehetta Estate claimed by Rengasamy.

(2) A portion, in extent about 5 acres out of the land called Deltota, Group, situated in Deltota, Pata Hewaheta and Kandy Division, Kandy District; and bounded as follows:

North by the land called Belwood Estate and village lands;  
East by paddy field and remaining portion of same land, and the land called Belwood Estate;  
South by remaining portion of the same land,  
West by Oya and paddy fields.

(3) A portion, in extent about 6 A. 0 R. 06 P. out of the land called Belwood Estate, situated in Deltota, Pata Hewaheta and Kandy Division, Kandy District, and bounded as follows:

North, west and south by village lands;  
East by cart road.

(4) A portion, in extent about 33 A. 2 R. 35 P. out of the land called Belwood Estate, situated in Deltota, Pata Hewaheta and Kandy Division, Kandy District, and bounded as follows:

North by village lands;  
East by village lands, paddy fields claimed by Belwood Estate;  
South by village lands;  
West by stream, paddy fields, village lands and cart road.

(5) A portion, in extent about 6 A. 3 R. 33 P. out of the land called Belwood Estate, situated in Deltota, Pata Hewaheta and Kandy Division, Kandy District, and bounded as follows:

North by village lands;  
East by village lands and stream,  
South by Deltota Estate;  
West by stream and paddy fields claimed by Belwood Estate.

(6) A portion, in extent about 15 A. 2 R. 06 P. out of the land called Belwood Estate, situated in Deltota, Pata Hewaheta and Kandy Division, Kandy District, and bounded as follows:

North by paddy fields claimed by Belwood Estate;  
East by remaining portion of the same land;  
South by stream;  
West by village lands and paddy fields claimed by Belwood Estate.

Ref. No. J/AL/1907 VE,  
Colombo, February 1, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land, in extent 3 A. 1 R. 01.9 P., called Usgodakela *alias* Peralanda, situated in Akurugoda Village, Weligam Korale, Matara District, more particularly described as lots 1 and 2 in preliminary plan A 1,392.

Ref. No. J 55 E 441/LB 2264,  
Colombo, December 23, 1955.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.



**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

No. L. A. 1103.

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of land, approximately 0A 1R 22P, situated at Chunnakam, Valikamam North, Jaffna District, and bounded as follows —

North by land claimed by Mrs Thuuvampalam,  
East by Land claimed by Mrs Thuuvampalam, M<sup>rs</sup> N S Suppiah, M<sup>rs</sup> Kandiah, M<sup>rs</sup> Sivasubramaniam, Mr. V Kandiah,  
M<sup>rs</sup> Ponnambalam, M<sup>rs</sup> K Kandasamy and Mr V Kandiah,  
South by Tank,  
West by lands claimed by Mrs Thambiappah, Mr E Vallipuram, M<sup>rs</sup> S Navaratnam, Mrs Nagalingum, M<sup>rs</sup> Sabaratna Iyer, M<sup>rs</sup> E Sellathurai and M<sup>rs</sup> Muthukumarasamy

Ref No J 55 LG 94  
Colombo, December 8, 1955

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

No. LA/7534A.

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of 536A 3R 18P, out of the lands called Hilibatpillewa, Hilibatkumbura, Rukattanagahamulapillewa, Dewagiri welepahalakumbura, Dewagiriwela, Lotugahakumbura, Mailagahamulagala, Moigahamulawatta, Ratmalgahakumbura, Wariya polakumbura, Namudrayapillewa, Mailanpityekumbura, Kongahamulagala, Mailanpityepillewa, Divulagahamulagala, Mailanpitiya, Kosgahamulagala, Andreyagala, Kosgahamulahena, Kongahamulawatta, Potanayawatta, Pahalawatta, Ambagahakotuwa, Sulatwelyaya, Kosumnerajasanthake, Bogamulakotuwa, Mahagala-dama, Ranakekotuwegala, Ranukakotuwewela, Pahala Kahatawela, Divulgahakotuwa, Hitmagederawatta, Puranagederawatta, Makullagahakotuwa, Ambagahamulawatta, Kongollayayahena, Kongollayaya, Ulpotegala, Appullanagederawatta, Pahalakumbura, Kadurugahamulawela, Delugahadalupotha, Panalakumburepillewa, Unagahakumbura, Kunuweekotuwa, Dewenikuruweekotuwa, Bulugahagoda, Vivulgahakotuwa, Kahatawela, Divulgahakotuwewatta, Gamourigahamulawatta, Bulugahalanda, Mungala alias Meegahamulawatta, Kongahamulawatta, Wetakegahalangkumbura, Kirindumadehena, Kirindumadenenyaya (Tank abandoned), Lenawa Estate, Galgodowela, Galgodowatta, Barandarepillewa, Barandara, Medihena, Kahalledalupotna, Bolapothakumbura, Nikawehagederawatta, Galawawakotuwa, Yeddessegekumbura, Siyamabalahamulahena, Puncukumbura, Bolapothakumburepillewa, Puncukumburepillewa, Yaddessegekumburepillewa, Lenawewela, Pahalawatta, Lenawela, Koraliyakumbura alias Amunukumbura, Amunukumburepitiya alias Angurukurupityegala, Amunukumburupitiya, Nikalandedama, Mahagala-dama, Tattawelahenyaya, Tattawela, Dahathdenagedama, Galgodewatta, Nagahahena, Nagahahenewela, Lenawa Estate (Leshing floor), Bandipolawela (Cemetery), Moragollawelagala, Pahalawatta, Paranagederawatta, Kalugomuwebogahalanda and Pahala Kehelpatangewela, situated in the villages of Kahatawela, Bebilapitiya, Lenawa Tattawela, Bandipola, Kalugomuwa, Nekette Kehelpatange, Dikwehera, Dewagiriya and Niramulla, Hatahaye and Ihala Otota Korales, Hiriyala Hatpattu, Kurunegala District; and more particularly described as lots 2 to 6 (F. V. P. 2,817) 105 to 108, 110 (F. V. P. 2,818), 387 to 419, 422, 428, 429, 431 to 433, 435, 436, 439 to 441, 443 to 445, 447, 448, 451, 453, 454, 458, 460, 463, 466 to 468, 472, 473, 474, 476, 477 (F. V. P. 2,823) in Combined Supplement No. 1 to F. V. P. 2,817, 2,818 and 2,823 and part of P. P. 2,461, lots 43 to 59 (F. V. P. 1,242), 80, 84, 85, 89 to 92, 93 $\frac{1}{2}$ , 94 $\frac{1}{2}$ , 95, 95 $\frac{1}{2}$ , 97 to 107, 109 to 112, 112 $\frac{1}{2}$ , 113 to 128, 128 $\frac{1}{2}$ , 129 to 132 (F. V. P. 1,243), 211, 212, 214, 215 $\frac{1}{2}$ , 216 to 221, 224 to 228, 230, 230 $\frac{1}{2}$ , 232, 240, 240 $\frac{1}{2}$ , 242 to 248, 248 $\frac{1}{2}$ , 249 to 280, 280 $\frac{1}{2}$ , 280 $\frac{3}{4}$ , 281 to 283, 283 $\frac{1}{2}$ , 284 to 291 (F. V. P. 1,244 an part of P. P. 2,461) 1, 2, 3, 5, 6, 7, 8, 10, 11, 13 to 42 (F. V. P. 1,245 or old F. P. 2,461) 8 to 15, 17 to 22, 24 (F. V. P. 1,246), 62, 63, 64 (F. V. P. 1,247), 154 to 158 (F. V. P. 2,746) in Combined Supplement No. 1 to F. V. P. 1,242, 1,243; 1,244; 1,245 and old P. P. 2,461, 1,246, 1,247 and 2,746.

Ref. No J/LLD/44/53,  
Colombo, January 31, 1956.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No LA/CI/55/41/J55 HA 141

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1 acre out of the land called Modawatta, situated, in Meddapola Village, Dodampattu Palata, Katugampola Hatpattu, Kurunegala District; and bounded as follows —

North by part of paddy field claimed by Rajamahavihare Temple,  
East, south and west by Pita eia through the paddy field claimed by Rajamahavihare Temple

Ref No J55 HA 141,  
Colombo, January 27, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

No LA3482/J54 LG407

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1A 2R 06P from the land called Iranwila Estate (on both sides of the cart road) situated at Iranwila, Village Headman's Division of Iranwila Pitigal Korale South, Chilaw District, and bounded as follows —

North by remaining portion of the same land  
East by the remaining portion of the same land and land claimed by the heirs of the late Dr C W Fernando,  
South by the land called Melwatta claimed by the heirs of the late Dr. C. W. Fernando and fore-shore,  
West by fore-shore

Colombo, December 22, 1955

P. B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition Amendment Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 5 acres out of the land called Miyanapalawa Watta, situated in Alpitaya Village, Keeraweli Pattu, Beligal Korale, Kegalla District ; and bounded as follows —

North by the land claimed by R. G. T Ukku Banda and others ,  
East by lands claimed by P. A. Karunaratna and W. A. Ukkuhamy ;  
South by land claimed by W. A. Punchi Banda ,  
West by lands claimed by P. M. Karunaratna, J. M. T. Banda and E. W. Ekanayake.

Ref. No. J/E/1435/LM 5323.  
Colombo, January 16, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954**

**Certificate under Section 49**

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act.

Colombo, February 14, 1956

K. VAITHIANATHAN,  
Minister of Industries, Housing and Social Services.

**SCHEDULE**

A block of land belonging to Dr. E. S. Godlieb of Maharagama, in extent approximately 4 acres, situated in the Village Headman's Division of Boralesgomuwa, D. R. O's Division, Colombo, Colombo District, Western Province ; and bounded as follows :—

North : By part of the same land and land belonging to Jayasunderamudiyanselage Don Cornelis and others ;  
East : By a Dewata road ,  
South : By a Dewata road and land belonging to Galhenage and others ;  
West : By part of the same land and land belonging to Dewamullage Martinus Dias.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No R/Q 4870/62.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired

P. Plan No A 3,942 Situation—Kirillapone

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Nugagahakanatta, assessment Nos. 96, 96/2, 96/3 and 96/4, Kirillapone-Narahenpita Road	Garden contains 5 permanent buildings, 3 masonry wells and a water tank	Totawatte Don Manuel Stephen Henry de Silva and Dr Totawatte Don Manuel Fredrick Lucian de Silva, both of Minerva Furnishing House, 556, Maradana	4	0	15.10

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 19, 1956, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, February 13, 1956.

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. Q B 193/J 55 S 309 and Q B 194/J 55 S 308

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired

Preliminary plan No. A 3,937. Village—Battaramulla

Lot	Name of Land	Description	Name of Owner	Extent			
				A.	R.	P.	
1	Narangahahena alias Mahudswatta	Coconut garden 10-20 years, contains 4 masonry buildings, 3 masonry wells, 2 masonry water tanks and 1 masonry enclosure with shrine	Mr. G. P. J. Silva, 25, Skelton Road, Colombo, and Mr. G. P. A. Silva, Assistant Secretary, Ministry of Justice, Colombo	7	1	35.3	
2	Minuwanvillawatta	Rubber 45 years contains 4 masonry buildings, 1 masonry well, 1 masonry water tank, 2 electric standards, and transmission line	Mr. P. C. S. Ebert, "Rosendall", Braybrook Place, Colombo	21	2	13.5	
3	Road	Road	Crown		0	0	2.3
Total				29	0	11.1	

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 19, 1956, at 10 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 12, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, February 13, 1956.

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. Q. B. 149/J55 S 219.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Lot No.	Name of Land	Description	Name of Owner	Extent		
				A.	R.	P.
Description of the land to be acquired						
Preliminary plan No A 3,902. Villages—Kalapaluwawa and Gotatuwa						
1	Dodangahatena	Rubber 30 years	M Edwin Perera, Mulleriyawa, Angoda	0	0	29 7
2	Do	Ditto, contains a temporary house, foot-paths, an overhead electric main, an electric standard and part of an earth well	W M Mathiyas Peera, W M Magiln Peera, W M Joslin Peera, and W. M Beatrice Perera, all of Mulleriyawa, Angoda	27	0	4 5
3	Do	Rubber 30 years	do	1	1	18 4
				<b>Total</b>		
				<b>28 2 12 1</b>		

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on April 2, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 26, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, February 11, 1956

A S NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No J 55 LG 206—S, R/A—18.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

**SCHEDULE**

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No A 3,457 Ward No 7—St Pauls, within the Municipal limits of Colombo						
1	Premises bearing assessment No 32, Sea Street	Waste land contains 3 buttresses along the northern boundary	Dl D W Peera, "Sri Mahal", 41, Rosemead Place, Colombo	0	0	3 44
2	Premises bearing assessment No 30, Sea Street, and assessment No 21, Chekku Street	Waste land	S Puvalingam Chettiar, 'Luckshmi Villa', Poliyagoda, Kolaniya	0	0	3 29
3	Premises bearing assessment No. 28, Sea Street	do	Mohamed Usoof Norul Azeema and Mohamed Usoof Sithy Aysha of 63, Messenger Street, Colombo	0	0	0 95
4	Premises bearing assessment No 26, Sea Street	Part of road (metalled) and waste land	Mrs Mohamed Yooseof Umman Razeema, wife of S Mohamed Hussein, 23/1, Galkapanawatta Road, Grandpass, Colombo	0	0	0 95
5	Premises bearing assessment Nos. 17 and 19, Chekku Street	Waste land and part of road (metalled)	Mrs A R Sithu Umma, 36, Reservoir Road, Colombo 9	0	0	3 75
6	Premises bearing assessment No 24, Sea Street and assessment No. 15, Chekku Street	Part of road (metalled)	Mrs Noorul Hidayah (wife of M L M Ghouse) and Mrs Sithy Erespha (wife of Yousuf Caffoor), 106, Barnes Place, Colombo	0	0	2 40
7	Premises bearing assessment No 22, Sea Street	do.	Mrs Sithy Kadiya Mohideen, c/o M. S M Mohideen, "Crescent House", Rosemead Place, Colombo	0	0	1 50
8	Premises bearing assessment No. 20, Sea Street	Waste land and part of road (metalled)	P Hussein Koya Sahib, c/o M M A Raheem, Proctor, 254, Hulftsdorp, Colombo	0	0	0 66
9	Premises bearing assessment No 18, Sea Street	do	Mrs A H Jameela Umma and Mrs Noor Thaha (wife of Z A M Mahroof), "Mildred House", 5th Lane, Colpetty	0	0	0 67
10	Premises bearing assessment No 16, Sea Street	Waste land	V. M Abdul Rahman, c/o M. M A Raheem, Proctor, 254, Hulftsdorp, Colombo	0	0	0 30
11	Premises bearing assessment No 14, Sea Street	do.	Veerasamy Pillai Thiagarajah, "Powname Bavan", Alwis Town, Hendala, and Veerasamy Pillai Coomaravelu Pillai, 94, Gmtupitiya Street, Colombo	0	0	0 29
12	Premises bearing assessment No 12, Sea Street	do.	Mrs. Abigail Elizabeth Mercia Casie Chetty, "Manresa", Barnes Avenue, Mount Lavinia	0	0	0 31
13	Premises bearing assessment Nos 6, 8 and 10, Sea Street	do	Veerasamy Pillai Thiagarajah, "Powname Bavan", Alwis Town, Hendala	0	0	1 05
14	Premises bearing assessment No. 4, Sea Street	do.	Mrs. Abigail Elizabeth Mercia Casie Chetty, "Manresa", Barnes Avenue, Mount Lavinia	0	0	0 80
15	Premises bearing assessment No 11, Chekku Street	Road (metalled)	M H. M. Yooseof, 12, China Street, Pettah	0	0	0 59
16	Premises bearing assessment Nos 1 and 3, Chekku Street	Waste land	Thiagarajah Candiah, 23/22, Wall Lane, Mutwal, Mutuvelupillai Tuunavakarasu, 23/5, Menerigama Place, Mount Lavinia, Arumugam Pillai Velayutham Pillai, 278, Canal Road, Hendala, Wattala, V Nallampal (Mrs K. Thiagarajah), 3/4, Arab Passage, Deans Road, Maradana, Velayutham Thilleyampalam Suppiah Pillai, Somasunderam Road, Nallur, Jaffna, K. Kamalamuttu Achchi (Mrs T Candiah), Vadivelupillai Arumugam, c/o V Nallampal, 3/4, Arab Passage, Deans Road, Maradana, V Kanagampal (Mrs V Navaratnam), 3/4, Arab Passage, Deans Road, Maradana, Vadivelupillai Thiagarajah, 292, Thumbirgasyaya, Hendala, Wattala	0	0	0 59

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
17	Premises bearing assessment No 5, Chekku Street	Waste land	Thiyagarajah Candiah, 23/22, Wall Lane, Mutwal, Muthavelupillai Thurunavakarasu, 23/5, Menertigama Place, Mount Lavinia, Arumugampillai Velayutham Pillai, 278, Canal Road, Hendala, Wattala, V Nallampal (Mrs K. Thiyagarajah), 3/4, Arab Passage, Deans Road, Maradana, K Kamalamuttu Achchi (Mrs T Candiah), Vadivelupillai Arumugam, c/o V. Nallampalam, 3/4, Arab Passage, Deans Road, Maradana, V. Kanagampal (Mrs V Navaratnam), 3/4, Arab Passage, Deans Road, Maradana, Vadivelupillai Thiyagarajah, 292, Thumbirigasyaya, Hendala, Wattala, Mrs. N K Rahman, 84, Wilson Street, Hulftsdorp; Veerasamy Pillai Thiyagarajah, "Powrname Bawan", Alwis Town, Hendala, Wattala, Veerasampillai Coomaravelu Pillai, 94, Sanchi Arachi Gardens, Hulftsdorp; Camachchy Achchy (Mrs Doraiappah), 99, Gintupitiya Street, Colombo, Nallatamby Ponnambalam, Hokitta, Hendala, Wattala, Nallatamby Sittambaram, Hokitta, Hendala, Wattala	0	0	0 45
18	Premises bearing assessment No. 7, Chekku Street	do.	M Mohamed Koya and M. Ali Koya, c/o P. B Umbuchy, 175, Bankshall Street, Colombo	0	0	0 74
19	Premises bearing assessment No. 9, Chekku Street	Waste land and part of road (metalled)	Mis A H Jameela Umma, "Mildred House", 5th Lane, Colpetty	0	0	0 78
20	Premises bearing assessment Nos. 1 and 3, Wolfendhal Street	Waste land contains the eaves of the adjoining building	D A T. Wijewardana, "Siryala", Eliot Place, Boielda	0	0	4 17
21	Parts of premises, bearing assessment Nos 5 and 11A, Wolfendhal Street	do.	Mis A Wijewardana, "Nirmala", 34, Thustan Road, Colombo	0	0	2 87
22	Part of premises, bearing assessment No. 5, Wolfendhal Street	Tiled masonry building	do ..	0	0	0 31
24	Premises bearing assessment Nos. 46, 50, 52 and 54 and parts of G 44, 44/1 and 44/2 and 44/3, Wolfendhal Street	Waste land contains the eaves of the adjoining building	Hassanally Esufally, c/o Hemas (Diag.), Ltd, 9, Dam Street, Colombo	0	0	9 49
25	Parts of premises, bearing assessment Nos. 44/1, 44/2 and 44/3, Wolfendhal Street	do	do	0	0	1 54
26	Premises bearing assessment Nos 60/1 to 60/12, 60/12A, 60/14, 62 and parts of assessment Nos 58c, 60 and 60/15, Wolfendhal Street	Waste land	E G Adampaly & Co, 130, 4th Cross Street, Colombo	0	1	13 01
27	Parts of premises, bearing assessment Nos 58 and 60, Wolfendhal Street	do	do.	0	0	2 21
28	Parts of premises, bearing assessment No 58, Wolfendhal Street	do	do	0	0	0 06
29	Parts of premises, bearing assessment No. 60/15 Wolfendhal Street	do.	do.	0	0	0 88
30	Premises bearing assessment Nos 68/2 to 68/4 and parts of 68/1 and 68/5, Wolfendhal Street	Ditto, contains the eaves of the adjoining building	Mis A F Seneviratne, 26, Edinburgh Crescent, Colombo	0	0	3 53
31	Parts of premises, bearing assessment Nos 68/1 and 68/5, Wolfendhal Street	Waste land contains the eaves of the adjoining building and a wall	do	0	0	2 64
32	Part of premises, bearing assessment No. 69/3 Dam Street	Waste land, contains the eaves of the adjoining building	P. T Thambipillai, 69/16, Dam Street, Colombo	0	0	0 86
33	Do.	Waste land, contains part of a masonry drain	do	0	0	0 50

## DATE OF INQUIRY

Lots 1, 2-3 and 4 on May 7, 1956, at 10 a.m.  
 Lots 5, 6, 7 and 8 on May 7, 1956, at 2 30 p.m.  
 Lots 9, 10, 11 and 12 on May 8, 1956, at 10 a.m.  
 Lots 13, 14 and 15 on May 8, 1956, at 2.30 p.m.  
 Lots 16 and 17 on May 9, 1956, at 10 a.m.  
 Lots 18, 19 and 20 on May 9, 1956, at 2 20 p.m.  
 Lots 21 and 22 on May 10, 1956, at 10 a.m.  
 Lots 24, 25, 26, 27, 28 and 29 on May 10, 1956, at 2 30 p.m.  
 Lots 30, 31 32 and 33 on May 11, 1956, at 10 a.m.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Colombo Kachcheri as above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 31, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
 Colombo, February 11, 1956,

U. A. GUNARATNE,  
 Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No R/Q-95.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Preliminary plan No A 3,960 Situation—Ratmalana North						
1	Ratmalana Estate, part of assessment No 389, Ratmalana Road	Coconut Estate and part of Estate road	De Soysa-Estates, Ltd, Agents Messrs De Soysa & Co Ltd 1, Union Place, Colombo	2	1	32 7
2	Do.	Coconut Estate contains 1 cadjan masonry building, 2 earth wells, 1 masonry well and parts of Estate roads	do	25	0	29 1
3	Do	Coconut Estate	do	0	0	18 2
4	Ratmalana Estate	Coconut Estate and part of Estate road	do	3	0	8 7
5	Do	Coconut Estate contains 1 masonry well, 1 masonry water tank and part of water course	do	5	1	20 8
6	Do	Rubber land contains a water course	do	9	1	18
7	Do	Rubber land	do	3	1	11 4
8	Do.	do	do	2	2	27 1

All persons interested in the aforesaid lands, are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 19, 1956, at 10 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 10, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, February 14, 1956

A S NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No R/Q 92

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Preliminary plan No A 3,948 Situation—Edingoda						
1	Delgahawatta part of assessment No 176, Cotta Road	Garden contains one permanent building without a roof, one permanent building, 2 masonry pillars and gate, a road and an iron electric post	Mrs Agnes P Perera, 35, Station Road, Nugegoda	0	3	30

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on April 11, 1956, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 26, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, February 8, 1956

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. QA 180/J 54 LG 296.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent		
				A	R	P
Preliminary plan A 3,940 Village—Moratuwella						
1	Pamigahawatta and Nugagahawatta, part of assessment No 25, Circular Road	Coconut garden	Paul E Peiris and Marcus H. Peiris (Heirs of Miss K. D P Peiris) and Mrs Rose Peiris nee Manatunge, Mrs. Meryl Peiris nee Ranasinghe, Felix Peiris, Lorette Peiris, Ashton Peiris, Viola Peiris, Dawn Peiris, Tironne Peiris, Ranjit Peiris and (Heirs of late Mr. K. D J V. Peiris), all of Markdale, Uswatta, Moratuwa	0	0	4 03

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on April 2, 1956, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 21, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, February 10, 1956

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q B. 148/J 55 L 181VE

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —  
Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
1	Mirigamkandewatte <i>uhus</i> Kos-gahawatte	Coconut garden 25 years	Mrs D S. Senanaysake, 'Woodlands', Kanatte Road, Colombo	5	2	34 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on April 2, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 26, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, February 11, 1956

A S NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LH/A/4

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Supplement No 5 to Final Village Plan 70, situated at Lewwanduwa Village in Walallawita Pattuwa, Pasdun  
Korale West in Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
122	Pallegodakela	Garden contains 55 coconut trees 40 years, 14 jak trees 30-50 years, 20 rubber trees 2-8 years, 1 rubber tree 30 years, 1 lume tree, 15 years, and 2 imbul trees 20 years	Mrs D A. Emalina Nona Gunaratne of Lewwanduwa, Welipenna, D A. Dona Lawrence Gunaratne, Station Master, Kalutara, Liyanage Thomas, Liyanage Subaneri, Liyanage Welu, Liyanage Dives Singh, Liyanage Sammeall of Lewwanduwa, Welipenna	1	1	17 3
123	Cart road	Cart road	do.	0	0	16 9
124	Pallegodakela	Garden contains 14 coconut trees 30-40 years, 1 jak tree 30-40 years, 2 mango trees 15 years, 1 jambola tree 15 years, 8 rubber plants 2 years, 4 arecanut trees 3 years, and 1 eramudu tree 20 years	do.	0	0	29 1
Total				1	2	23 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on March 28, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 20, 1956, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kalutara, February 11, 1956

R. L. BALASURIYA,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4660

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

(i) All that portion of land in extent 0 A 0 R 21 6 P, out of the land called and known as Walauwe Kumbura, part of assessment No 175, Katugastota Road, situated at Mapanawatura Village, Ward No 6, Mapanawatura, within the Municipal limits of Kandy, Gangawata Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and more fully described as lot 1 in P. P. A 2,302 and claimed by S L. Ratwatte of Mahayawa, Kandy.

(ii) All those portions of lands in extent 0 A. 0 R 13 5 P, out of the lands called and known as Walauwe Kumbura and Walauwe Kumburewanata, part of assessment No. 158, Katugastota Road, situated at Nittawela Village, Ward No 8, Watapuluwa, within the Municipal limits of Kandy, Gangawata Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and more fully described as lot 2 in P. P. A 2,302 and claimed by Lady C K Ratwatte of Mahayawa, Kandy

All person interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 23, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 16, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, February 13, 1956

A. T. MURTHY,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 4837.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

**Description of the land to be acquired**

The land called and known as Watpuluwa Estate, bearing assessment Nos 38, 38/2-38/12, Lady Havelock's Drive, totalling in extent 77 A 3 R 33 P, situated in Watapuluwa Village, Ward No. 8, Watapuluwa, within the Municipal limits of Kandy, Gangawata Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, Central Province, and more particularly described as lots 1, 2, 3, 4 and 10 in preliminary plan No A 2,311 Name of claimant W. R. Hancock, Esq., Andiatenne Estate, Kadugannawa

Lot 2 which is a threshing floor, in extent 7 2 P, is disputed by R. B. Abeyasinghe of No 2D, Bomaluwa Road, Mawilmada, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 23, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 16, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kandy, February 13, 1956.

A. T. MURTHY,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 4855/J 55 A 153

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

**Description of the land to be acquired.**

All that portion of land in extent 0 A 0 R 0 5 P, out of the land called Pussatenna Estate, situated in Legundeniya Village, Kandukara Pahala Korale, Uda Palata Division, Kandy District, and more fully described as Lot 1 in P P A 2,304 and claimed by Doraisamy Reddiar and Krishnasamy Reddiar of Pussatenna Estate, Gampola

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 21, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 14, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kandy, February 9, 1956.

A. T. MURTHY,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. L3372.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose —

**Description of the lands to be acquired**

Preliminary plan No. A 2,309. Village—Nagalawewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Divulgahamulayaya	Paddy field 15 years old	Kongahagedera Kapuwa, Millagahagedera Ukuwa, ditto Kiri, Wattegedera Batta, Millagahagedera Kapuwa, Kongahagedera Sinni, ditto Hapuwa, Aluthgedera Kapuwa, Millagahagedera Dingiri, Kongahagedera Kuda Kapuwa, ditto Pinche, ditto Punchi, ditto Sudana, ditto Hapu, ditto Gunaya, ditto Pinchocha, Millagahagedera Baiya, ditto Batta, ditto Kniya, ditto Gamthaya, ditto Pinchehi, ditto Punchi, ditto Hapu, ditto Kira, ditto Ukuwa, ditto Kaluwa, ditto Punchathie, ditto Sauwathie, ditto Ukku, ditto Menka, ditto Sudana, Aluthgedera Baiya, ditto Sanga, ditto Sinni, ditto Samadara, ditto Loku Sinni, Wattegedera Pemathie, ditto Bah, ditto Batti, ditto Grantha, Aluthgedera Samadara, Millagahagedera Hapuwa, ditto Baiya, ditto Kapuwa	4	1	25.5
2	Divulgahamulahena	Chena 22 years	Millagahagedera Ukku, ditto Rankiri	0	1	37.8
Total				4	3	23.3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matale Kachcheri, on March 28, 1956, at 10.1 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 21, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, February 8, 1956.

L. W. MADUGALLE,  
Acquiring Officer.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No L B 2237—J 54 E 442

I, B. P. V. A. J. P. Senaratne, Government Agent of the Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Lot	Name of Land	Plan No · Supplement No. 2 to F V. P 33 Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
931	Danlandewatta	Garden contains mamoe 6 months and 2 temporary buildings and paddy field	R W S Ratnayake, Bengamuwa	1	0	37 2
932	Path	Path	do	0	0	3 3
Total				1	1	0 5

The above-mentioned lands are situated at Beralapanatara Village, Morawak Korale, Matara District

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on March 23, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorised as aforesaid on or before March 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, February 11, 1956

B P V A J P SENARATNE,  
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LD 3520—J 55 E 32

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for extension to the Bt/Chenakkudiyiruppu Government Tamil Mixed School.

Description of the land to be acquired.

Plan No. : P. plan A 1,220 Village—Chenakkudiyiruppu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mavadivalavu	Waste land contains one temporary mud house and 3 palm trees 20-30 years	Mrs. K. Srinapillai and Mr. Kathiramar Kanthamuthu, both of Chenakkudi, Kalmunai	0 3 16 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Kalmunai, on April 24, 1956, at 10 0 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 14, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Batticaloa, February 10, 1956.

L. C. ABULFRAGASAM,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

N B —Please quote my No in all correspondence in this connection

No LA/GA/55/45/J55 L429 (VE)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose—

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J55 L429 (VE) of February 2, 1956, published in the *Government Gazette* No 10,891 of February 10, 1956.

The under-mentioned allotments of land situated in the villages of Paragoda, Ikkirwatta, Kandegama, Polgolla and Ranamukayatenna, Madure Korale, Weudawili Hatpattu, Kurunegala District

(1) An extent of 5 A. 0 R. 22 P., out of the land called Galketiyahena *alias* Field View Estate (lot 67 in F. V. P. 822 and part of Advanced Extract No 1 to F. V. P. 822), bounded as follows.—

North by lot 7 in F. V. P. 822 and Advanced Extract 1 of F. V. P. 822;  
East by Advanced Extract 1 of F. V. P. 822;  
South by lots 66 and 68 in F. V. P. 822;  
West by lots 68 and 7 in F. V. P. 822

(2) An extent of 3 A. 1 R. 0 P., out of the land called Kongahamulahena *alias* Galketiyahena *alias* Field View Estate (lots 239 and 74 in F. V. P. 822), exclusive of V. C. Road marked lot 73; and bounded as follows.—

North by lots 68, 71 and 66 in F. V. P. 822;  
East by Advanced Extract 1 of F. V. P. 822, lots 238 and 88 in F. V. P. 822,  
South by Advanced Extract 1 of F. V. P. 822, lots 77 and 75 in F. V. P. 822,  
West by lot 7 in F. V. P. 822

(3) An extent of 15 A. 0 R. 19 P., out of the lands called Galketiyahena, Galpotehena *alias* Field View Estate (lots 79 and 241 in F. V. P. 822), exclusive of the P. W. D. Road marked lot 80; and bounded as follows.—

North by lots 7, 75 and 240 in F. V. P. 822;  
East by lots 243, 246, 247, 248 and 89 in F. V. P. 822,  
South by lot 242 in F. V. P. 822;  
West by lots 81 and 7 in F. V. P. 822.



(4) An extent of 118 A 3 R. 02 P., out of the lands called Kongahahena, Magahena *alias* Field View Estate (lots 84, 211, 185½ and parts of lots 185 and 209 in F V P. 822, part of lot 3 in F V P. 2,621 and parts of lots 55 and 68 in F. V. P., 2,623) exclusive of V C. Road marked lot 83, the three dry Streams and streams marked lots 183 and 184, Kadegama Ela marked lot 1 in F V P 2,621 and lot 108½ in F V P 822, lot 3 in F V P. 2,621, Gamunawa Ela marked lot 4 in F. V P 2,621 and lot 56 in F V P 2,623 and bounded as follows —

North by Karandagolla Ela Maiked lot 108, Mogahena Ela marked lot 170, lot 171, Ela marked lot 172, lots 293, 294, 295, 296, 297, an Ela marked lot 177, lots 181, 182, Ela marked lot 183, lots 178, 160, 159, Ela marked lot 158, lots 185, 210, Ela marked lot 184, lots 210, 185, 189, 185, Kadegana Ela marked lot 208½ and lot 185 in F V P 822,

East by lots 71, 72, 73, 24, 28, stream marked lot 23, lots 54, 53 and stream marked lot 52 in F V P. 2,623,  
South by lot 58, foot-path marked lot 57, lot 68, Gomunawa Ela marked lot 56½, lot 55 in F V P. 2,623, lots 308, 307, 217 and V C. Road from Weuda to Kandy marked lot 216 in F V P. 822,  
West by Dodantalawa Ela maiked lot 212 and Karandagolle Ela marked lot 108 in F V P 822

(5) An extent of 1 A. 0 R. 0 P., out of the land called Kongahahena *alias* Field View Estate (part of lot 185 in F. V. P. 822) exclusive of foot-path marked lots 196 and 204 and bounded as follows —

North by lots 198, 197, 198, 306 in F. V. P. 822 and Gomunawa Ela maiked lot 195 in F V P 822,  
East by Gomunawa Ela marked lot 195 in F. V. P. 822,  
South by Gomunawa Ela marked lot 195 and part of lot 185 in F V. P. 822;  
West by part of lot 185 in F V P 822

(6) An extent of 3 A 2 R 30 P., out of the land called Bambaragahahena, Kongahahena *alias* Field View Estate (parts of lots 87 and 88 in F V P 2,623) and bounded as follows —

North by lot 50 in F V P 2,623;  
East by lots 89 and 68 in F V P 2,623;  
South by lot 68 in F V P 2,623;  
West by parts of lots 88 and 87 in F V. P. 2,623

(7) An extent of 13 A. 2 R 1 P., out of the land called Alawattehena *alias* Field View Estate (lot 103 in F V. P. 2,623) bounded as follows —

North by lots 91, 92, stream marked lot 95, lots 96, 97 and 61 in F V P 2,623,  
East by lot 101 in F. V. P. 2,623;  
South by Central Province Boundary;  
West by lots 68 and 91 in F V. P. 2,623.

(8) An extent of 10 A 3 R. 19 P., out of the land called Kahatagahamulohenawatta *alias* Kongahahenewatta *alias* Field View Estate (lot 58 in F. V. P. 2,622) and bounded as follows —

North by lots 57 and 7 in F. V. P. 2,622;  
East by lots 17, 18 and 20 in F V. P. 2,622;  
South by lot 20 in F. V. P. 2,622;  
West by lots 20 and 57 in F V. P. 2,622

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kurunegala Kachcheri on March 23, 1956 at 3 p.m., and are hereby requested to notify to me in writing in duplicate on or before March 15, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amounts of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, February 11, 1956.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent

### THE NATIONAL HOUSING ACT, NO. 37 OF 1954

#### Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the lands described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of many housing object within the meaning of section 2 of that Act.

Colombo, February 14, 1956.

K. VAITHIANATHAN,  
Minister of Industries, Housing and Social Services.

#### SCHEDULE I

A block of land forming part of Siyambalagahawatte Estate in extent approximately 9 acres belonging to Mr. V. Dorasamy situated in the Village Headman's Division of Nawala D. R. O s Division, Colombo, Colombo District, Western Province, and bounded as follows —

North : Melwatte Road ;  
Land and house belonging to Mr P. William Perera bearing assessment 36, Koswatte Lane,  
East Koswatte Road ;  
South 1st Lane, Koswatte ,  
Land and house belonging to Mr Agoris Fernando bearing assessment No. 9, 1st Lane ,  
Land belonging to Mr M N Nanayakkara bearing assessment No. 11, 1st Lane ;  
Land and house belonging to Mr I E S Siriwardhene bearing assessment No. 79/1, Koswatte Road ,  
Land and house belonging to Mr L. E. V. Pathnayake bearing assessment No 81, Koswatte Road  
West Grassfields belonging to Mr N. J Dias and others ,  
Grassfields belonging to Mr. Luvinis Dias ,  
Land and house belonging to Mrs. N D Loui Nona bearing assessment No. 39/15 and 16, Dowata Road

## Notices under the Land Development Ordinance

Land Commissioner's Ref. No LRO/APL 982 & 982A.

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Matale District, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m. on March 17, 1956, at the Matale Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Matale District.

A. C. L. ABAYESUNDERE,  
Assistant Land Commissioner.  
Colombo, February 10, 1956

#### Particulars of the lands referred to above

Sup No. 2 to F. V P 49 Village—Monaruwila in Uduwoda Udasiya Pattuwa

Lot No	Name of Permit-holder or Applicant	Extent A R P
119	Mt V D Ukkuwa, Dikkumbura, Mahawela	0 1 28
120	Do.	1 2 2
	Total	1 3 30

## Miscellaneous Land Notices

LS 196.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATION, 1948

NOTICE is hereby given that the Board of Trustees of the Visaka Vidyalaya have applied for a lease of a piece of Crown land about 15 acres in extent from lot 116 in F. V P 33, situated in Kebillewela Village, Mahapalata Korale, Udakunda Division, Badulla District, for the purposes of establishing extensions to the present school which stands on adjoining Crown lots 91 to 96 in F V P 33

2. The land which is available for the purpose is situated on the north west of the land already leased to the Trustees. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term The lease will terminate on 11 9 2051,
- (b) Rent Rs 25 per acre per annum;
- (c) The lessees shall within three years from the date of commencement of the lease complete all buildings and improvements on the land to the satisfaction of the Government Agent, Badulla, in accordance with approved plans,
- (d) The lessees shall use the land as a site for establishing a Branch for the Visaka Vidyalaya and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W J MENDIS,  
for Land Commissioner.

Colombo, February 17, 1956

My No LR 1287.

### SALE OF LEASE OF BUILDING SITES—ETTALAPITIYA VILLAGE, BADULLA DISTRICT

NOTICE is hereby given that the Government Agent, District of Badulla (hereinafter referred to as the Government Agent) will at 10 30 a m on Saturday, March 24, 1956, sell by public auction at the Badulla Kachcheri the lease of two sites each about  $\frac{1}{2}$  acre in extent, from lot 210 in F V P 26, situated at Ettalapitiya village, Mahapalata Korale, Udakunda Division Badulla District, for residential purposes.

2. The bidding will be on the annual rent. The lease will be sold to the highest bidder. No bid below the upset rental of Rs. 80 per acre per annum will be accepted.

3. The Crown reserves the right, in case the rent bid or tendered for each site exceeds twice the rent of Rs 80 per acre per annum,

- (i) to fix the rent payable at such lower figure as is considered reasonable, and
- (ii) to require the lessee to pay a premium of at least twenty times the difference between the rent bid and the rent fixed.

4. The Government Agent or the officer authorised by him to conduct the sale may before accepting any bid, satisfy himself as to the bona fides of the person making it and of his ability to comply with the conditions of the lease and in suitable cases he may refuse to accept such bid and continue the sale as if no such bid had been made.

5. The successful bidder shall, immediately after the bid is accepted pay to the Government Agent a sum equal to 1/10th of the first year's rent. The balance of the first year's rent shall be paid within one month of the date of the sale. Where the rent payable is modified in the manner indicated in clause 3 above the Government Agent will intimate to the purchaser and he shall pay within one month of such intimation the premium and the balance of the first year's rent to the Government Agent.

6. Each lease will include the following conditions amongst others —

- (i) The term of the lease shall be 99 years;
- (ii) The rent will be subject to revision at the end of each period of 30 years, provided that at such revision the annual rent shall not be increased by more than 50 per cent of the rent payable before such revision
- (iii) During the first period of 30 years of the lease, the rent payable for each of the first three years of that period shall be only  $\frac{1}{3}$  of the annual rent,
- (iv) The lessee shall, within two years of the commencement of the lease, and in accordance with plans and specifications approved by the Government Agent, erect and complete on the land a residential building to the value of not less than Rs 3,000,
- (v) The lessee shall not sublet, sell, donate mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner;
- (vi) The lessee shall maintain all buildings erected by him upon the land in good repair to the satisfaction of the Government Agent,
- (vii) The lessee shall pay all rates, taxes and other assessments and outgoings whatsoever in respect of the land and buildings thereon,
- (viii) The lessee shall erect and maintain in good repair to the satisfaction of the Government Agent a substantial fence or boundary wall round the Land,
- (ix) The lessee shall, at the expiry of the term of the lease or on its earlier determination, surrender the land to the Government Agent or any other officer authorised by him together with all the buildings erected thereon and all the additions, improvements and fixtures thereto in good repair, and condition (due allowance being made for fair, wear and tear). The lessee shall not be entitled to payment of any compensation in respect of the said buildings, additions, improvements and fixtures or on any other account whatsoever.

7. For any further particulars regarding the lease application should be made to the Government Agent.

The Kachcheri,  
Badulla, February 8, 1956.

C LUDEKENS,  
for Government Agent.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,087 (රත්නපුර)

මෙහි පහත සඳහන් උපලබ්ධියෙහි විස්තර වෙත ඉදිම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956 දී උපබරවැටි මස 17 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර් කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් යෙදවීමට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1955 දී නොවැම්බර් මස 5 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදී ය

ඇ.ම. බබ්ලිව් ඇෆ්.ඊ. අබයසේන, නිරවුල් කිරීමේ නිලධාරීතුමා

'නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්' යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද එවූයේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොගොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොගොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරියට භාරගනු ලැබේ.

(ආ) මෙම දන්වීම යටතේ ප්‍රවේශන බිම්කවරි අඩංගු උපලබ්ධියට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට වැදිලි නමුදු ඒ පිළිබඳව යොමාකරන දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කිසියම්විට උවමනා නොවේ

උපලබ්ධිය

සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුතුල් කෝරළයේ උඩපත්තුමේ රඹුක යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට වැදිලි පහත දැක්වෙන සියලුම බිම් කවරි, එනම්:—

උතුරට දෙරටේ ඇලේ කොටසක් (තණබෙල ගමේ මායිම), තණබෙල, මියනවට අංක 35 දරණ අවසාන ගම් සිතියම සහ අටකලන් කෝරළේ පන්තීල යන ගම්වල මායිම;

කැගෙනහිරට ඉම් දෙලේ කොටසක් (දෙලේකන්ද ගමේ මායිම) දෙලේකන්ද ගමේ මායිම; ඉන්දෙලේ සහ රඹුකගමේ කොටස (දෙලේකන්ද ගමේ මායිම), දෙලේකන්ද ගමේ මායිම;

දකුණට බෝපිටිය ගමේ මායිම, බෝපිටියේ සිට එන ගම්කායාරී සහ පවු පාර (බෝපිටිය ගමේ මායිම), බෝපිටිය ගමේ මායිම, දියපාරේ කොටසක් (බෝපිටිය ගමේ මායිම),

බස්නාහිරට රඹුකගම සහ දෙරටේ ඇලේ කොටස (තෙමුගල ගමේ මායිම), දෙරටේ ඇලේ කොටසක් (තණබෙල ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 943

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ.රු.ප.
1	දෙරටේ ඇල (දියපාර) (හරි කොටසක්)	6 1 15
1½	එම (එම)	0 0 4
2	වලන්කන්දෙමුකලාන	1348 3 5
3	හිරිකුඹුරේ ඇල (දියපාර)	1 3 27
4	මහගෙදරවත්තේහේන	21 1 24
5	අමුන්දෙල (දියපාර)	1 3 9
6	දඹුගමහේන, මහගෙදරවත්තේහේන, දෙහිගහ හේන	27 2 18
7	—අභිපාර	0 2 14
9	මුන්ඩදෙල (දියපාර)	5 0 33
10	—පවුපාර සහ ඉතුරු කරපු බිම	0 1 0
12	වවුල්හේන, කිතුල්හේන	137 2 26
13	—දියපාර	1 3 5
14	—එම	2 1 9
15	—එම	0 3 35
17	කිතුල්හේන	0 3 35
18	—ඇල	0 0 33

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ.රු.ප.
20	ඉදිගස්තැන්තෝහේන	0 3 17
21	කිතුල්හේන	1 1 31
23	ඉදිගස්තැන්තෝහේන	2 0 27
24	ඉදිගස්තැන්තෝකුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 33
25	පන්දෙකියේහේන	1 3 39
26	පන්දෙකියේමුකලාන	11 1 26
29½	පන්දෙකියදෙල (දියපාර)	0 3 33
30½	—දියපාර	0 1 26
32	—එම	0 1 34
36	ඉම් දෙල (දියපාර) (හරි කොටසක්)	0 0 39
37	පන්දෙකියේමුකලාන (ඉම් දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 25
38	දෙලගාවවත්ත (ඉම් දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 11
39	දෙලගාවවත්ත	2 3 4
40	පන්දෙකියේමුකලාන	1 2 25
41	දෙලගාවවත්ත	1 3 34
42	දෙලගාවකුඹුර	0 3 27
43	දෙලගාවවත්ත	0 3 37
44	දෙලගාවහේන	0 1 31
45	පන්දෙකියේමුකලාන	1 0 36
46	පන්දෙකියේඅළුත්වත්ත	1 2 9
47	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 0
48	දෙලගාවවත්ත (එම)	0 2 15
49	පන්දෙකියේහේන	11 0 13
50	පන්දෙකියේවත්ත	0 0 34
51	බුබුලේකුඹුර	1 1 4
52	එගොඩපන්දෙකියේවත්ත	1 0 21
53	එගොඩපන්දෙකියේකුඹුර	0 1 2
54	පන්දෙකියේඅළුත්වත්තේකුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 14
55	එම (එම)	0 0 18
56	එගොඩපන්දෙකියේකුඹුර (එම)	0 0 16
57	එම (එම)	0 0 12
58	එගොඩපන්දෙකියේවත්ත (පන්දෙකියදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 33
59	—ගම්කායාරීසහ පවුපාර	0 1 2
60	පන්දෙකියේමුකලාන	4 0 5
61	ඉන්දෙල (දියපාර) (හරි කොටසක්)	2 0 30
62	රඹුකගම (දියපාර) (හරි කොටසක්)	2 3 1
63	එගොඩකන්දෙමුකලාන	12 0 21
64	එගොඩකන්දෙවත්ත (දියපාරවල දිගේ ඉතුරු කරපු බිම)	3 3 24
65	හින්දෙල (දියපාර)	1 3 29
66	වැද්දහේන (හින්දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 33
67	—වැටිමායි ඇල	0 0 7
68	වැද්දහේන	3 0 7
69	එම	3 0 6
69½	එම (හින්දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 34
70	එම (එම)	1 2 8
70½	වැද්දහේන, තුම්මෝදරලගහේන	7 1 34
71	කෙලින් හිටියාවේමුකලාන	1 2 39
72	තුම්මෝදරලගහේන	2 3 4
73	තුම්මෝදරලගහේන	0 3 36
74	—දියපාර	1 0 32
74½	තුම්මෝදරලගහේන	1 0 23
75	එම	2 0 23
76	රඹුකගම (දියපාර)	35 1 6
77	පන්දෙකියේමුකලාන	11 1 21
78	—ගම්කායාරීසහ පවුපාර	0 1 32
79	පන්දෙකියේවත්ත	16 3 38
80	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	5 1 30
81	—(දියපාර)	0 0 9
82	එම	0 2 16
83	පන්දෙකියේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 39
84	එම (එම)	0 2 12
85	පන්දෙකියේමුකලාන	6 2 32
86	—වැටිමායි ඇල	0 0 37
87	පන්දෙකියේහේන, ඉදිගස්තැන්තෝහේන	41 1 17
88	ඉදිගස්තැන්තෝකුඹුර	0 2 16
92	ගලබැඳිහේන (රඹුක ගම දිගේ ඉතුරු කරපු බිම)	7 3 21
93	—ඇල	0 0 32
94	ගලබැඳිහේන	2 0 39
95	එම	0 0 24
96	එම (රඹුකගම දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 28

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.	බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
100	යටත්තැන්තෝවත්ත (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 4	188	ජන්තුගේවත්ත, තල්විලේගේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 39
401	එම	2 3 38	191	—දියපාර	0 0 7
102	එම	2 0 22	192	—දියපාර	0 1 38
103	එම (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 5	194	වලේගේන	1 0 11
104	එම ( එම )	1 0 10	195	ගල්කැවුගේන	0 1 14
105	එම	2 0 13	197	ගල්කොටුවේකුඹුර	1 0 16
106	එම	4 3 7	198	ගල්කොටුවේවත්ත	0 1 31
107	එම (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 2	199	යටත්තැන්තෝවත්ත	0 0 37
108	කැවලගොවත්ත ( එම )	1 0 9	200	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 19
109	කැවලගොවත්ත (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 23	201	දික්දෙනියේදෙනිය	0 3 26
110	අලිකාගේන	6 0 36	202	යටත්තැන්තෝවත්ත	0 3 37
111	අලිකගගේනේවත්ත	0 3 15	205	දික්දෙනියේවත්ත	0 3 16
112	එම (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 33	205½	දික්දෙනියේදෙනිය	9 0 38
113	—දියපාර	0 0 18	206	ගලගොදරකන්දේවත්ත	1 0 10
115	—දියපාර	0 1 2	207	දික්දෙනියේදෙනිය	0 3 9
116	තලවිලේගේන	2 1 19	209	පරගේනේකුඹුර	1 3 22
117	ඇල්ලගොවත්ත	1 2 0	210	යටත්තැන්තෝගේන	1 2 14
120	බෙරවාකන්දේගේන	10 0 5	211	යටත්තැන්තෝවත්ත	1 0 35
122	හල්බැදිඇලේගේන	1 2 5	213	දික්දෙනියේදෙනිය	0 1 33
123	දියකන්දගේන	0 2 37	214	දික්දෙනියේඋඩගකුඹුර	1 0 3½
125	—දියපාර	0 0 8	215	එම	0 2 11
127	බෙරවාකන්දේගේන	0 3 33	216	—දියපාර	0 0 22
128	දියකන්දගේන	1 2 23	217	යටත්තැන්තෝවත්ත	4 0 35
129	—දියපාර	0 0 38	218	එම	0 2 31
132	පන්විලදෙනිය	0 1 20	219	—ගම්කොය් සහ පවුපාර	0 2 29
133	ගෙනගහගොඩැල්ල	1 3 12	221	පරගේනේවත්ත	0 1 20
135	දියකඩගේනේවත්ත	0 1 2	222	එම	0 3 9
137	එම	0 1 30	223	කොබෝකාගේන	2 1 1
138½	—ගම්කොය් සහ පවුපාර	0 0 4	225	—ගම්කොය් සහ පවුපාර	0 0 22
139	කැන්තෝකුඹුරේගොඩැල්ල, තම්බියදෙනියේ ගේනේවත්ත (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	5 1 22	226	—අඹපාර	0 0 20
140	ගල්ලැල්ලදෙල (දියපාර)	0 3 1	226½	—ගම්කොය් සහ පවුපාර	0 0 5
142	මහගොදරවත්ත	0 2 27	227	කළුගලදෙල (දියපාර)	3 2 12
143	එම (ගල්ලැල්ලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 14	228	කපුගස්වත්තේගේන	7 0 14
144	දෙලගොවත්ත (එම)	0 1 8	229	—දියපාර	0 0 2
145	තම්බියදෙනියේගේන	8 2 1	230	—දියපාර	0 0 5
146	වලන්කන්දේඉකලාන	1 1 17	231	කපුගස්වත්තේදෙනිය	2 0 12
147	තම්බියදෙනියේගේන, ඇලිඇස්ගේගොඩැල්ලේ ගේන, හේරත්ගේගේන, මහදමේගේන, හෙට්ටි කුඹුරේගොඩැල්ල, හිරිකුඹුරේගොඩැල්ල	34 1 10	232	කපුගස්වත්තේඋඩගදිගනේගේන	2 1 17
148	ඇලිඇස්ගේගොඩැල්ලේවත්ත (දොරවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 11	233	එම	0 2 19
149	ඇලිඇස්ගේගොඩැල්ලේවත්ත	0 1 6	234	එම (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 20
151	තම්බියදෙනියේවත්ත	0 1 6	235	—ගම්කොය් සහ පවුපාර	0 3 8
152	එම	1 0 0	236	බෙලිකොටුවේගේන (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 31
153	එම	0 1 21	237	බෙලිකොටුවේවත්ත ( එම )	0 0 19
156	එම (හිරිකුඹුරේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 1	238	එම	0 0 39
157	එම ( එම )	1 0 18	240	එම (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 12
158	එම	2 2 22	241	බෙලිකොටුවේගේන ( එම )	0 2 4
160	එම	2 1 19	242	බෙලිකොටුවේවත්ත	0 1 1
162	තම්බියදෙනියේගේනේවත්ත	0 1 36	244	කෙලින්හිටියගේන (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 12
163	එම	2 3 36	245	බෙලිකොටුවේකුඹුර ( එම )	0 1 9
164	තැන්තෝකුඹුරේගොඩැල්ල	3 0 9	246	බෙලිකොටුවේගේන	0 0 36
165	එම	0 2 23	247	කෙලින්හිටියගේන (රඹුක ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 13
166	තම්බියදෙනියේගේනේවත්ත	0 3 8	248	එම	2 3 10
168	තැන්තෝකුඹුරේගොඩැල්ල	0 3 22	249	බෙලිකොටුවේගේන	0 2 20
169	—වාරිමාගී ඇල	0 0 24	250	එම	0 1 4
171	—දියපාර	0 0 12	251	කෙලින්හිටියගේන	3 1 26
171½	—ඇල	0 0 7	252	—දියපාර	0 0 22
172	—ගම්කොය් සහ පවුපාර	0 0 21	253	බෙලිකොටුවේගේන	0 3 10
172½	—ගම්කොය් සහ පවුපාර	0 1 1	254	එම	0 1 20
173	—දියපාර	0 0 16	255	—දියපාර	0 0 3
174	—පවුපාර	0 1 12	256	කපුගස්වත්තේඋඩගදිගනේගේන	0 3 31
174½	—අඹපාර	0 0 6	257	කෙලින්හිටියගේන	43 3 16
176	—අඹපාර	0 0 19	258	කොරගේන	3 2 3
177	දවටගොවත්ත	0 2 17	259	කපුගස්වත්ත (කළුගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 21
178	දවටගොවත්ත	1 3 29	260	කොබෝකාගේනේකුඹුර ( එම )	0 2 11
179	—ගම්කොය් සහ පාර	1 2 25	261	කොබෝකාගේන ( එම )	1 0 19
180	තල්විලගොවත්තේවත්ත	1 1 24	261½	එම	0 1 30
181	එම	1 0 38	262	එම	1 0 5
183	එම	1 2 14	263	එම	0 3 9
184	වලේගේන	2 2 35	263½	එම (කළුගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 4
185	ගලගොදරකන්දේවත්ත	1 3 8	264	කොබෝකාගේනේකුඹුර	2 2 14
186	වලේගේනේවත්ත	1 2 24	265	කොබෝකාගේනේකුඹුර (කළුගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 24
187	තල්විලේගේන	0 3 24	266	එම (එම)	0 0 38
			267	කොබෝකාගේනේවත්ත	1 1 6
			268	ගලගොදරකන්දේකුඹුර	0 1 10
			269	ගලගොදරකන්දේවත්ත	1 0 28

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
270	ගලගෙදරකන්දෙකුඹුර	2 0 22	353	දුඤ්ඤිකන්ගේවත්ත	2 0 1
271	ගලගෙදරකන්දෙහේන, කොබෝකැහේන	51 3 39	354	එම	1 1 26
272	ගලගෙදරකන්දෙවත්ත	1 3 3	355	එම	0 0 22
273	ගල්කැබුහේන	3 3 38	357	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 15
274	ගල්කැබුහේන	4 0 14	358	මුකුන්දෙකියේහේන	0 0 30
275	ගල්කැබුහේන, කම්බෙක්කාවේහේන	3 3 13	359	—දියපාර (හරි කොටසක්)	0 0 38
275½	කම්බෙක්කාවේහේන	1 0 2	360	—දියපාර	0 0 2
276	එම	1 0 5	361	දුඤ්ඤිකන්ගේකුඹුර (දියපාර සහ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 6
277	—දියපාර	0 0 11	362	—ඇල	0 0 2
278	වලේහේනේකුඹුර	0 2 2	363	දුඤ්ඤිකන්ගේවත්ත	0 3 9
279	එම	2 0 39	364	එම	0 2 28
280	බලිතියන්තේවත්ත	1 2 37	365	දුඤ්ඤිකන්ගේහේන, බටමුල්ලේහේන, මිහානගේ	
281	එම	0 1 18		ගලරඹහේන, ගලගෙදරකන්දේහේන,, බලි	
282	එම	0 1 38		තියන්තවත්තේහේන	68 2 9
283	බලිතියන්තේහේන	2 0 5	366	ගලගෙදරකන්දේ මූකලාන, කපුගස්වත්තේ	
284	එම	0 1 31		මූකලාන	26 0 20
285	බලිතියන්තේවත්ත	0 2 8	367	ගලගෙදරකන්දේවත්ත	3 0 10
286	කොරටුවේවත්ත	0 2 10	368	ගලගෙදරකන්දේකුඹුර	1 2 22
287	—දියපාර	0 2 32	369	ගලගෙදරකන්දේවත්ත	2 0 1
289	බලිතියන්තේවත්ත	0 1 28	370	එම	1 2 13
290	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 15	371	එම	0 1 18
291	බලිතියන්තේවත්තේකුඹුර (එම)	1 0 36	372	කොබෝකැහේනේ මූකලාන	1 0 26
292	බටමුල්ලේහේනේවත්ත	1 0 25	373	කොබෝකැහේනේවත්ත	1 2 37
293	බටමුල්ලේහේන	0 1 30	374	කොබෝකැහේනේකුඹුර	0 0 36
294	බටමුල්ලේහේනේවත්ත	0 2 36	375	කොබෝකැහේනේවත්ත (කළුගල දෙල දිගේ	
295	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 20		ඉතුරු කරපු බිම)	0 3 1
296	බලිතියන්තේවත්ත	1 0 22	376	එම	0 2 18
297	බටමුල්ලේහේනේවත්ත	1 1 13	377	කොබෝකැහේනේ මූකලාන	4 0 23
298	බෝමලුවේහේන	0 3 11	378	බටයාගෙහේනේ මූකලාන	1 1 1
299	බටමුල්ලේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 25	379	කොරහේනේවත්ත (කළුගල දෙල දිගේ	
300	බටමුල්ලේ අස්වැද්දුම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 38	380	එම	1 1 31
301	බටමුල්ලේහේනේවත්ත	0 3 27	381	ඉහලබටයාගේහේන, බටයාගේහේන	44 3 29
302	බටමුල්ලේහේන	0 2 39	382	කෙලික්හිටියවේහේන, වැද්දහේන, මුලක්	
303	බටමුල්ලේහේනේවත්ත	0 2 2		කන්දේහේන	30 1 2
304	එම	2 2 20	383	—දියපාර	0 0 29
306	එම	3 1 8	384	වැද්දහේනේදෙකිය	0 2 25
307	එම	0 2 19	385	වැද්දහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 30
308	එම	0 1 10	386	වැද්දහේනේකුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 39
309	එම	1 3 36	387	වැද්දහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 2
310	එම	0 3 1	388	එම	2 0 22
311	එම	2 0 30	389	මුලක්කන්දේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 4
312	—ගම්කායාසිසා පාර	1 2 15	390	—දියපාර	0 0 15
313	බටමුල්ලේහේනේවත්ත	0 3 25	391	මුලක්කන්දේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 31
315	—අභිපාර	0 0 1	392	මුලක්කන්දේහේනේවත්ත	1 3 11
317	තම්බියාදෙකියේහේනේවත්ත (හිරිකුඹුරේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 31	393	වැද්දහේන	3 3 0
318	හිරිකුඹුරේදෙකිය	0 2 32	394	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 34
319	ඇලිඇස්හේගොඩැල්ල	0 2 27	395	එම (එම)	1 1 5
320	එම	1 2 14	396	එම (එම)	0 1 36
321	හේරත්ගෙවත්ත	0 1 36	397	මුලක්කන්දේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 11
323	—ඇල	0 0 14	398	මුලක්කන්දේහේනේවත්ත	0 3 14
324	හෙවිටිකුඹුරේගොඩැල්ල	6 0 1	399	එම (කළුගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 17
325	හෙවිටිකුඹුරේවත්ත (දෙරවෙලඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 10	400	එම (එම)	1 0 25
326	එම (එම)	0 2 8	401	මුලක්කන්දේහේනේවත්ත	2 0 22
327	එම (එම)	0 2 5	402	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 11
328	හෙවිටිකුඹුරේදෙකිය	0 0 26	403	එම (එම)	0 0 24
329	හෙවිටිකුඹුරේවත්ත	0 1 11	404	එම	1 3 21
330	එම	0 2 10	405	මුලක්කන්දේහේනේකුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 1
331	එම	0 0 32	406	මුලක්කන්දේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 4
332	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6	407	මුලක්කන්දේහේනේවත්ත (කළුගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 29
333	හෙවිටිකුඹුරේවත්ත (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 11	408	මුලක්කන්දේහේන	0 3 36
334	—අභිපාර	0 0 7	409	මුලක්කන්දේහේනේවත්ත (කළුගලදෙල දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 7
336	—ගම්කායාසි සහා පාර	0 1 31	409½	එම (කළුගලදෙල දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
338	අස්වැද්දුමේකුරුඳුවත්ත	1 1 10	410	—දියපාර	0 2 3
339	රඹුකේගහ (දියපාර) (හරිකොටසක්)	2 0 12	412	—දියපාර	0 1 2
340	පහලවෙලේගොඩැල්ල, මුකුන්දෙකියේහේන	7 3 6	413	මුලක්කන්දේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 18
341	මුකුන්දෙකියේවත්ත	0 2 37	414	එම	2 0 18
343	දුඤ්ඤිකන්ගේවත්ත	0 3 10	415	මුලක්කන්දේහේන	20 1 28
345	මුකුන්දෙකියේවත්ත	0 3 24			
346	මුකුන්දෙකියේගොඩැල්ල	0 1 14			
347	—ඇල	0 0 5			
349	—ඇල	0 0 6			
350	—ඇල	0 0 4			
351	මුකුන්දෙකියේහේන	2 3 1			
352	දුඤ්ඤිකන්ගේහේන	0 2 3			

බිම්කම්වල අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
416	—දියපාර	0 2 7
417	—දියපාර	0 1 16
418	බුලත්කන්දේහේනේවත්ත (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 24
419	බුලත්කන්දේහේනේකුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 35
420	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17
421	එම ( එම )	0 1 31
422	එම ( එම )	0 0 38
423	එම ( එම )	0 0 26
424	බුලත්කන්දේහේන ( එම )	0 1 33
425	බුලත්කන්දේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 37
426	එම	6 2 34
427	එම	0 3 7
428	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 26
429	බුලත්කන්දේහේනේකුඹුර	0 0 22
430	බුලත්කන්දේහේනේවත්ත	1 0 28
431	බුලත්කන්දේහේනේකුඹුර	0 2 4
432	බුලත්කන්දේහේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9
433	බුලත්කන්දේහේන ( එම )	0 1 29
434	බුලත්කන්දේහේනේකුඹුර ( එම )	0 1 25
435	බුලත්කන්දේහේනේවත්ත ( එම )	0 0 17
436	එම	0 1 12
437	බුලත්කන්දේහේන	0 3 1
438	බුලත්කන්දේහේනේවත්ත	0 1 7
439	එම	1 1 20
440	බුලත්කන්ද-කඩවළලුහේන	1 1 20
441	බුලත්කන්ද-කඩවළලුකලාන	4 1 17
442	බුලත්කන්දේහේන	0 3 10
443	එම	3 1 20
444	බුලත්කන්දේහේන	1 2 0
445	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7
446	එම	0 1 18
447	බුලත්කන්දේහේනේවත්ත	1 1 0
448	එම	0 0 10
450	එම	0 1 14
451	එම	0 1 12
452	බුලත්කන්දේහේන	0 2 8
453	—ගම්කායී සහ පවුපාර	0 0 33
454	බුලත්කන්දේහේනේවත්ත	0 3 15
455	එම	1 3 5
456	—ගම්කායී සහ පාර (හරිකොටසක්)	0 1 29
457	බුලත්කන්දේහේන	1 0 27
458	බුලත්කන්දේහේනේවත්ත	0 2 19
459	එම	0 1 4
460	—පවුපාර	0 0 14
461	බුලත්කන්දේහේනේවත්ත	0 1 19
මුළු ගණන		2,447 1 16

රත් නපුර නි නි 4—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,088 (රත් නපුරය)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වෛවර්ෂ 17 වෙනි දින පවත්නා තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

1955 වෛවර්ෂ 1 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායකීලයේදීය.

ආ.ම. බඩ්ඩි ආර්.ඒ. අභයකෝන්,  
නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලිපි, කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(ආ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කම්වල අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වලින් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නැඹුරු ඒ පිළිබඳව යටපත්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලෙඛනය

සබරගමු පළාතේ රත් නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ උඩ පත්තුවේ ගම්ගෙදැන්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියලුම බිම්කම්, එනම්.—

උතුරට. ගංගලගොමුව ගමේ මායිම, දියපාරේ කොටසක් (ගංගල ගොමුව ගමේ මායිම), පනාපොලගමේ කොටසක් (ගංගලගොමුව, දෙබම්මුව සහ පනාපොල යන ගම්වල මායිම්);

නැගෙනහිරට: දියපාරේ සහ අභිපාරේ කොටසක් (පනාපොල ගමේ මායිම), පනාපොල සහ හඳුගොඩ (කොටසක්) යන ගම්වල මායිම්, දකුණට. හඳුගොඩ (කොටසක්) ගමේ මායිම;

බස්නාහිරට උතුරුදෙසින්දෙල් කොටසක් (කෝන්ගහකන්ද ගමේ මායිම), කෝන්ගහකන්ද සහ ගංගලගොමුව යන ගම්වල මායිම්

ලංකා මැදමේ ගම් සිතියමේ අංකය 953

බිම්කම්වල අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	—දියපාර (හරිකොටසක්)	0 0 2
2	ඉඹුලගාවදෙණිය	0 3 4
3	ඉඹුලගාවදෙණිය (දියපාර)	0 0 9
4	ලෝලලලලලලලලලලලලලලල	5 0 20
5	ගල්ලලලලලලලලලලලලලල, පලවිත්තේහේන, ඉඹුලගාවදෙණිය, වැල්ලපනාවේහේන, පලුත්ගල ගාවදෙණිය	57 0 3
6	ගල්ලලලලලලලලලලලලලල	0 1 1
7	පලවිත්තේහේනදෙකන්දේදෙණිය	0 0 23
8	පලවිත්තේහේනදෙකන්දේකුඹුර	0 1 22
9	පලවිත්තේහේනදෙණිය	0 3 87
11	පනාපොල ගම (දියපාර) (හරිකොටසක්)	4 1 27
13	මිබොඩවත්තේකුඹුර (පනාපොල ගම දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 21
14	—අභිපාර	0 0 6
16	අභිගහවත්තේහේන (පනාපොල ගම දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 11
17	—දියපාර (හරිකොටසක්)	0 0 8
18	—අභිපාර ( එම )	0 0 1
19	අභිගහවත්තේදෙණිය	0 1 24
20	පැලකැවියවත්තේහේන	3 1 25
22	පැලකැවියවත්තේදෙණිය	0 1 29
23	වටවලවත්ත, මිබොඩවත්ත	0 0 19
24	මිබොඩවත්තේහේන	16 0 35
26	—දියපාර	0 0 16
28	මිල්ලගස්තැන්නේකුඹුරේහේන	0 1 2
29	මිල්ලගස්තැන්නේකුඹුරේදෙණිය, වටවලකුඹුරේ දෙණිය	1 1 18
30	ගමගේදෙල (දියපාර)	0 3 4
33	—ගම්කායී සහ පාර	1 1 30
34	පලුත්ගලගාවදෙණිය	0 1 28
35	කැටපොලේහේනේදෙණිය	0 3 12
36	පලුත්ගලගාවදෙණිය (දියපාර)	0 0 18
37	කැටපොලේමුකලාන	1 2 7
38	කැටපොලේහේන	10 0 26
39	කැටපොලේදෙල (දියපාර)	1 0 4
40	වැවදෙණියේඋඩුරුවේදෙණිය	0 1 39
41	ඉඹුලගාවදෙණිය	0 1 35
43	සොහොනගාවදෙණිය	0 0 26
44	පලවිත්තේහේන	0 3 2
48	දන්කැවියේහේන	0 1 24
49	පෙත්තාරදෙල (දියපාර)	0 2 24
52	මිල්ලගස්තැන්නේහේන	0 3 24
53	මිල්ලගස්තැන්නේඋඩුරුවේවත්ත	0 1 5
54	අස්වැද්දුමේකුඹුර	0 0 11
55	ගොඩැල්ලේවත්ත	0 0 6
56	එම (දියපාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 3
57	වත්තේකුඹුර ( එම )	0 0 10
58	මිල්ලගස්තැන්නේහේනේවත්ත සහ ගල්කඩගහ හේනේවත්ත (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 3 4
59	—දියපාර	0 0 13
60	වත්තේකුඹුර (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 1 27
61	ගල්කඩගහහේනේවත්ත සහ මිල්ලගස්තැන්නේ හේනේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 15

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
62	මිලිලගස් තැන්නේ නේවන්ත සහ ගල්කන්ද ගහනේ නේවන්ත	0 2 30
63	ගල්කන්ද ගහනේ නේවන්ත සහ මිලිලගස් තැන්නේ නේවන්ත	2 2 14
64	මොනරගලගේ නේදෙන (දියපාර)	0 1 9
65	—අඹිපාර	0 0 16
67	තලගහවත්තේ කුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 24
69	ප්‍රියංව අස්වැද්දුම ( එම )	0 0 19
70	මිලිලගස් තැන්නේ නේවන්ත	0 1 21
72	ගහගේ දෙල, මහදෙල (දියපාර)	1 3 17
75	රුක්ගහවෙල් දෙනිය සහ අඹුකුටුට්ටේ දෙනිය	0 2 14
76	ගල්කොටුවත්තේ දෙනිය	0 0 11
77	පොල් ගස්වත්ත, කපුගේවත්ත	4 3 3
78	පිටදෙනිය	0 1 16
80	පිටදෙනියේ දෙල (දියපාර)	0 0 37
82	ශීච්චුකුන්නේ නේවන්ත	6 1 2
83	උනපුරුගාවදෙනිය	0 2 3
84	—දියපාර	0 0 8
85	—දියපාර	0 0 14
86	මඩවලගාවදෙනිය	0 0 25
87	මඩුගහගේ නේදෙනිය	0 0 34
88	මඩුගහගේ නේදෙනිය (දියපාර)	0 1 23
89	නිප්පොල් දෙල (දියපාර)	0 0 13
90	—අඹිපාර	0 0 1
91	ගල්ලොනගාවගේ න, දේවාලොවගේ න, මඩුගහගේ න, වැවදෙනියේ උඩරුමේගේ න, පෙත්තාර දෙලේගේ න, විආරුකොට්ටේගේ න	77 2 19
93	පෙත්තාරදෙලේ වත්ත	2 1 39
94	පෙත්තාරදෙලේගේ න	14 3 15
95	පෙත්තාරදෙලේ මුකලාන, නවරිකැට්ටේ මුකලාන, නැදුනකන්දේ මුකලාන	20 3 2
96	නවරිකැට්ටේ වත්ත	3 0 16
97	—දියපාර	0 0 4
98	නවරිකැට්ටේ දෙල (දියපාර)	0 1 28
99	ගල්කොටුවත්තේ දෙනිය	0 0 35
100	නිරුවානකැට්ටේගේ න, නැදුනකන්දේගේ න, නවරිකැට්ටේගේ න, ගල්කොටුවේගේ න, බොරපු ගල්ලේගේ න	57 2 23
102	නිරුවානකැට්ටේ දෙල (දියපාර)	0 1 10
103	—අඹිපාර	0 0 10
104	නැදුනකන්දේගේ න	1 3 10
105	නැදුනකන්දේ දෙල (දියපාර)	0 0 15
106	නැදුනකන්දේගේ න	0 1 7
107	—අඹිපාර	0 0 4
108	දික්ගේ නේදෙනිය	0 0 22
109	දික්ගේ න	1 1 30
110	මුහුවත්තේ දෙනියේ උඩරුමේ කුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9
111	මුහුවත්තේ දෙනිය	0 1 8
112	මුහුවත්තේ දෙනියේ කුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 14
113	දික්ගේ න, ඊඩවත්තේගේ න, පිලොගල් අතුරේගේ න, දේලොබගේ න	38 2 8
114	—අඹිපාර	0 0 10
115	දික්ගේ නේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 28
116	දික්ගේ නේවත්ත	0 0 34
117	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 4
118	දික්ගේ නේ කුඹුර ( එම )	0 0 27
119	දික්ගේ නේවත්ත	0 1 4
120	දික්ගේ නේ මිකන්දේ දෙනිය	0 1 2
122	කොස්ගලුනේ දෙල (දියපාර)	0 1 38
123	—දියපාර	0 0 3
124	කොස්ගලුනේ දෙනිය	0 2 36
125	ගල්කඩගහගේ න, මිලිලගස් තැන්නේ නේ න, මොණරගලගේ න, කොස්ගලුනේගේ න, පිලොගල් අතුරේගේ න	92 3 34
126	පිලොගල් අතුරේ දෙල (දියපාර)	0 2 20
127	උරුදෙනියේ දෙල (දියපාර) (ගපිකොටසක්)	0 0 5
128	නිරුවානකැට්ටේගේ න	2 1 35
129	—අඹිපාර	0 0 13
130	නිරුවානකැට්ටේගේ න	10 2 24

මුළු ගණන 464 2 33

**ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන**

ඇ.පි.ඩී 4416 (iii) ජේ/ඒ.ඇ.පි/1907 (80)

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා ලියෝකුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ පානගේවාහැට සහ මහනුවර කොට්ඨාශයේ දෙල්තොට පිහිටි දෙල්තොට වතුයායෙන් අක්කර 27 ක් පමණ වූ කොටසට මායිම්:—

උතුරට. ගලහ සිට එන ගම්සහා පාර; නැගෙනහිරට: ඇල සහ උඩදෙල්තොට නේ වත්ත, දකුණට. උඩදෙල්තොට නේ වත්ත සහ පුද්ගලික ඉඩම්, බස්නාහිරට රෝගසාමිට අයිති වැදගත් වත්තේ නේ.

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ පානගේවාහැට සහ මහනුවර කොට්ඨාශයේ දෙල්තොට පිහිටි දෙල්තොට වතුයායෙන් අක්කර 5 ක් පමණ වූ කොටසට මායිම්:—

උතුරට බෙල්වුඩ් වත්ත සහ ගමුන්ගේ අයිති ඉඩම්; නැගෙනහිරට කුඹුරු සහ එම ඉඩමෙන් ඉතිරි කොටස සහ බෙල්වුඩ් වත්ත, දකුණට. එම ඉඩමෙන් ඉතිරි කොටස, බස්නාහිරට මිය සහ කුඹුරු.

(3) මහනුවර දිස්ත්‍රික්කයේ පානගේවාහැට සහ මහනුවර කොට්ඨාශයේ දෙල්තොට පිහිටි බෙල්වුඩ් වත්තෙන් අක්කර 6, රුබි 0, පර්චස් 6 ක් පමණ වූ කොටසට මායිම්:—

උතුරට, බටහිරට සහ දකුණට ගමුන්ගේ ඉඩම්; නැගෙනහිරට කරත්ත පාර

(4) මහනුවර දිස්ත්‍රික්කයේ පානගේවාහැට සහ මහනුවර කොට්ඨාශයේ දෙල්තොට පිහිටි බෙල්වුඩ් වත්තෙන් අක්කර 33, රුබි 2, පර්චස් 35 ක් පමණ වූ කොටසට මායිම්:—

උතුරට: ගමුන්ගේ ඉඩම්; නැගෙනහිරට ගමුන්ගේ ඉඩම් සහ බෙල්වුඩ් වත්තට අයිති කුඹුරු; දකුණට. ගමුන්ගේ ඉඩම්; බස්නාහිරට ඇල, කුඹුරු, ගමුන්ගේ ඉඩම් සහ කරත්ත පාර

(5) මහනුවර දිස්ත්‍රික්කයේ පානගේවාහැට සහ මහනුවර කොට්ඨාශයේ දෙල්තොට පිහිටි බෙල්වුඩ් වත්තෙන් අක්කර 6, රුබි 3, පර්චස් 33 ක් පමණ වූ කොටසට මායිම්:—

උතුරට: ගමුන්ගේ ඉඩම්, නැගෙනහිරට ගමුන්ගේ ඉඩම් සහ ඇල; දකුණට. දෙල්තොට වත්ත, බස්නාහිරට ඇල සහ බෙල්වුඩ් වත්තේ කුඹුරු.

(6) මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානගේවාහැට කොට්ඨාශයේ දෙල්තොට පිහිටි බෙල්වුඩ් වත්තෙන් අක්කර 15, රුබි 2, පර්චස් 6 ක් පමණ වූ කොටසට මායිම්:—

උතුරට බෙල්වුඩ් වත්තේ කුඹුරු; නැගෙනහිරට එම ඉඩමෙන් ඉතුරු කොටස; දකුණට ඇල, බස්නාහිරට. ගමුන්ගේ ඉඩම් සහ බෙල්වුඩ් වත්තේ කුඹුරු.

පී. ඩී. මුලන්කුලමේ,  
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 පෙබරවාරි 1 වැනි දින කොළඹ

අංකය ඇ.පි. ඩී 2264—ජේ 55 ඊ. 441

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රථම බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ අකුරුගොඩ නමැති ගමෙහි පිහිටි නො 1 1,392 දරණ මූලික සිතියමේ බිම් කැබලි 1 සහ 2 වශයෙන් මාන සඳහාත් කර ඇති අක්කර 3, රූ. 1, පර්චස් 19 ක බිම් ප්‍රමාණයකින් යුත් උස්ගොඩකැලේ නොහොත් පේරලත් ද නමැති ඉඩම

ට බි බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1955 දෙසැම්බර් 23 වැනි දින  
කොළඹ.

අංකය ඇල් 1103

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රථම බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

සාපනය දිස්ත්‍රික්කයේ වලකාමම් උතුරේ වුන්නාකමේ පිහිටා ඇති අක්කර 0 රූ. 1 පර්චස් 22 ක් පමණ ප්‍රමාණවත්වූ ඉඩම ඊට මායිමි. —

උතුරට තිරුවම්පලම් මහත්මිය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම, නාගොනහිරට තිරුවම්පලම් මහත්මිය, එන්. එස් සුප්පසියා, කන්දසියා මහත්මිය, සිවසුමුමනියම් මහත්මිය, ඩී. කන්දසියා, පොත්තම්පලම් මහත්මිය, කේ කන්දසියා හා ඩී කන්දසියා යන අය අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම්, දකුණට : පොකුණ; බස්නාහිරට තම්බිඅප්පා මහත්මිය, ඊ වල් ලීපුරම්, එස් නවරත්නම් නාගලිංගම් මහත්මිය, සබරත්නම් අයිසර්, ඊ සෙල්ලතුරෙයි හා මුත්තුකුමාරසාම් යන අය අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම්

ට බි බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

සඳහන් කළයුතු අංකය ජේ 55 ඇල් 94

1955 දෙසැම්බර් 8 වැනි දින  
කොළඹ.

අංකය ඇල්. ඊ/සී 1/55/41 ජේ 55 එම් ඒ 141

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රථම බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගමපොල හත්පත්තුවේ දෙවිමපත්තු පළාතේ මැදදේපොල නම් ගමේ පිහිටි මැදවත්ත නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 1 ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිමි. —

උතුරට : රජමහ විහාරයට අයිති කුඹුරේ සොටසක්; නාගොනහිරට, දකුණට සහ බස්නාහිරට රජමහ විහාරයට අයිති කුඹුර මැදින් ගලා බසින ඇල

ට බි බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

Ref අංකය ජේ 55 එම් ඒ 141.

1956 ජනවාරි 27 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් 7534 ඒ

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රථම බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ගිරිගල හත්පත්තුවේ හැටහයේ සහ ඉහළ ඕහොට කෝරළේ කහටවෙල, බැබිලපිරිය, ලෙනව, තට්ටවෙල, බත්තිපොල, කපුගොමුව, නැකැත්ත, කෙහෙල්පනාගේ, දික්වැහැර, දේවතිරිය සහ නිරිමුල්ල නම් ගම්වල පිහිටි හිලිබත්පිල්ලාව, හිලිබත්කුඹුර, රූක්අත්තනගමුලපිල්ලාව, දේවතිරිවෙල්පහළ කුඹුර, දේවතිරිවෙල, ලෝලුගහකුඹුර, දේවතිරිවෙල්පහළකුඹුර, දේව විරිවෙල, ලෝලුගහකුඹුර, මයිලගහමුලගල, මොරගහමුලවත්ත, රත්මල් ගහකුඹුර, වාරියපොලකුඹුර, නමින්දුගේපිල්ලාව, මයිලත් පිරියේ කුඹුර, කෝත්ගහමුලගල, මයිලත් පිරියේපිල්ලාව, දිවුල් ගහමුලගල, මයිලත් පිරිය, කොස්ගහමුලගල, අන්දුගොල, කොස්ගහමුලගේන, අක්කත්ගහමුලවත්ත, පොත්තයාවත්ත, පහළවත්ත, අබගහකොටුව, මුලත්වෙලයාය, කොස්ඉත්තේ රූපසත්තක බෝගහමුලකොටුව, මහගලේඉඩම, රනකේකොටුවේගල, රත්තකොටුවේගල, පහළකහට වෙල, දිවුල් ගහකොටුව, හිටිනාගෙදරවත්ත, පුරුණගෙදරවත්ත, මකුල්ලගහකොටුව, අබගහමුලවත්ත, කෝත්ගොල්ලේයායගේන, කොත්ගොල්ලයාය, උල්පොත්ගල, අපුල්ලනගෙදරවත්ත, පහළ කුඹුර, කදුරුගහමුලවෙල, දෙතිගහදලපොත, පහළකුඹුරේපිල්ලාව, උනාගහකුඹුර, කුණුවිකොටුව, දෙවෙනිකුරුවිකොටුව, මුලුගහකොට, දිවුල් ගහකොටුව, කහටවෙල, දිවුල් ගහකොටුවේවත්ත, ගම්බිරිගහමුල වත්ත, මුලුගහලත්ද, මුත්තල නොහොත් මිහගමුලවත්ත, කෝත්ගහ මුලවත්ත, වැටකේගහගලකුඹුර, කිරිදමබහේන, කිරිදමබහේන යාය (අත්ගිරින ලද වැව), ලෙනවවත්ත, ගල්ගොඩවෙල, ගල්ගොඩවත්ත, බරත්දරේපිල්ලාව, බරත්දරේමැදිගේන, කහල්ලදලපොත, බොලපොත කුඹුර, නිකවැහැරගෙදරවත්ත, ගලගාවකොටුව, යද්දෙස්සගේ කුඹුර, සියබලගහමුලගේන, පුංචිකුඹුර, බොලපොතකුඹුරේපිල්ලාව, පුංචිකුඹුරේ පිල්ලාව, යද්දෙස්සගේ කුඹුරේ පිල්ලාව, ලෙනවවෙල, පහළවත්ත, ලෝනවෙල, කොරලියකුඹුර නොහොත් අමුණකුඹුර, අමුණකුඹුරේපිරිය නොහොත් අහරුකුරුපිරියේගල, අමුණකුඹුරුපිරිය, නිකල්දේඉඩම, මහගලේඉඩම, තට්ටවෙලගේත්තයාය, තට්ටවෙල දහත්දෙකාගේඉඩම, ගල්ගොඩවත්ත, නාගහගේන, නාගහගේනවෙල, ලෙනවත්ත (කමත), බත්තිපොලවෙල (මීනිපිරිය), මොරගොල්ලවෙලගල, පහළවත්ත පරණ ගෙදරවත්ත, කළුගමුවේ බෝගහලත්ද සහ පහළ කෙහෙල් පනත්ගේවෙල නමැති (2,817 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 2 කේ සිට 6 දක්වාද, (2,818 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 105 හේ සිට 108 දක්වාද, 110 ද, (2,823 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 387 හේ සිට 419 දක්වාද, 422, 428, 429 ද, 431 සිට 433 දක්වාද, 435, 436, 439 සිට 441 දක්වාද, 443 සිට 445 දක්වාද, 447, 448, 451 ද, 453, 454, 458, 460, 463, 466 සිට 468 දක්වාද, 472, 473, 474, 476, 477 ද වන නො 2,817, 2,818 සහ 2,823 දරණ ඒකාබල පළමුවෙනි අතිරේකයේ සහ 2,461 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේද; (1,242 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 43 සිට 59 දක්වාද, (1,243 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 80, 84, 85, 89 සිට 92, 93, 94, 95, 95, 97 සිට 107, 109 සිට 112, 112, 113 සිට 128, 128, 129 සිට 132, (1,244 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ සහ 2,461 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේ කොටසක) 211, 212, 214, 215, 216 සිට 221, 224 සිට 228, 230, 230, 232, 240, 240, 242 සිට 248, 248, 249 සිට 280, 280, 280, 281 1/3, 281 සිට 283, 283, 284 සිට 291, (1,245 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ සහ 2,461 දරණ මූලික ගම් මැනීමේ) 1, 2, 3, 5, 6, 7, 8, 10, 11, 13 සිට 42, (1,246 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 8 සිට 15, 17 සිට 22, 24; (1,247 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 62, 63, 64; (2,746 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) 154 සිට 158 දක්වාද ඇති නො 1,242, 1,243, 1,244, 1,245 දරණ අවසාන ගම් මැනීමේ ඒකාබල 1 වෙනි අතිරේකයේ සහ 2,461, 1,246, 1,247 සහ 2,746 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මවලද හැඳින්වෙන බිම්කැබලි වන අ 536, රූ 3, ප 18 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ට බි බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ/ඇල් ඇල් 44/53

1956 ජනවාරි 31 වැනි දින  
කොළඹ



අංකය ඇල් 3182/354 ඇල් 407

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වෛනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

පහත සඳහන් කරන ලද මාඩුව ඇතුළත පිහිටා තිබෙන ගලාවන දේශීය කෙරෙහි දකුණු පිටියල කෝරළේ ඉරන්විල ගම්මුලාද නිත්‍යතෙත් කොමසාරිස්වරයාගේ අයත් ඉරන්විල කරත්ත පාරට දෙපැත්තෙන් පිහිටා ඇති "ඉරන්විල ඇස්වෙල" නම් ඉඩමෙන් අකාර 1 රුබි 2, පර්චස් 6 ක විශාල කොටසක් —

උතුරට එම ඉඩමේ ඉතුරු කොටස; නැගෙනහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස සහ නැගිහිස දෙසින් පිහිටි ප්‍රනාන්දුගේ උරුමකරුගේ ඉඩම; දකුණට නැගිහිස දෙසින් පිහිටි ප්‍රනාන්දුගේ උරුමකරුගේ "මෙල්වත්ත" නම් ඉඩම සහ මුහුදු වෙරළ; බස්නාහිරට මුහුදු වෙරළ

පී බී බුලත්කුලමේ,

ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1955 දෙසැම්බර් 22 වැනි දින කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වෛනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

කැගේල දේශීය කෙරෙහි බෙලිගල් කෝරළේ කීරවැල පත්තුවේ අල් පිටිය ගමේ පිහිටා තිබෙන මියනපලාවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 5 ක් පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට ආර් 3 වී උක්කුබණ්ඩා සහ වෙනත් අය අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට පී ඒ කරුණාරත්න සහ බිබිලි ඒ උක්කුබණ්ඩා අයිතිකම් කියන ඉඩම, දකුණට බිබිලි ඒ. පුංචි බණ්ඩා අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට පී ඇම් කරුණාරත්න, ජේ ඇම් ටී බණ්ඩා සහ ඊ බිබිලි ඒ කනායක අයිතිකම් ඉඩම

පී බී බුලත්කුලමේ,

ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය ජේ 8 1435/ඇල් ඇම්. 5323

1956 ජනවාරි 16 වැනි දින කොළඹ

අංකය ආර්/ඒ 18

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර — උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,457—කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි අංක 7 කොමසාරිස්වරයාගේ—සැන්ටි පෝල්ස්

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වැටුප්පුම්-අංක 32 දරණ ඉඩම, විස්තරය: උතුරු මායිම දියෝ කඩයේ රූ තුනක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා: දෙස්තර සී. බිබිලි, පෙරේරා, "සිසිමහල්" 41-දේස්මිනි පෙදෙස කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 344

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 30 සහ සෙක්කු විදියේ අංක 21 දරණ ඉඩම; විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා: ඇස් පුවලියම් වෙට්ටියා, "ලක්ෂම් විලා", පැලියගොඩ, කැලණිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 329

කැබැල්ල: 3.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 28 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා: මොහමඩ් යුසුෆ් නොරුල් අසීමා සහ මොහමඩ් යුසුෆ් සිති අසීමා, 63, මහන්ගේ විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.95

කැබැල්ල: 4.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 26 දරණ ඉඩම, විස්තරය: පාරක කොටස (ගල් දඹු) සහ මුඩුබිම, අයිතිකම් කියන්නා: මොහමඩ් යුසුෆ් උමනත් රසිනා මහත්මිය (ඇස් මොහමඩ් හුසේන්ගේ හාය්බ්), 23/1, ගල් කපනමත්ත පාර, ග්‍රැන්ඩ් පාස්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.95

කැබැල්ල: 5.

ඉඩමේ නම: සෙක්කු විදියේ වරිපනම් අංක 17 සහ 19 දරණ ඉඩම, විස්තරය: පාරක කොටස (ගල් දඹු) සහ මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඒ. ආර් සීනි උමමා මහත්මිය, 36, පිහර්වොයර් පාර, කොළඹ 9, ප්‍රමාණය අ 0, රු 0 ප 375

කැබැල්ල: 6.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 24 සහ සෙක්කු විදියේ අංක 15 දරණ ඉඩම, විස්තරය: පාරක කොටස (ගල් දඹු), අයිතිකම් කියන්නා නුරුල් හිසායා මහත්මිය (ඇම් ඇල් ඇම්. ගවුස්ගේ හාය්බ්) සහ සීනි එපිසා මහත්මිය (යුසුෆ් කපුරේ හාය්බ්), 106, බාත්ස් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 240.

කැබැල්ල: 7.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 22 දරණ ඉඩම, විස්තරය: පාරට කොටස (ගල් දඹු), අයිතිකම් කියන්නා සීනි කදිපා මොහමඩ් මහත්මිය, ඇම් ඇස්. ඇම්. මොහමඩ් බාජේ, "නෙහෙත්ත පුවත්", රෝස්මිනි පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 150

කැබැල්ල: 8.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 20 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම සහ පාරේ කොටස (ගල් දඹු), අයිතිකම් කියන්නා: පී. හුසේන් කෝයා සහිබ්, නිතිඤ ඇම් ඇම් ඒ රහිම් බාජේ, 254, අලුත්කඩ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.66.

කැබැල්ල: 9.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 18 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම සහ පාරේ කොටස (ගල් දඹු); අයිතිකම් කියන්නා ඒ එච් ජම්ලා උමමා මහත්මිය සහ නුර් නලියා මහත්මිය (ඉසෙබ් ඒ. ඇම්. මහරුල්ගේ හාය්බ්), "මිල්බිරි හවුස්", වෛනි පවුමාවත, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0. රු 0, ප 0.67

කැබැල්ල: 10.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 16 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා පී. ඇම් අබ්දුල් රසිමන් නිතිඤ ඇම් ඇම් ඒ. රහිම් බාජේ, 254, අලුත්කඩ, කොළඹ. ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.30

කැබැල්ල: 11.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 14 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා විරසාමිපිලෙයි තායා රුපා, "පවුර්නමේ බවත්", අල්විස් නගරය, හැදල සහ විරසාමි පිල්ලෙයි, කුමාරවෙලු පිල්ලෙයි, 94, ජිත්තුපිටිය විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.29

කැබැල්ල: 12.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 12 දරණ ඉඩම; විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා: අබ්ගයිල් එලිසබත් මර්සියා කාසිවෙට්ටි මහත්මිය, "මන්දේසා", බාත්ස් ඇවනිවි, ගල් කිස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.31

කැබැල්ල: 13.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 6, 8 සහ 10 දරණ ඉඩම; විස්තරය: මුඩුබිම; අයිතිකම් කියන්නා: විරසාමිපිලෙයි තායා රුපා, "පවුර්නමේ බවත්", අල්විස් නගරය, හැදල; ප්‍රමාණය අ 0, රු 0 ප 1.05

කැබැල්ල: 14.

ඉඩමේ නම: හෙට්ටි විදියේ වරිපනම් අංක 4 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම; අයිතිකම් කියන්නා: අබ්ගයිල් එලිසබත් මර්සියා කාසිවෙට්ටි මහත්මිය, "මන්දේසා", බාත්ස් ඇවනිවි, ගල් කිස්ස; ප්‍රමාණය අ 0, රු 0 ප 0.80.

කැබැල්ල : 15.

ඉඩමේ නම. සෙක්කු විදියේ වරිපනම් අංක 11 දරණ ඉඩම; විස්තරය: පාර (ගල් දඹු), අයිතිකම් කියන්නා - ඇම්. එච්. ඇම්. පුහුල්, 12, වෛනා විදිය, පිටකොටුව, ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0 59

කැබැල්ල : 16.

ඉඩමේ නම. සෙක්කු විදියේ වරිපනම් අංක 1 සහ 3 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම; අයිතිකම් කියන්නා. ත්‍යාගරූපා කන්දසියා, 23/22, වෝල් පවුමාවන, මෝදර; මුතුචේටුපිල්ලෙයි නිරුතාවකරපු, 23/5, මෙතෝරිගම පෙදෙස, ගල්කිස්ස; ඇරුමුගම්පිල්ලෙයි වේලාසුදම් පිල්ලෙයි, 278, ඇල පාර, හැදල, වත්තල, වි නල්ලම්පල් (කේ ත්‍යාගරූපා මහත්මිය), 3/4, අරුබි මාගිය, ඩික්ස් පාර මරදන, වේලාසුදම් නිල්ලෙගම්පලම් සුප්පයියාපිල්ලෙයි, සෝමසුන්දරම් පාර, නල්ලම්, යාපනය; කේ කමලාමුත්තු ඇච්චි (චි කන්දසියා මහත්මිය), වඩ්චේටුපිල්ලෙයි ඇරුමුගම්, වි නල්ලම්පල් බාරේ, 3/4, අරුබි මාගිය, ඩික්ස් පාර, මරදන; වි කනගම්පල් (චි. නවරත්නම් මහත්මිය), 3/4, අරුබි මාගිය, ඩික්ස් පාර, මරදන, වඩ්චේටුපිල්ලෙයි ත්‍යාගරූපා, 292, නිඹිරිගස්සියා, හැදල, වත්තල, ප්‍රමාණය: අ. 0, රු. 0 ප. 0 59.

කැබැල්ල : 17

ඉඩමේ නම සෙක්කු විදියේ වරිපනම් අංක 5 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම; අයිතිකම් කියන්නා. ත්‍යාගරූපා කන්දසියා, 23/22, වෝල් පවුමාවන, මෝදර, මුතුචේටුපිල්ලෙයි නිරුතාවකරපු, 23/5, මෙතෝරිගම පෙදෙස, ගල්කිස්ස, ඇරුමුගම්පිල්ලෙයි වේලාසුදම් පිල්ලෙයි, 278, ඇල පාර, හැදල, වත්තල, වි නල්ලම්පල් (කේ ත්‍යාගරූපා මහත්මිය), 3/4, අරුබි මාගිය, ඩික්ස් පාර මරදන; කේ කමලාමුත්තු ඇච්චි (චි කන්දසියා මහත්මිය), වඩ්චේටුපිල්ලෙයි ඇරුමුගම්, වි නල්ලම්පලම් බාරේ, 3/4, අරුබි මාගිය, ඩික්ස් පාර, මරදන, වි කනගම්පල් (චි නවරත්නම් මහත්මිය), 3/4, අරුබි මාගිය, ඩික්ස් පාර, මරදන; වඩ්චේටුපිල්ලෙයි ත්‍යාගරූපා, 292, නිඹිරිගස්සියා, හැදල, වත්තල; ඇන්. කේ රහිමත් මහත්මිය, 84, විල්සන්ස් විවිය, අලුත් කඩේ; විරසම්පිල්ලෙයි, ත්‍යාගරූපා, "පවුර්නමේ බවන්", අල්විස් නගරය, හැදල, වත්තල, විරසම්පිල්ලෙයි, කුමාරවේටුපිල්ලෙයි, 94, සාන්ඩ්ඇච්චිමේවත්ත, අලුත්කඩේ; කාමාච්චි ඇච්චි (දුරෙයිස් පා මහත්මිය), 99, ජිත්තුපිටිය විවිය, කොළඹ; නල්ලනම්බි පොත්තම් බලම්, හේකිත්ත, හැදල, වත්තල, නල්ලනම්බි ඩික්තම්බරම්, හේකිත්ත, හැදල වත්තල, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 45

කැබැල්ල : 18.

ඉඩමේ නම. සෙක්කු විදියේ වරිපනම් අංක 7 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඇම් මොගම්බි කෝයා සහ ඇම් අලිකෝයා, පී බී උම්බිච්චි බාරේ, 175, බංගසාල විවිය කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 74

කැබැල්ල : 19.

ඉඩමේ නම. සෙක්කු විදියේ වරිපනම් අංක 9 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම සහ පාරේ කොටස (ගල් දඹු); අයිතිකම් කියන්නා: ඒ එච්. ජමිලා උම්මා මහත්මිය, "මිල් කිරිකිසි", 5 වෙනි පවුමාවන, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ. 0 රු. 0, ප. 0 16

කැබැල්ල : 20

ඉඩමේ නම. ආදුරුපු විදියේ වරිපනම් අංක 1 සහ 3 දරණ ඉඩම, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා: ඩී. ඒ. චී. විජේවර්ධන, "ලියාල", එලියට පෙදෙස. කොල්ලු. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4 17.

කැබැල්ල : 21.

ඉඩමේ නම ආදුරුපු විදියේ වරිපනම් අංක 5 සහ 11 ඒ දරණ ඉඩම්වල කොටස; විස්තරය: යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා: ඒ. විජේවර්ධන මහත්මිය, "නිර්මලා" 34, තර්ස්ටන් පාර, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2 87

කැබැල්ල : 22.

ඉඩමේ නම: ආදුරුපු විදියේ වරිපනම් අංක 5 දරණ ඉඩමේ කොටස; විස්තරය: උඵ සෙවිලිකර කපරුරු කළ ගොඩනැගිල්ල; අයිතිකම් කියන්නා ඒ. විජේවර්ධන මහත්මිය, "නිර්මලා", 34, තර්ස්ටන් පාර, කොළඹ, ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 0 31

කැබැල්ල : 24.

ඉඩමේ නම ආදුරුපු විදියේ වරිපනම් අංක 46, 50, 52 සහ 54 දරණ ඉඩම් සහ ජී 44, 44/1, 44/2 සහ 44/3 දරණ ඉඩම්වල කොටස; විස්තරය: යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම අයිතිකම් කියන්නා: හසනලී එසුපාලී, සීමාසහිත හේමාස් (වර්ගස්) බාරේ, 9, ඉච්චල විවිය, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 9 49

කැබැල්ල : 25.

ඉඩමේ නම. ආදුරුපු විදියේ වරිපනම් අංක 44/1, 44/2 සහ 44/3 දරණ ඉඩම්වල කොටස, විස්තරය: යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා: හසනලී එසුපාලී, සීමාසහිත හේමාස් (වර්ගස්) බාරේ, 9, චේලල විවිය, කොළඹ; ප්‍රමාණය: අ. 0, රු. 0. ප. 1 54.

කැබැල්ල : 26.

ඉඩමේ නම. ආදුරුපු විදියේ වරිපනම් අංක 60/1 සිට 60/12, 60/12 ඒ, 60/14, 62 දරණ ඉඩම සහ 58 ජී, 60 සහ 60/15 දරණ ඉඩම්වල කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ජී. පී ආදම්ලි සහ සමාගම, 136, 4 වෙනි හරස් විවිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 13 01

කැබැල්ල : 27.

ඉඩමේ නම ආදුරුපු විදියේ වරිපනම් අංක 58 සහ 60 දරණ ඉඩම්වල කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා: ජී. පී. ආදම්ලි සහ සමාගම, 136, 4 වෙනි හරස් විවිය, කොළඹ. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2 21.

කැබැල්ල : 28

ඉඩමේ නම. ආදුරුපු විදියේ වරිපනම් අංක 58 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා: ජී. පී. ආදම්ලි සහ සමාගම, 136, 4 වෙනි හරස් විවිය, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 06.

කැබැල්ල : 29.

ඉඩමේ නම. ආදුරුපු විදියේ වරිපනම් අංක 60/15 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා: ජී. පී. ආදම්ලි සහ සමාගම, 136, 4 වෙනි හරස් විවිය කොළඹ ප්‍රමාණය: අ. 0, රු. 0 ප. 0 88

කැබැල්ල : 30

ඉඩමේ නම: ආදුරුපු විදියේ වරිපනම් අංක 68/2 සිට 68/4 දරණ ඉඩම් සහ 68/1 සහ 68/5 දරණ ඉඩම්වල කොටස; විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ ඇල් සෙනෙවිරත්න මහත්මිය, 26, එඩ්වර්ඩ්ස් ක්‍රෙසන්ට් කොළඹ ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3 57

කැබැල්ල : 31.

ඉඩමේ නම ආදුරුපු විදියේ වරිපනම් අංක 68/1 සහ 68/5 දරණ ඉඩම්වල කොටස, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග සහ ඩික්තියක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා. ඒ ඇල් සෙනෙවිරත්න මහත්මිය, 26, එඩ්වර්ඩ්ස් ක්‍රෙසන්ට්, කොළඹ ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2.64

කැබැල්ල : 32.

ඉඩමේ නම චේලල විදියේ වරිපනම් අංක 69/3 දරණ ඉඩමේ කොටස; විස්තරය. යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම අයිතිකම් කියන්නා: පී. චී. තම්බිපිල්ලෙයි, 69/16, චේලල විදිය කොළඹ, ප්‍රමාණය අ. 0 රු. 0 ප. 0 86.

කැබැල්ල : 33

ඉඩමේ නම චේලල විදියේ වරිපනම් අංක 69/3 දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ කෘත්‍යවක කොටසක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා පී. චී. තම්බිපිල්ලෙයි, 69/16, චේලල විදිය රකාලම්, ප්‍රමාණය අ. 0, රු. 0 ප. 0 50

විභාග පවත්වන දින

- කැබලි 1, 2, 3 සහ 4. 1956 මැයි 7 වෙනි දින පෙරවරු 10ට
- කැබලි 5, 6, 7 සහ 8 1956 මැයි මස 7 වෙනි දින පස්වරු 2 30ට
- කැබලි 9, 10, 11 සහ 12 1956 මැයි 8 වෙනි දින පෙරවරු 10ට
- කැබලි 13, 14 සහ 15. 1956 මැයි 8 වෙනි දින පස්වරු 2 30ට
- කැබලි 16 සහ 17. 1956 මැයි 9 වෙනි දින පෙරවරු 10ට
- කැබලි 18, 19 සහ 20 1956 මැයි 9 වෙනි දින පස්වරු 2 30ට
- කැබලි 21 සහ 22 1956 මැයි 10 වෙනි දින පෙරවරු 10ට
- කැබලි 24, 25, 26, 27, 28 සහ 29 1956 මැයි 10 වෙනි දින පස්වරු 2 30ට
- කැබලි 30, 31, 32 සහ 33 1956 මැයි 11 වෙනි දින පෙරවරු 10ට

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් දියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි මස ඉහත සඳහන් දිනයන්හි ඉහත සඳහන් වේලාවට කොළඹ කවිචේරියේ දී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මාර්තු 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ යෝජනා ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාදැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල සහ ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිගනින දනුම්දිය යුතුයි

ජී. ඒ. ගුණරත්න,  
ආණ්ඩුවේ අතිරේක සහකාර උප ඒජන්ත නැත  
1956 පෙබරවාරි 11 එනි දින  
කවිචේරිය කොළඹ

අංකය. ආර්/කීව 4870/62.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මූලික සැලැස්මෙහි අංකය ඒ 3,942 ගම—කීර්ලපොහේ

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: කීර්ලපොහ-නාරාහේන්පිට පාරේ වරිපනම් අංක 96, 96/2, 96/3 සහ 96/4 දරණ නුගඟහකනත්ත; විස්තරය: ස්ථිර ගොඩනැගිලි 5ක්, කපරුරු කළු ලී 3ක් සහ වතුර ධාරිකා සහිත වත්ත; අයිතිකම් කියත්තෝ තොටවත්තේ දෙත් මැනුවත් ස්ථිර ගොන්පි ද සිල්වා සහ දෙස්තර තොටවත්තේ දෙත් මැනුවත් ප්‍රේමිපිත් ද සිල්වා මහත්වරු, මිනර්වා ජප්තිසිත් පවුල්, 556, මරදන; ප්‍රමාණය: අ. 4, රු. 0, ප. 15 10.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 19වෙනි දින පෙරවරු 9 30ට කොළඹ කම්පවරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද 1956 මාර්තු 10වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයක් එකී ඉඩම් ලබාගැනීමේ ඥාති ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඇස්. නවරත්නරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 පෙබරවාරි 13 වැනි දින කම්පවරිය, කොළඹ

අංකය ආර්/කීව. 92

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මූලික සැලැස්මෙහි අංකය ඒ 3,948. ගම—එදිරියොඩ

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: කොටුගොඩහි වරිපනම් අංක 176 දරණ ඉඩමේ කොටස—දෙල්ගහවත්ත; විස්තරය: වහලයක් තැනී ස්ථිර ගොඩ නැගිල්ලක්, ස්ථිර ගොඩනැගිල්ලක්, කපරුරු කළු කණු 2 ක් හා දොරටුවක්, පාරක් සහ යකඩ විදුලි කණුවක් සහිත වත්ත; අයිතිකම් කියත්තා. ඇත්තේ පී. පෙරේරා මහත්මයා, 35, දුම්පියපල පාර, නුගේගොඩ; ප්‍රමාණය අ. 0, රු. 3, ප. 30

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 11 වැනි දින පෙරවරු 9 30 ට කොළඹ කම්පවරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද 1956 මාර්තු 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයක් එකී ඉඩම් ලබාගැනීමේ ඥාති ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඇස්. නවරත්නරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 පෙබරවාරි 8 වැනි දින කම්පවරිය, කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මුල් ජලානේ නො ඒ 3,937 ගම—බත්තරමුල්ල

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: නාරත්ගහහේන නොහොත් මහින්දවත්ත; විස්තරය කපරුරු කළු වතුර ධාරිකා 2ක්, කපරුරු කළු ලී 3ක්, කපරුරු කළු ගොඩනැගිලි 4ක් සහ කපරුරු කළු කොටුවකින් යුත් මුල්ල ඇති අවුරුදු 10-20ක්වූ පොල් ඉඩම; අයිතිවාසිකම් කියත්තෝ: පී. පී. ජේ. සිල්වා මහත්මයා, 25, ස්කෙලිටින් පාර, කොළඹ සහ පී. පී. ඒ සිල්වා මහත්මයා අධිකරණ ඇමති කාර්යාලයේ උප ලේකම්වරු කොළඹ; ප්‍රමාණය: අ. 7, රු. 1, ප. 35 3.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: මිනුවන්පිලවත්ත; විස්තරය වරාන්ගේමහත් රබන් එකක් සහ විදුලි කම්බි සම්බන්ධව කනු 2ක්, කපරුරු කළු වතුර ධාරිකා සහිත, කපරුරු කළු ලී 2ක්, කපරුරු කළු ගොඩනැගිලි 4ක් ඇති අවුරුදු 45ක්වූ රබර් ඉඩම; අයිතිකම් කියත්තෝ: පී. සී. ඇස් ඊබ්බි මහත්මයා, "රොසන්විල්", මුහුණත පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය අ. 21, රු. 2, ප. 13 5.

කැබැල්ල: 3.

ඉඩමේ නම: පාර; විස්තරය: පාර; අයිතිකම් කියත්තා. රජය සතු ඉඩම; ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 2 3

එකතුව: අ. 29, රු. 0, ප. 11.1.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 19 වැනි දින පෙරවරු 10 30ට කොළඹ කම්පවරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද 1956 මාර්තු 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයක් එකී ඉඩම් ලබාගැනීමේ ඥාති ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඇස්. නවරත්නරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

අංකය: [ කීව් 193/ජේ 55 ඇස් 309. කීව් 194/ජේ 55 ඇස් 308.

1956 පෙබරවාරි 13 වැනි දින කම්පවරිය, කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මුල් ජලානේ නො ඒ. 3,902. ගම—කපප්පොඩ සහ ගොතුව

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: දෙඩන්ගහහේන; විස්තරය. අවුරුදු 30ක්වූ රබර් ඉඩම, අයිතිකම් කියත්තා. ඇම්. ඊ. ඇබ්බිත් පෙරේරා. මුල්ලේරියාව, අංගොඩ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 29.7.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: දෙඩන්ගහහේන; විස්තරය: ලීදක කොටසක්, නාවකාලික ගෙයක්, අඩි පාරවල් සහ කනුවක සම්බන්ධව විදුලි කම්බි ඇති අවුරුදු 30ක්වූ රබර් ඉඩම; අයිතිකම් කියත්තෝ: බිබ්ලි. ඇම්. මෙතියස් පෙරේරා, බිබ්ලි. ඇම්. මැග්ලින් පෙරේරා සහ බිබ්ලි. ඇම්. සියවිසිස් පෙරේරා, සියළුදෙනාම මුල්ලේරියාව, අංගොඩ; ප්‍රමාණය අ. 27, රු. 0, ප. 4

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : දෙවන ගඟහේන, විස්තරය අවුරුදු 30ක් වූ රබර් ඉඩම; අයිතිවාසිකම් කියන්නෝ : බබ්ලිවි. ඇම්. මෙතියස් පෙරේරා, බබ්ලිවි ඇම්. මැදිලිත් පෙරේරා සහ බබ්ලිවි ඇම්. බියට්ටිස් පෙරේරා, සියළුදෙනාම මුල්ලේපියාව, අංක 1, රු. 1, ප 184

එකතුව : අ. 28, රු. 2, ප. 12.1.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි කිසි සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 අප්‍රේල් 2 වැනි දින පෙරවර 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ඇස්. නවරත්නරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුහු

අංකය : කී. බී. 149/ජේ 55 ඇස් 219

1956 පෙබරවාරි 11 වැනි දින කවිචේරිය, කොළඹ.

අංකය ආර්/කීව 95

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික සැලැස්මෙහි අංකය ඒ 3,960 ගම්—රත්මලාන උතුර

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : රත්මලාන වත්ත, රත්මලාන පාරේ වරිපනම් අංක 389 කොටස; විස්තරය : පොල්වත්ත සහ වතු පාරේ කොටස, අයිතිකම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම, නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය අ. 2, රු. 1, ප 327

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : රත්මලාන වත්ත, රත්මලාන පාරේ වරිපනම් අංක 389 කොටස, විස්තරය : පොල් අතු සෙවිලි කොට කපරුරු කළ ගොඩනැගිල්ලක්, ශ්‍රී 2 ක්, කපරුරු කළ ලිදක් හා වතු පාරට පොටස් සහිත පොල් වත්ත; අයිතිකම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම; නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ. 25, රු. 0, ප 291

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : රත්මලානවත්ත, රත්මලාන පාරේ වරිපනම් අංක 389 කොටස; විස්තරය : පොල් වත්ත, අයිතිකම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම, නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 182

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : රත්මලානවත්ත, විස්තරය : පොල්වත්ත සහ වතු පාරේ කොටස; අයිතිකම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම, නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ. 3, රු. 0, ප 87

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : රත්මලානවත්ත, විස්තරය : කපරුරු කළ ලිදක්, කපරුරු කළ වතුර උංකියක්, දිය පාරක කොටසක් සහිත පොල් වත්ත; අයිතිකම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම; නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය අ. 5, රු. 1, ප. 208

කැබැල්ල : 6.

ඉඩමේ නම : රත්මලානවත්ත; විස්තරය : දියපාරක් සහිත රබර් වත්ත; අයිතිකම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම; නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය : අ. 9, රු. 1, ප. 18

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : රත්මලානවත්ත, විස්තරය : රබර් වත්ත, අයිති කම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම; නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය : අ. 3, රු. 1, ප 114

කැබැල්ල : 8.

ඉඩමේ නම : රත්මලානවත්ත, විස්තරය : රබර් වත්ත, අයිති කම් කියන්නෝ : ද සොයිසා වතු සමාගම, නියෝජිතවරු සීමාසහිත ද සොයිසා සහ සමාගමේ මහතුන්, අංක 1, යුනියන් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 271.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි කිසි සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 මාර්තු 19 වෙනි දින පෙරවර 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 10 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස්. නවරත්නරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුහු

1956 පෙබරවාරි 14 වැනි දින කවිචේරිය, කොළඹ

අංකය : කීව් 180/ජේ 54 ඇල් 296

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් ප්ලාන් නො ඒ 3,940 ගම්—මොරවුල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : පත්තිගහවත්ත සහ තුගහවත්ත, සාර්තුල පාරේ පිහිටි වරිපනම් නො 25 න් කොටසක්, විස්තරය : පොල් ඉඩම, අයිතිකම් කියන්නෝ : පොල් ඊ පිරිස් සහ මාර්කස් එච් පිරිස්, කේ. ඩී පී පිරිස් නෝනාමහත්මියගේ උරුමක්කාරයෝ, රෝස් පිරිස් නෝනාමහත්මිය, මාල් පිරිස් නෝනාමහත්මිය, පිලික්ස් පිරිස්, ලොරින් පිරිස්, ඇස්ටන් පිරිස්, වයල පිරිස්, බෝන් පිරිස්, නිරෝස් පිරිස්, රන්ජන් පිරිස් සහ කේ. ඩී. ජේ ඩී. පිරිස් මහත්මියගේ උරුමක්කාරයෝ, සියලු දෙනාම "මාක්වේල්", උස් වත්ත, මොරවුල; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 403.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි කිසි සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 2 වැනි දින පෙරවර 9.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස්. නවරත්නරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුහු

1956 පෙබරවාරි 10 වැනි දින කවිචේරිය, කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ඒලානේ නො ඒ 3,947 ගම්—බෝතලේ, පහලගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මීරිගමගත්දෙවත්ත නොහොත් කොස්ගහවත්ත, විස්තරය අවුරුදු 25ක් වූ පොල් ඉඩම, අයිතිවාසිකම් කියන්නා. ඩී. ආඥ. සේනානායක මැතිනිය, "වුඩ්ලන් විස්", කන්තලා පාර, කොළඹ, ප්‍රමාණය අ 5, රු 2, ප 34 5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් 1956 අප්‍රේල් 2 වැනි දින පෙරවරු 11 ට කොළඹ කම්පවරයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ආඥ. නවරත්නරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

අංකය කී.බී. 148/පේ 55 ඇල් 181 වී ඊ

1956 පෙබරවාරි 11 වැනි දින කම්පවරය, කොළඹ.

අංකය ඇල් එච්/ඒ/4.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ග්‍රාමීය සැලැස්ම 70 උප සැලැස්ම නො 5 ගම්—කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළේ වලල්ලාදිට පත්තුවේ ලෙව්වන්දුව

කැබැල්ල 122.

ඉඩමේ නම. පල්ලෙගොඩකැලේ, විස්තර අවුරුදු 40ක් වයසැති පොල් ගස් 55, අවුරුදු 30-50 වයසැති කොස් ගස් 14, අවුරුදු 2-8 වයසැති රබර් ගස් 20, අවුරුදු 30ක් වයසැති රබර් ගස් 1, අවුරුදු 15ක් වයසැති දෙහි ගස් 1, අවුරුදු 20ක් වයසැති ඉඹුල් ගස් 2, අයිතිකම් කියන්නා: ඩී ඒ එමලිනා නෝන ගුණරත්න, ලෙව්වන්දුව, වැලි පැත්ත; ඩී. ඒ. දෙත් ලොරන්ස් ගුණරත්න, නො 14 හේනාරත්න පෙදෙස, කළුතර උතුර, ලියනගේ තෝමිස්, එම සුබනෝපිස්, එම චේලිත්, එම දියගස් සිංකෝ, එම සැමි, ලෙව්වන්දුව, වැලිපැත්ත, ප්‍රමාණය අ 1, රු 1, ප. 173.

කැබැල්ල : 123

ඉඩමේ නම. කරත්ත පාර; විස්තරය කරත්ත පාර; අයිතිකම් කියන්නා: ඩී. ඒ. එමලිනා නෝන ගුණරත්න, ලෙව්වන්දුව, වැලි පැත්ත ඩී ඒ. දෙත් ලොරන්ස් ගුණරත්න, නො 14, හේනාරත්න පෙදෙස, කළුතර උතුර; ලියනගේ තෝමිස්, එම සුබනෝපිස්, එම චේලිත්, එම දියගස් සිංකෝ, එම සැමි, ලෙව්වන්දුව, වැලිපැත්ත, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 16.9

කැබැල්ල : 124

ඉඩමේ නම: පල්ලෙගොඩකැලේ, විස්තරය අවුරුදු 30-40 වයසැති පොල් ගස් 14, අවුරුදු 30-40 වයසැති කොස් ගස් 1, අවුරුදු 15ක් වයසැති අඹගස් 2, අවුරුදු 15ක් වයසැති පම්බෝල ගස් 1, අවුරුදු 2ක් වයසැති රබර් පැල 8, අවුරුදු 3ක් වයසැති පුවක්ගස් 4, අවුරුදු 20ක් වයසැති එරඹුදු ගස් 1; අයිතිකම් කියන්නා: ඩී. ඒ. එමලිනා නෝන ගුණරත්න, ලෙව්වන්දුව, වැලිපැත්ත; ඩී. ඒ. දෙත් ලොරන්ස් ගුණරත්න, නො. 14, හේනාරත්න පෙදෙස, කළුතර උතුර; ලියනගේ තෝමිස්, එම සුබනෝපිස්, එම චේලිත්, එම දියගස් සිංකෝ, එම සැමි, ලෙව්වන්දුව, වැලිපැත්ත; ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 29 1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 22 වැනි දින රටේ 10 30ට කළුතර කම්පවරයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ආර් ඇල් බලසුරිය, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 පෙබරවාරි 11 වැනි දින කළුතර, කම්පවරය

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානභේවාහැට කොමසාශයට අයත් ගඟවට කෝරළේ මහනුවර නගර සීමාව තුළ අංක 6 දරණ මාපනුවතුර කොමසාශයට අයත් මාපනුවතුර ගමෙහි පිහිටි කටුගස්තොට පාරෙහි වරිපනම් අංක 175න් කොටසක් වූ වලව්වේ කුඹුර නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 21 6ක් වූ ඉඩම් කැබැල්ල නොහොත් මූලික ඒලාන් නො. ඒ 2,302 ලොරි නො 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට මහනුවර මහසියාවේ ආඥ. ඇල් රත්වත්ත මහත්මිය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම.

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානභේවාහැට කොමසාශයට අයත් ගඟවට කෝරළේ මහනුවර නගර සීමාව තුළ අංක 8 දරණ වටපුලුව කොමසාශයට අයත් තිත්තවෙල ගමෙහි පිහිටි කටුගස්තොට පාරෙහි වරිපනම් අංක 158න් කොටසක් වූ වලව්වේ කුඹුර සහ වලව්වේකුඹුරේ වනාන්තර නමැති ඉඩම්වලින් ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප. 13 5ක් වූ ඉඩම් කැබැල්ල නොහොත් මූලික ඒලාන් නො ඒ 2,302හි ලොරි නො 2 යනුවෙන් විස්තර කරන ලද දැනට මහනුවර මහසියාවේ සී කේ රත්වත්ත ආඥාපි විසින් අයිතිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 23 වැනි දින පෙරවරු 10ට මහනුවර කම්පවරයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඊ මුරුගි, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 පෙබරවාරි 13 වැනි දින කම්පවරය, මහනුවර .

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොමසාශයේ කදුකර පහළ කෝරළේ ලැගුන්දෙතිය ගමෙහි පිහිටි පුස්සේතැන්නත් වත්තෙන් පර්වත 0 5ක් වූ මූලික ඒලාන් නො ඒ 2,304, ලොරි නො. 1 යනුවෙන් විස්තර කරන ලද ගම්පල පුස්සේතැන්නත් වත්තෙන් පද්වි දෙරේසාම් රබ්බියාර් සහ ක්‍රිස්නාසාම් රබ්බියාර් විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම් කොටස

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 21 වැනි දින පූ හා. 10ට මහනුවර කම්පවරයේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 මාර්තු 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවශයෙන් එකී ඉඩම ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ටී. මුර්ති,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

මගේ අංකය: ඇල්.ඩී 4855/පේ 55 ඒ 153.

1956 පෙබරවාරි 9 වැනි දින  
කම්පේරිය, මහනුවර.

අංකය. ඇල්.ඩී 4837.

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර පහතරොහොටු කොට්ඨාශයේ ගහවට කෝරළේ මහනුවර නගර සීමාව තුළ වටපුටුව අංක 8 දරණ කොට්ඨාශයට අයත් වටපුටුව ගමෙහි පිහිටි ලෝඩ්ග් ගුවලොක්ස් පාරේහි වරිපණම් නො. 38, 38/2-38/12 දරණ ප්‍රමාණයෙන් අක්කර 77, රූ.ඩී 3, පර්චස් 33ක් වූ වටපුටුව නමැති වත්ත නොහොත් මූලික ජලාත් නො. ඒ 2,311හි ලොට් නො. 1, 2, 3, 4 සහ 10 යනුවෙන් විස්තර කරණ ලද ඉඩම; දැනට අයිතිවාසිකම් කියා සිටින්නා: කවුගන් නාමේ ආසියාතාන්ත වත්තෙහි බිම්ලීම් ආර්. ගැන්තොක් මහත්මයා; ලොට් අංක 2 යනුවෙන් සඳහන් පර්චස් 7.2ක් වූ ඉඩම නොහොත් කමතට, මහනුවර මාවිල්ලේ බෝමලුව පාරේහි අංක 2හි දරණ සානගෙහි පදිංචි ආර්. ඩී අබේසිංහ මහතා ආරාධිල් කරයි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 23 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවශයෙන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ටී. මුර්ති,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 පෙබරවාරි 13 වැනි දින  
කම්පේරිය, මහනුවර

මගේ අංකය ඇල් 3372.

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්ම නො. ඒ 2,309 ගම—නාගලවැව

සැබැල්ල: 1.

ඉඩමේ නම: දිවුල් ගහමුලයාය, විස්තර කුඹුරු, වයස අවුරුදු 15යි; අයිතිකම් කියන්නෝ: කෝන්ගහගෙදර කපුවා, මිල්ලගහගෙදර උක්කුවා, එම කියා, වත්තේගෙදර බව්වා, මිල්ලගහගෙදර කපුවා, කෝන්ගහගෙදර සින්නි, එම හපුවා, අළුත්ගෙදර කපුවා, මිල්ලගහගෙදර බිංගිට්, කෝන්ගහගෙදර කුඩාකපුවා, එම පිංචේ, එම පුංචි, එම සුද්දනා, එම හපු, එම ගුනායා, එම පිංචිවා, මිල්ලගහගෙදර බඩයා, එම බව්වා, එම කිරියා, එම ගනිතයා, එම පිංචිට්, එම පුංචි, එම හපු, එම කියා, එම උක්කුවා, එම කව්වා, එම පුංචිට්, එම උක්කු, එම මැණිකා, එම සුද්දනා, අළුත්ගෙදර බඩයා, එම සංගා, එම සින්නි, එම හමදරා, එම ලොකුකින්නි, වත්තේගෙදර පේමිමි, එම බලී, එම බව්ව; එම ගිරන්තා, අළුත්ගෙදර සමදරා, මිල්ලගහගෙදර හපුවා, එම බඩයා, එම කපුවා. ප්‍රමාණය අ. 4, රූ. 1, ප. 25.5.

සැබැල්ල: 2.

ඉඩමේ නම: දිවුල් මුලගහගේත; විස්තර: හේත, අවුරුදු 22. අයිතිකම් කියන්නෝ මිල්ලගහගෙදර උක්කු, එම රංගිට්, ප්‍රමාණය: අ. 0, රූ. 1, ප. 37.8

එකතුව: අ. 4, රූ. 3, ප. 23.3.

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 28වෙනි දින පෙරවරු 10ට මාතරේ කම්පේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 මාර්තු 21 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවශයෙන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇල් බිම්ලීම්, මඩුගල්ල,  
ඉඩම් ගන්නා නිරබාසිතාන

1956 පෙබරවාරි 8 වැනි දින  
කම්පේරිය, මාතරේ.

අංකය ඇල්.ඩී 2237-පේ 54 ටී 442.

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ දිසපති තාන්පත් ඩී. පී. ඒ. පේ. පී. හේතරත්ත වන මම මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ජලාත් නො. අංක 33 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 2 දරණ අතිරේක ගම—මාතර දිස්ත්‍රික්කයේ මොරවත් කෝරළේ බෙරලපනාතර

සැබැල්ල: 931.

ඉඩමේ නම: දක්ලන්දේවත්ත; විස්තරය. 6 මාසක් පමණ වයස ඇති මකොකුක්කා සහ තාවකාලික ගොඩනැගිලි 2ක් සහ තුඹුරක් සහිත ඉඩමක්; අයිතිකම් කියන්නා: ආර්. බිම්ලීම්, ඇස්. රත්නායක, බෙන්ගමුව; ප්‍රමාණය: අ. 1, රූ. 0, ප. 37.2.

සැබැල්ල: 932.

ඉඩමේ නම: අභිපාරක්; විස්තරය. අභිපාරක්; අයිතිකම් කියන්නා: ආර් බිම්ලීම් ඇස් රත්නායක, බෙන්ගමුව, ප්‍රමාණය: අ. 0, රූ. 0, ප. 33.

එකතුව: අ. 1, රූ. 1, ප. 0.5.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 23 වැනි දින පෙරවරු 10ට මාතර කම්පේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි.

තවද 1956 මාර්තු 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවශයෙන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ඉඩම්වල අයිතිකරුවන් හෝ එම අයිතිකරුවන් විසින් ලියමනකින් බලය දුන් අය හෝ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

බී පී ඒ. ඒ පේ පී හේතරත්ත,  
ආණ්ඩුවේ ඒජන්තතුන.

1956 පෙබරවාරි 11 වැනි දින  
කම්පේරිය, මාතර

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, චේනකුඹුරු උප ආණ්ඩුවේ දෙමළ මුලු පාසැල විශාල කිරීම සඳහා, අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මූලික ජලාත් නො ඒ 1,220 ගම—වෙනකුබිරුජු

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මාවතවල, විස්තරය. පාලු ඉඩමද, තාවකාලික මැරි ගෙයක් සහ අවුරුදු 20-30 වයස ඇති තල් ගස් තුනක් තිබෙන වත්ත, අයිතිකම් කියාන්නෝ : කේ. ක්‍රිස්තපිලේ නෝනා මහත්මිය හා කදිරුමර් කන්තමුත්තු, දෙදෙනාම කල්මුන, වෙනකුබිරු; ප්‍රමාණය අ 0, රු 3, ප 167.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලට බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 24 වැනි දින අපරවර්ධන කල්මුන ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 අප්‍රේල් 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවෙන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිගනිත් දැනුම්දිය යුතුයි.

ඇල් සී අරුල්ප්‍රසාදම්,  
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1956 පෙබරවාරි 10 වැනි දින  
කම්පේරිය, මඩකලපුව.

**1954 වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තියේ (1) වෙනි උපවගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

1956 පෙබරවාරි 2 වැනි දින නො ජේ 55 ඇල් 429 (වී ඊ) දරණ 1956 පෙබරවාරි 10 වැනි දින ලංකාණ්ඩුවේ "ගැසට්" නො 10,891 ප්‍රසිද්ධ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර.—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටම්ලිහන් පත්තුවේ මදුරා කෝරළේ පරාගොඩ, එකීරිවත්ත, කන්දේගම, පොල්ගොල්ල සහ රනාමුකය තැන්න නමැති ගම්වල පිහිටි පහත සඳහන් බිම් කැබැලි.—

(1) ගල්ගැටියේහේන නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 822 කේ 67 වෙනි කැබැල්ල සහ ඇෆ්. වී. පී. 822 කේ නො 1 දරණ ඇඩ්වන්ස් ඇක්ස්ටර්ක්) නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 5, රු. 0, ප 22 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 822 කේ එම ජලාත් ඇඩ්වන්ස් ඇක්ස්ටර්ක් 1 කේ 7 වෙනි බිම් කැබැල්ල, නැගෙනහිරට. ඇෆ්. වී. පී. 822 කේ ඇඩ්වන්ස් ඇක්ස්ටර්ක් 1 ක, දකුණට. ඇෆ්. වී. පී. 822 කේ නො 66 සහ 68 දරණ බිම් කැබැලි, බස්නාහිරට ඇෆ්. වී. පී. 822 කේ නො 68 සහ 7 දරණ බිම් කැබැලි

(2) කෝන්ගහමුලහේන නොහොත් ගල්කැටියේහේන නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 822 කේ නො 239 සහ 74 දරණ බිම් කැබැලි) නමැති ඉඩමෙන් නො 73 යයි සඳහන් ගම්සහ පාර හැර පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 3, රු. 1, ප. 0 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 822 කේ නො 68, 71 සහ 66 දරණ බිම් කැබැලි; නැගෙනහිරට ඇෆ්. වී. පී. 822 කේ ඇඩ්වන්ස් ඇක්ස්ටර්ක් 1 ක, ඇෆ්. වී. පී. 822 කේ 238 සහ 88 වෙනි කැබැලි; දකුණට. ඇෆ්. වී. පී. 822 කේ ඇඩ්වන්ස් ඇක්ස්ටර්ක් 1 ක, ඇෆ්. වී. පී. 822 කේ 77 සහ 75 වෙනි කැබැලි; බස්නාහිරට. ඇෆ්. වී. පී. 822 කේ 7 වෙනි කැබැලි.

E 6

(3) ගල්කැටියේහේන, ගල්පොත්තේහේන, නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 822 කේ 79 සහ 241 වැනි කැබැලි) නමැති ඉඩමෙන් නො 80 වෙනි කැබැල්ල වන ප්‍රසිද්ධ පාර හැර පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 15, රු. 0, ප. 19 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 822 කේ 7, 75 සහ 240 වන බිම් කැබැලි; නැගෙනහිරට. ඇෆ්. වී. පී. 822 කේ 243, 246, 247, 248 සහ 89 දරණ බිම් කැබැලි; දකුණට. ඇෆ්. වී. පී. 822 කේ 242 වැනි බිම් කැබැල්ල; බස්නාහිරට. ඇෆ්. වී. පී. 822 කේ 81 සහ 7 දරණ බිම් කැබැලි.

(4) කෝන්ගහමුලහේන, මහහේන නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 822 කේ 84, 211, 185½ සහ 185 සහ 209 යේ කොටස්, ඇෆ්. වී. පී. 2,623 කේ 3 වැනි කැබැල්ලේ කොටසක්, ඇෆ්. වී. පී. 2,623 කේ 55 සහ 68 වන කැබැලිවලින් කොටසක්) නමැති ඉඩමෙන් නො 88 යයි සඳහන් ගම්සහ පාරද, 183, සහ 184 යයි හඳුන්වන විශ්ලි ඇලවල් 3 ද ඇෆ්. වී. පී. 2,623 කේ 1 වෙනි බිම් කැබැල්ල වන කඩෙගම ඇලද, ඇෆ්. වී. පී. 822 කේ නො 108½ බිම් කැබැල්ලද ඇෆ්. වී. පී. 2,623 කේ නො 3 දරණ බිම් කැබැල්ලද ඇෆ්. වී. පී. 2,623 කේ 4 වැනි කැබැල්ල වන ගමුනාව ඇලද, ඇෆ්. වී. පී. 2,623 කේ 56 වෙනි කැබැල්ලද හැර, පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 118, රු. 3, ප 2 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 822 කේ 108 වන බිම් කැබැල්ල වන කරද ගොල්ල ඇල, 170 වෙනි කැබැල්ල වන මොහොත්ත ඇල, 171 කැබැල්ල, 172 දරණ කැබැල්ල වන ඇල, 293, 294, 295, 296, 297 දරණ කැබැලිද, 177 දරණ ඇල යයි සඳහන් කැබැල්ලද, 181 සහ 182 යන කැබැලිද, 183 වන කැබැල්ල වන ඇලද, 178, 160, 159 වන කැබැලිද 158 වෙනි කැබැල්ල වන ඇලද, 158 වන කැබැල්ලද, 210 වන කැබැල්ලද, 184 වෙනි බිම් කැබැල්ල වන ඇලද, 210, 185, 189, 185 දරණ කැබැලිද, 208½ දරණ බිම් කැබැල්ල වන කන්දේගම ඇලද සහ 185 වෙනි බිම් කැබැල්ල; නැගෙනහිරට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 71, 72, 73, 24, 28 දරණ කැබැලිද, 23 වන කැබැල්ල වන ඇලද, 54, 53 දරණ කැබැලිද, 52 යයි සඳහන් ඇල, දකුණට ඇෆ්. වී. පී. 2,623 කේ 58 වෙනි කැබැල්ල, 57 වන කැබැල්ල වන අභිපාර, 68 වන කැබැල්ල, 56½ වන ගොමුනාව ඇල, 55 වන කැබැල්ල, ඇෆ්. වී. පී. 822 කේ 308, 307, 217 වන කැබැලි සහ වැට්ටම් සිට තුවර පාරට වැටෙන ගම්සහ පාර වන 216 වන කැබැල්ල; බස්නාහිරට. ඇෆ්. වී. පී. 822 කේ නො 212 දරණ දෙඩත්තලාව ඇල සහ 108 දරණ කරදගොල්ල ඇල.

(5) කෝන්ගහමුලහේන නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 822 කේ 185 වන බිම් කැබැල්ල) නමැති ඉඩමෙන් 196 සහ 204 වන බිම් කැබැලියයි සඳහන් අභිපාර හැර, පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 1, රු. 0, ප. 0 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 822 කේ 198, 197, 198, 306 දරණ කැබැලි සහ ඇෆ්. වී. පී. 822 කේ නො. 195 වන කැබැල්ල වන ගොමුනාව ඇලද; නැගෙනහිරට. ඇෆ්. වී. පී. 822 කේ 195 වන කැබැල්ල වන ගොමුනාව ඇල; දකුණට. ඇෆ්. වී. පී. 822 කේ 195 වන කැබැල්ල වන ගොමුනාව ඇලද, 185 වන කැබැල්ලේ කොටසක්ද; බස්නාහිරට. ඇෆ්. වී. පී. 822 කේ 185 වන බිම් කැබැල්ලේ කොටසක්.

(6) බබරගහමුලහේන, කෝන්ගහමුලහේන නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 2,623 කේ 87 සහ 88 වෙනි කැබැලිවල කොටස්) නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 3, රු. 2, ප. 30 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 50 වන කැබැල්ල; නැගෙනහිරට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 89 සහ 68 වෙනි කැබැලි; දකුණට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 68 වන කැබැල්ල; බස්නාහිරට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 88 සහ 87 වෙනි කැබැලි.

(7) අලවත්තේහේන නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 2,623 කේ 100 වන කැබැල්ල) නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 13, රු. 2, ප. 1 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 91, 92, 95 දරණ ඇල, 96, 97 සහ 61 දරණ බිම් කැබැලි; නැගෙනහිරට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 101 වන බිම් කැබැල්ල; දකුණට. මධ්‍යම පළාතේ මායිම; බස්නාහිරට. ඇෆ්. වී. පී. 2,623 කේ 68 සහ 90 දරණ බිම් කැබැලි

(8) කහටගහමුලහේන වත්ත නොහොත් කෝන්ගහමුලහේන වත්ත නොහොත් ෆිප්ලිඩ් විව් ඇස්ටේට් (ඇෆ්. වී. පී. 2,622 කේ 58 වෙනි කැබැල්ල) නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ. 10, රු. 3, ප. 19 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.—

උතුරට. ඇෆ්. වී. පී. 2,622 කේ 57 සහ 7 වෙනි බිම් කැබැලි; නැගෙනහිරට. ඇෆ්. වී. පී. 2,622 කේ 17, 18 සහ 20 වන බිම් කැබැලි; දකුණට. ඇෆ්. වී. පී. 2,622 කේ 20 වන බිම් කැබැල්ල; බස්නාහිරට. ඇෆ්. වී. පී. 2,622 කේ 20 සහ 57 වෙනි බිම් කැබැලි.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 23 වැනි දින අපරහසු 3 ව කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛව සලකා බැලීමට සූදානම් වෙමිනි.

තවද 1956 මාර්තු 15 වැනි දිනට ඔත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කුරුණෑ පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල් හා එම මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

බී එච්. ඩී සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 පෙබරවාරි 11 වැනි දින  
කවිචේරිය, කුරුණෑගල

**ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන**

අංකය ඇල් අස් 196

1948 වේ ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21

(2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩකිඳ කොට්ඨාශයේ මහපලාන කෝරළේ නුවරවැව නම ගමේ පිහිටියැවූ 33 වැනි අවසාන ගම් පිඳුරයේ 116 වැනි බිම් කම්පියෙන් අක්කර 15ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් 33 වැනි අවසාන ගම් පිඳුරයේ 91 සිට 96 දක්වා වැඩි ආණ්ඩුවේ ඉඩම් කම්පියවල දැනට පිහිටි පාසැල විශාල කිරීම පිණිස බද්දට දෙන ලෙස විශාල වීදුරුගේ භාරකාර මණ්ඩලය ඉල්ලා සිටින බැව් මහජනයාට මෙයින් දන්වමි.

2 මේ සඳහා දීමට ඇති ඉඩම් මේ භාරකාරයන්ට දැනට බද්ද ඇති ඉඩමට වැඩි දිගින් පිහිටා තිබේ මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කර ඉඩම දීමට ආණ්ඩුව අදහස් කර තිබේ —

- (අ) කාලය 2051 කේ සැප්තැම්බර් 11 වැනි දින බද්ද අවසාන වේ,
- (ඉ) බද්ද අවුරුද්දකට අක්කරයකට රුපියල් 25යි,
- (උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ පවත් තුන් අවුරුද්දක් ඇතුළතදී ගොඩනැගිලි ආදී සියල්ලක්ම බදුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්ත වෘතයේ සිත්ගන්නා පරිද්දෙන් තහන අවසාන කළ යුතුය;
- (එ) බදුගන්නන් විසින් මේ ඉඩම විශාල වීදුරුගේ කොටසක් තැනවීම සඳහා පාවිච්චි කළ යුතු අන්තිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය

3 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සාහේන හේතු මෙහි සඳහන් දිනයේ පටන් සුමාන හයක් ඇතුළතදී ලියා මාවෙන ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බබ්ලිච්, බබ්ලිච්, ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 පෙබරවාරි 17 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් අස් 1287

බදුල්ල දිසාවේ ඇත්තලාපිටියේ පිහිටි ගොඩනැගිලි ඉදි කිරීමට සුදුසු බිම්කම්වලට බද්ද විකිණීමයි

බදුල්ල දිසාවේ උඩකිඳ කොටසේ මහපලාන කෝරළේ ඇත්තලාපිටිය ගමේ පිහිටි අංක 26 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 210 දරණ බිම් කම්පිය වශයෙන් හැඳින්වෙන ඉඩමෙන් අක්කර 1/4ක් පමණ බැහිත්වූ බිම්කම්වල දෙකක බද්ද, බදුල්ල දිසාවේ දිසාපතිතුමන් විසින් 1956 මාර්තු 24 වැනි දින පූර්වසාග 1030 ට බදුල්ල කවිචේරියේදී ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකිණනු ලබන බව මෙයින් දන්වමි

2 වෙන්දේසියේදී ඉදිරිපත් කරනු ලබන ඉල්ලීම් අක්කරයකට අවුරුදු පහ ගෙවිය හැකි බදුමුදල විය යුතු අතර, ලංසු අක්කරයකට රුපියල් 80ක් වන්නේය. වැඩිම මුදලට ඉල්ලුම් කරන අයට ඉඩම ඒකරාශී කරනු ලැබේ

3. තීරණය කරන ලද මුදල, ලංසු වන රුපියල් 80 මෙන් දෙගුණයක් හෝ ඊට වැඩිවුවහොත්, රජයට මැනවයි සැලකුවහොත්, (අ) සහ (ආ) යන අක්ෂර යටතේ දක්වන ක්‍රියා මාර්ගයන් අනුගමනය කිරීමේ බලය සතුට ඇත —

- (අ) සුදුසු යයි සැලකෙන ඉල්ලුම් කරනු ලැබූ මුදලට අඩු බදු මුදලක් නියමකිරීම, සහ
- (ආ) ඉල්ලුම් කරන ලද මුදලක්, රජය විසින් අඩුකර නියම කරන ලද මුදලක් අතර ඇති වෙනස මෙන් විසි ගුණයකට නොඅඩු මුදල් ප්‍රමාණයක් රජයට ගෙවීමට බදුකරු නියම කිරීම

4 දිසාපතිතුමා හෝ එතුමන් විසින් පත්කරනු ලැබූ නිලධාරීතුමා විසින්, මෙම වෙන්දේසිය කරනු ලබන අතර, ඉල්ලුම් කිරීමක් පිළි ගැනීමට පෙර ඉල්ලුම්කරු එකී ඉල්ලීම සපුරාලීමට සමත් ද යන වගත් ඉල්ලීම යුක්ති සහගතදයි සොයා බැලීමටත් බැඳී ඇති හෙයින්, එතුමන්ට මැනවැයි සැලකුවහොත්, යම් ඉල්ලීම ප්‍රතික්ෂේප කොට එවැනි ඉල්ලීමක් නොකරන ලද හේ තමා වෙන්දේසියේ කටයුතු කරගෙන යනු ඇත

5 වෙන්දේසියේ භාරගනු ලබන ඉල්ලීම කරන ලද ඉල්ලුම්කරු වෙන්දේසිය අවසන් වූ සාහේනිත්ම, පළමු අවුරුද්දේ බදු දුදලෙන් 1/10 නොඅඩු මුදලක්, දිසාපතිතුමන්ට ගෙවිය යුතුය ඉතිරි මුදල එදින සිට මසක් ඇතුළත ගෙවා අවසන් කළ යුතු වෙයි අංක 3 (අ) සහ (ආ) යන වගන්ති යටතේ යම් වෙනස් කිරීමක් කරන ලද්දේ නම්, එසේ කරනලද බවත් එහි විස්තරයන් දිසාපතිතුමන් බදුකරුට දන්වා යවනු ඇත එසේ දන්වන ලද දින සිට මසක් ඇතුළත, ඉතිරි මුදලත් එහි විස්තරවන අතිරේක මුදලත් බදුකරු විසින් මසක් ඇතුළත ගෙවැලිය යුතුය

6 මෙහි පහත දක්වන කොන්දේසි සහ වෙනත් අමතර කොන්දේසි අනුව මෙම බද්ද ක්‍රියාවේ යෙදෙනු ඇත —

- (අ) බද්ද අවුරුදු 99කට සීමාවෙනු ඇත,
- (ආ) බදු මුදල අවුරුදු 30කට වරක් බැහිත් නැවත සලකා බලනු ලැබේ එසේ වෙනස් කිරීමේදී වැඩිකරනු ලද බදුමුදල පළමු බදුමුදලෙන් 50% කට වැඩිනොවෙනු ඇත,
- (ආ) මුල් අවුරුදු තිහේ කාලසීමාවේ පළමු තුන් අවුරුද්ද තුළ අය කරනු ලබන බදුමුදල, නියමිත වාර්ෂික බදුමුදලෙන් 1/3ක් වන්නේය,
- (ඊ) බද්ද ගෙන අවුරුදු 2ක් ගතවන්නට පෙර බදුකරු බදුල්ල දිසාවේ දිසාපතිතුමන්ගේ අනුමතිය ලැබූ සැලැස්මක් අනුව රුපියල් 3,000ක් වටිනා ගෙයක් එකී ඉඩමේ ඉදිකොට අවසන් කළ යුතුය,
- (උ) බදුල්ල දිසාවේ දිසාපතිතුමන් මගින් ඉඩම් කොමසාරිස් තුමන්ගේ අනුමතිය ලියවිලිවලින් නොලැබ, මෙම ඉඩමේ බද්ද විකිණීම, උගස් තැබීම, පැවරීම, කොටස් වශයෙන් බදුදීම හෝ ඉඩමේ අයිතිය වෙනස්වන මොනම දෙයක් හෝ කිරීම නීති විරෝධී වන්නේය,
- (ඌ) බදුකරු තමන් විසින් ඉඩමේ ඉදිකරන ගොඩනැගිලි ආදිය, බදුල්ල දිසාවේ දිසාපතිතුමන්ගේ සතුටට හේතුවන පරිදි තබන්නා කිරීමට හා අලුත්වැඩියා කිරීමට බැඳී සිටී;

- (එ) ඉඩමක් ගෙයක් වෙනුවෙන් ගෙවිය යුතු අයබදු ආදී මොනම ගෙවීම් ක්‍රමයක් වුවත් බදුකරු විසින් ගෙවිය යුතුය,
- (ඒ) බදුකරු ඉඩම වටා වැටක් හෝ තාප්පයක් ඉදිකොට බද්ද වලංගු පවත්නා කාලය තුළ ඒ වැට හෝ තාප්පය බදුල්ල දිසාවේ දිසාපතිතුමන්ගේ නියෝගයන් අනුව තබන්නා කළ යුතුය;

(එච්) බදු කාල සීමාව ගෙවුනු පසු හෝ රජයේ තීරණයක් අනුව ඊට පෙර හෝ බදුල්ල දිසාවේ දිසාපතිතුමන්ට හෝ එතුමන්ගේ අණ ලත් නිලධාරීතුමෙකුට හෝ ඉඩම භාරදීමට බදුකරු බැඳී සිටිය හෙයින් භාර දෙන විට ඉඩමේ ගොඩනැගිලි සහ වෙනත් සෑම දෙයක්ම යථා තත්වයෙන් අලුත්වැඩියා කොට භාර දිය යුතුය. මෙවැනි ඉදිකිරීම්, ගොඩනැගිලි අලුත්වැඩියා කිරීම වැනි මොනම දෙයකට හෝ බදුකරුට අලාභයක් හෝ වන්දියක් ඉල්ලීමේ බලයක් නැත

වැඩි විස්තර සඳහා බදුල්ල දිසාවේ දිසාපතිතුමන්ගෙන් විමසන්න

ඩී. ප්‍රතිකර්ණ,  
දිසාපති තුමා

1956 පෙබරවාරි 5 වැනි දින  
කවිචේරිය, බදුල්ල



**பகுதி III — காணிகள்**

**காணி நிர்ணய முன்னறிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்**

காணியுரிமை நிர்ணயச் சட்டம்  
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,087 (இரத்தினபுரி)

புதிப்புடனான திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 ம ஆண்டு (நவம்பர்) காத்திகை மாதம் 5 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம் டபிள்யூ. எப் அபயக்கோன,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கையகக் மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் றெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தார்ரிடமும் அவைகளின் அளவப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(B) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(C) இவ்வறிவித்தலோடு அணைத்துருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுக்களைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுக்களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுக்களைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், குக்குல கோற்றையே சோந்த உட்பத்துவயிலுள்ள ரம்புக்க கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணிக் துண்டுகள் இக் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு தொல்வெல் எலியின் ஓர் பாகம் (தன்பெல் கிராமத்தின் எல்லை) தன்பெலயினதும் மியனவிட்ட இயுதிக் கிராமப்படம் இல் 35 யினதும் அட்டகலன் கோற்றையிலுள்ள பன்னிலயினதும் கிராமங்களின் எல்லைகள் ,

கீழ்க்கு இம் தொலயின் ஓர் பாகம் (தொலைகந்த கிராமத்தின் எல்லை) தொலைகந்த கிராமத்தின் எல்லை, இனதொலயினதும் ரம்புக்க கங்கயினதும் பாகங்கள் (தொலைகந்த கிராமத்தின் எல்லை) தொலைகந்த கிராமத்தின் எல்லை ,

தெற்கு போபிட்டிய கிராமத்தின் எல்லை, போபிட்டியிலிருந்து செல்லும் கிராமச்சங்க பாதையின் ஓர் பாகம் (போபிட்டிய கிராமத்தின் எல்லை) போபிட்டிய கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர் பாகம் (போபிட்டிய கிராமத்தின் எல்லை) ,

மேற்கு ரம்புக்க கங்கயினதும் தொறவெல் எலியினதும் பாகங்கள் (தெற்கு கிராமத்தின் எல்லை) தொறவெல் எலியின் ஓர் பாகம் (தன்பெல் கிராமத்தின் எல்லை)

இவ்வகையளவை கிராமப்படம் இல் 943

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	தொறவெல் எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	6 1 15
1½	ஷே ( ஷே )	0 0 4
2	வல்கந்தேழ்க்கலான	1,343 3 5
3	ஹீரிக்குமபுறே எல் (அருவி)	1 3 27
4	மஹக்கெதவத்தேஹேன	21 1 24
5	அமுன் தொல் (அருவி)	1 3 9
6	தனடுகஹேஹேன, மஹக்கெதவத்தேஹேன, தெஹீ கஹேஹேன	27 2 18
7	— அடிப்பாதை	0 2 14
8	மீமுண்ட தொல் (அருவி)	5 0 33

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
10	— பாதையும் சேமிப்பு	0 1 0
12	வவுலேஹேன, சித்தலேஹேன	137 2 26
13	— அருவி	1 3 5
14	— அருவி	2 1 9
15	— அருவி	0 3 35
17	சித்தலேஹேன	0 3 35
18	— வாயக்கால்	0 0 33
20	இந்திகல்தென்னேஹேன	0 3 17
21	சித்தலேஹேன	1 1 31
23	இந்திகல்தென்னேஹேன	2 0 27
24	இந்திகல்தென்னேஹேன (அருவியுடன் சேமிப்பு)	0 1 33
25	பனதெனியேஹேன	1 3 39
26	பனதெனியேமூகலான	11 1 26
29½	பனதெனிய தொல் (அருவி)	0 3 33
30½	— அருவி	0 1 26
32	— அருவி	0 1 31
36	இம்தொல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 39
37	பனதெனியே மூகலான (இம்தொல்வுடன் சேமிப்பு)	0 3 25
38	தொல்காவத்த (இம தொல்வுடன் சேமிப்பு)	0 2 11
39	தொல்காவத்த	2 3 4
40	பனதெனியேமூகலான	1 2 25
41	தொல்காவத்த	1 3 34
42	தொல்காவமபுற	0 3 27
43	தொல்காவத்த	0 3 37
44	தொல்காவஹேன	0 1 31
45	பனதெனியேமூகலான	1 0 36
46	பனதெனியே அலுவத்த	1 2 9
47	ஷே (அருவியுடன் சேமிப்பு)	1 0 0
48	தொல்காவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 2 15
49	பனதெனியேஹேன	11 0 13
50	பனதெனியேவத்த	0 0 34
51	புபுலேமபுற	1 1 4
52	எகொட் பனதெனியேவத்த	1 0 21
53	எகொட் பனதெனியேமூகலான	0 1 2
54	பனதெனியே அலுவத்ததேமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 0 14
55	பனதெனியே அலுவத்ததேமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 0 18
56	எகொட் பனதெனியேமூகலான (அருவியுடன் சேமிப்பு)	0 0 16
57	ஷே ( ஷே )	0 0 12
58	எகொட் பனதெனியேவத்த (பனதெனிய தொல்வுடன் சேமிப்பு)	0 1 33
59	— கிராமச் சங்க பாதை	0 1 2
60	பனதெனியே மூகலான	4 0 5
61	இனதொல் (அருவி) (அரைவாசி விசாலம்)	2 0 30
62	ரம்புக்க கங்க (அருவி) (அரைவாசி விசாலம்)	2 3 1
63	எகொட் பனதெனியேமூகலான	12 0 21
64	எகொட் பனதெனியேவத்த (அருவிகளுடன் சேமிப்பு)	3 3 24
65	ஹீன் தொல் (அருவி)	1 3 29
66	வெத்தேஹேன (ஹீனதொல்வுடன் சேமிப்பு)	1 3 33
67	— நீர்நீர் வாயக்கால்	0 0 7
68	வெத்தேஹேன	3 0 7
69	ஷே	3 0 6
69½	ஷே (ஹீனதொல்வுடன் சேமிப்பு)	0 3 34
70	ஷே ( ஷே )	1 2 8
70½	வெத்தேஹேன, தாமமோதரால்கேஹேன	7 1 34
71	கெலினஹீட்டியாவேமூகலான	1 2 39
72	தாமமோதரால்கவத்த	2 3 4
73	தாமமோதரால்கவத்தெனிய	0 3 36
74	— அருவி	1 0 32
74½	தாமமோதரால்கவத்தேஹேன	1 0 23
75	ஷே	2 0 23
76	ரம்புக்க கங்க (அருவி)	35 1 6
77	பனதெனியேமூகலான	11 1 21
78	— கிராமச்சங்க பாதை	0 1 32
79	பனதெனியேவத்த	16 3 38
80	ஷே (அருவியுடன் சேமிப்பு)	5 1 30
81	— அருவி	0 0 9
82	— அருவி	0 2 16
83	பனதெனியேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 39
84	ஷே ( ஷே )	0 2 12
85	பனதெனியேமூகலான	6 2 32

காணித துணடு.	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப	காணித துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப
86	— நீர்ப்பாசன வாய்க்கால்	0 0 37	178	தவட்டகாவேறேன	1 3 29
87	புந்தெனியேறேன, இந் திகல்தெனேனேறேன	11 1 17	179	— கிராமச்சங்க ரேட்டூ	1 2 25
88	இந் திகல்தெனேனேனேனேனே	0 2 16	180	தலவிலகாவேறேனேவத்த	1 1 24
92	கல்பெந்திறேன (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	7 3 21	181	ஷே	0 3 38
93	— வாய்க்கால்	0 0 32	183	ஷே	1 2 14
94	கல்பெந்திறேன	0 2 39	184	வலேறேன	2 2 35
95	ஷே	2 0 24	185	கல்கெதற்கநதேவத்த	1 3 8
96	ஷே (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	0 2 28	186	வலேறேனேவத்த	1 2 24
100	யட்டனதெனேனேவத்த (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	1 2 4	187	தலவிலேறேன	0 3 24
101	யட்டனதெனேனேவத்த	2 3 38	188	ஜனதுகேவத்த, தலவிலேறேன (அருவியுடன சேமிப்பு)	1 1 39
102	ஷே	2 0 22	191	— அருவி	0 0 7
103	ஷே (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	1 1 5	192	— அருவி	0 1 38
104	ஷே ( )	1 0 10	194	வலேறேன	1 0 11
105	யட்டனதெனேனேவத்த	2 0 13	195	கல்கெடுறேன	0 1 14
106	ஷே	4 3 7	197	கல்கொட்டுவேகுமபுற	1 0 16
107	ஷே (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	2 3 2	198	கல்கொட்டுவேவத்த	0 1 31
108	கெட்டவலகாவவத்த (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	1 0 9	199	யட்டனதெனேனேவத்த	0 0 37
109	கெட்டவலகாவகுமபுற (அருவிகளுடன் சேமிப்பு)	0 1 23	200	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 19
110	அலிகாறேன	6 0 36	201	திகதெனியேதெனிய	0 3 26
111	அலிகறேனேவத்த	0 3 15	202	யட்டனதெனேனேவத்த	0 3 37
112	ஷே (அருவிகளுடன் சேமிப்பு)	0 2 33	205	திகதெனியேவத்த	0 3 16
113	— அருவி	0 0 18	205½	திகதெனியேதெனிய	0 0 33
115	— அருவி	0 1 2	206	கல்கெதற்கநதேவத்த	1 0 10
116	தலவிலேறேன	2 1 19	207	திகதெனியேதெனிய	0 3 9
117	எலகாவவத்த	1 2 0	209	புறேறேனேகுமபுற	1 3 22
120	பெறவகநதேறேன	10 0 5	210	யட்டனதெனேனேறேன	1 2 14
122	ஹல்பெந்திறேனேறேன	1 2 5	211	யட்டனதெனேனேவத்த	1 0 35
123	தியகநதேறேன	0 2 37	213	திகதெனியேதெனிய	0 1 33
125	— அருவி	0 0 8	214	திகதெனியேஉடஹாகுமபுற	1 0 32
127	பெறவகநதேறேன	0 3 33	215	ஷே	0 2 11
128	தியகநதேறேன	1 2 23	216	— அருவி	0 0 22
129	— அருவி	0 0 38	217	யட்டனதெனேனேவத்த	4 0 35
132	பனவில்தெனிய	0 1 20	218	ஷே	0 2 31
133	ஹேனகஹுகொடெல்ல	1 3 12	219	— கிராமச்சங்க பாதை	0 2 29
135	தியகடுறேனேவத்த	0 1 2	221	புறேறேனேவத்த	0 1 20
137	ஷே	0 1 30	222	ஷே	0 3 9
138½	— கிராமச்சங்க பாதை	0 0 4	223	கொப்பாகேறேன	2 1 4
139	தெனேனேகுமபுறேகொடெல்ல, தமியாதெனியே ஹேனேவத்த (அருவிகளுடன் சேமிப்பு)	5 1 22	225	— கிராமச்சங்க பாதை	0 0 22
140	கல்கெடுறேனேவத்த (அருவி)	0 3 1	226	— அடிப்பாதை	0 0 20
142	மஹகெதற்கவத்த	0 2 27	226½	— கிராமச்சங்க பாதை	0 0 5
143	ஷே (கல்கெடுறேனேவத்தொலவுடன் சேமிப்பு)	1 3 14	227	கஹுகல்தொல (அருவி)	3 2 12
144	தொலகாவ அலவெத்தும் (கல்கெடுறேனேவத்தொலவுடன் சேமிப்பு)	0 1 8	228	கஹுகலவத்தேறேன	7 0 14
145	தமியாதெனியேறேன	8 2 1	229	— அருவி	0 0 2
146	வல்கநதேறேன	1 1 17	230	— அருவி	0 0 5
147	தமியாதெனியேறேன, எலிஎலசேகொடெல்லே ஹேன, ஹேரத்தேறேன, மஹத்தேறேன, ஹேரத்தேறேனேவத்த, ஹேரத்தேறேனேவத்த, ஹேரத்தேறேனேவத்த, ஹேரத்தேறேனேவத்த	34 1 10	231	கஹுகலவத்தேதெனிய	2 0 12
148	எலிஎலசேகொடெல்லேவத்த (தொறவெல் ளுடன் சேமிப்பு)	0 3 11	232	கஹுகலவத்தேதெனிய திகளேறேன	2 1 17
149	ஷே	0 1 6	233	ஷே	0 2 19
151	தமியாதெனியேவத்த	0 1 6	234	ஷே (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	1 2 20
152	ஷே	1 0 0	235	— கிராமச்சங்க பாதை	0 3 8
153	ஷே	0 1 21	236	பெலிகொட்டுவேறேன (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	1 2 31
156	ஷே (ஹேரத்தேறேனேவத்தொலவுடன் சேமிப்பு)	0 2 1	237	பெலிகொட்டுவேவத்த (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	0 0 19
157	ஷே ( )	1 0 18	238	பெலிகொட்டுவேவத்த	0 0 39
158	தமியாதெனியேவத்த	2 2 22	240	ஷே (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	0 3 12
160	ஷே	2 1 19	241	பெலிகொட்டுவேறேன (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	0 2 4
162	தமியாதெனியேறேனேவத்த	0 1 36	242	பெலிகொட்டுவேவத்த	0 1 1
163	ஷே	2 3 36	244	கெலினஹிடடியேறேன (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	2 1 12
164	தெனேனேகுமபுறேகொடெல்ல	3 0 9	245	பெலிகொட்டுவேகுமபுற (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	0 1 9
165	ஷே	0 2 23	246	பெலிகொட்டுவேறேன	0 0 36
166	தமியாதெனியேறேனேவத்த	0 3 8	247	கெலினஹிடடியாவேறேன (ரமபுகக கங்கவுடன சேமிப்பு)	1 1 13
168	தெனேனேகுமபுறேகொடெல்ல	0 3 22	248	ஷே	2 3 10
169	— நீர்ப்பாசன வாய்க்கால்	0 0 24	249	பெலிகொட்டுவேறேன	0 2 20
171	— அருவி	0 0 12	250	பெலிகொட்டுவேறேன	0 1 4
171½	— வாய்க்கால்	0 0 7	251	கெலினஹிடடியாவேறேன	3 1 20
172	— கிராமச்சங்க பாதை	0 0 21	252	— அருவி	0 0 22
172½	— ஷே	0 1 1	253	பெலிகொட்டுவேறேன	0 3 10
173	— அருவி	0 0 16	254	ஷே	0 1 20
174	— பாதை	0 1 12	255	— அருவி	0 0 3
174½	— அடிப்பாதை	0 0 6	256	கஹுகலவத்தே உடஹாதிகளேறேன	0 3 31
176	— ஷே	0 0 19	257	கெலினஹிடடியாவேறேன	43 3 16
177	தவட்டகாவேறேன	0 2 17			

காணித துணை	காணியின பெயர்	விசாலம். எ ரு ப	காணித துணை	காணியின பெயர்	விசாலம் எ ரு ப.
258	கொற்றாறேன	3 2 3	332	ஹெட்டிகுமுடிநேவத்த (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 6
259	கஜுகலவத்த (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	1 0 21	333	ஷெ (ஷெ )	0 0 11
260	கொப்பாகேறேனேகுமபுற (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	0 2 11	334	— அடிப்பாதை	0 0 7
261	கொப்பாகேறேன (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	1 0 19	336	— கிராமச்சங்க ரோட்டு	0 1 31
261½	கொப்பாகேறேன	0 1 30	338	அனவெத்தகுமேருநதுவத்த	1 1 10
262	ஷெ	1 0 5	339	ரமபுக்கே கங்க (அருவி) (அரைவாசி விசாலம்)	2 0 12
263	ஷெ	0 3 9	340	பறலவெலகொடெல்ல, முருனதெனியே றேன	7 3 6
263½	ஷெ (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	0 3 4	341	முருனதெனியேவத்த	0 2 37
264	கொப்பாகேறேனேமுகலான	2 2 14	343	துணுஹிங்கேவத்த	0 3 10
265	கொப்பாகேறேனேகுமபுற (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	0 1 24	345	முருனதெனியேவத்த	0 3 24
266	ஷெ (ஷெ )	0 0 33	346	முருனதெனியேகொடெல்ல	0 1 14
267	கொப்பாகேறேனேவத்த	1 1 6	347	— வாயக்கால	0 0 5
268	கல்கெதற்கந்தேகுமபுற	0 1 10	349	— ஷெ	0 0 6
269	கல்கெதற்கந்தேவத்த	1 0 28	350	— ஷெ	0 0 4
270	கல்கெதற்கந்தேகுமபுற	2 0 22	351	முருனதெனியேறேன	2 3 1
271	கல்கெதற்கந்தேறேன, கொப்பாகேறேன	51 3 39	352	துணுஹிங்கேறேன	0 2 3
272	கல்கெதற்கந்தேவத்த	1 3 3	353	துணுஹிங்கேவத்த	2 0 1
273	கல்கெடுறேன	3 3 33	354	ஷெ	1 1 26
274	கல்கெடுவத்த	4 0 14	355	ஷெ	0 0 22
275	கல்கெடுறேன, கம்பொக்காவேறேன	3 3 13	357	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 1 15
275½	கம்பொக்காவேறேன	1 0 2	358	முருனதெனியேறேன	0 0 30
276	ஷெ	1 0 5	359	— அருவி (அரைவாசி விசாலம்)	0 0 38
277	— அருவி	0 0 11	360	— அருவி	0 0 2
278	வலேறேனேகுமபுற	0 2 2	361	துணுஹிங்கேகுமபுற (அருவியுடனும் வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 6
279	ஷெ	2 0 39	362	— வாயக்கால	0 0 2
280	பலிதியனேவத்த	1 2 37	363	துணுஹிங்கேவத்த	0 3 9
281	ஷெ	0 1 18	364	துணுஹிங்கேவத்த	0 2 28
282	ஷெ	0 1 38	365	துணுஹிங்கேறேன, பட்டமுலலேறேன, விதானகே கல்கெடுறேன, கல்கெதற்கந்தேறேன, பலிதி யனவத்தேறேன	68 2 9
283	பலிதியனேறேன	2 0 5	366	கல்கெதற்கந்தேமுகலான, கஜுகலவத்தேமுக லான	26 0 20
284	ஷெ	0 1 31	367	கல்கெதற்கந்தேவத்த	3 0 10
285	பலிதியனேவத்த	0 2 8	368	கல்கெதற்கந்தேகுமபுற	1 2 22
286	கொறட்டுவேவத்த	0 2 10	369	கல்கெதற்கந்தேவத்த	2 0 1
287	— அருவி	0 2 32	370	ஷெ	1 2 13
289	பலிதியனேவத்த	0 1 28	371	ஷெ	0 1 18
290	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 1 15	372	கொப்பாகேறேனேமுகலான	1 0 26
291	பலிதியனேவத்தேகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	1 0 36	373	கொப்பாகேறேனேவத்த	1 2 37
292	பட்டமுலலேறேனேவத்த	1 0 25	374	கொப்பாகேறேனேகுமபுற	0 0 36
293	பட்டமுலலேறேன	0 1 30	375	கொப்பாகேறேனேவத்த (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	0 3 1
294	பட்டமுலலேறேனேவத்த	0 2 36	376	கொப்பாகேறேனேவத்த	0 2 18
295	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 2 20	377	கொப்பாகேறேனேமுகலான	4 0 23
296	பலிதியனேவத்த	1 0 22	378	பட்டயாயேறேனேமுகலான	1 1 1
297	பட்டமுலலேறேனேவத்த	1 1 13	379	கொறாறேனேவத்த (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	1 1 34
298	போமலுவேறேன	0 3 11	380	ஷெ	0 2 13
299	பட்டமுலலேறேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 2 25	381	இறலபட்டயாயேறேன, பட்டயாயேறேன	44 3 29
300	பட்டமுலலேவெத்தம (அருவியுடன் சேமிப்பு)	0 2 38	382	கெலினஹிட்டியாவேறேன, வெத்தாறேன, புலத் கந்தேறேன	30 1 2
301	பட்டமுலலேறேனேவத்த	0 3 27	383	— அருவி	0 0 29
302	பட்டமுலலேறேன	0 2 39	384	வெத்தாறேனேதெனிய	0 2 25
303	பட்டமுலலேறேனேவத்த	0 2 2	385	வெத்தாறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 30
304	ஷெ	2 2 20	386	வெத்தாறேனேகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 3 39
306	ஷெ	3 1 8	387	ஷெ (ஷெ )	1 0 2
307	ஷெ	0 2 19	388	வெத்தாறேன	2 0 22
308	ஷெ	0 1 10	389	புலக்கந்தேறேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	2 0 4
309	ஷெ	1 3 36	390	— அருவி	0 0 15
310	ஷெ	0 3 1	391	புலக்கந்தேறேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 1 31
311	ஷெ	2 0 30	392	புலக்கந்தேறேனேவத்த	1 3 11
312	— கிராமச்சங்க ரோட்டு	1 2 15	393	வெத்தாறேன	3 3 0
313	பட்டமுலலேறேனேவத்த	0 3 25	394	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 0 34
315	— அடிப்பாதை	0 0 1	395	ஷெ (ஷெ )	1 1 5
317	தம்பியாதெனியேறேனேவத்த (ஹிரிகுமபுறே எலவுடன் சேமிப்பு)	0 3 31	396	ஷெ (ஷெ )	0 1 36
318	ஹிரிகுமபுறேதெனிய	0 2 32	397	புலக்கந்தேறேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 2 11
319	எலிஎஸ்சேகொடெல்ல	0 2 27	398	புலக்கந்தேறேனேவத்த	0 3 14
320	ஷெ	1 2 14	399	ஷெ (கல்கல்தொலவுடன் சேமிப்பு)	0 2 17
321	ஹேரத்தேவத்த	0 1 36	400	ஷெ (ஷெ )	1 0 25
323	— வாயக்கால	0 0 14	401	புலக்கந்தேறேனேவத்த	2 0 22
324	ஹெட்டிகுமுடிநேகொடெல்ல	6 0 1	402	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 1 11
325	ஹெட்டிகுமுடிநேவத்த (தொரவெல எலவுடன் சேமிப்பு)	0 2 10	403	ஷெ (ஷெ )	0 0 24
326	ஷெ (ஷெ )	0 2 8	404	புலக்கந்தேறேனேவத்த	1 3 21
327	ஷெ (ஷெ )	0 2 5	405	புலக்கந்தேறேனேகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 1 1
328	ஹெட்டிகுமுடிநேதெனிய	0 0 26	406	புலக்கந்தேறேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 4
329	ஹெட்டிகுமுடிநேவத்த	0 1 11			
330	ஷெ	0 2 10			
331	ஷெ	0 0 32			

காணிட துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப
407	ஷே (கல்கல்தொலைவுடன் சேமிப்பு)	1 2 29
408	புலதகநதேஹேன	0 3 36
409	புலதகநதேஹேனேவத்த (கல்கல்தொலைவுடன் அருவியுடனும் சேமிப்பு)	3 1 7
409 ½	புலதகநதேஹேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 26
410	— அருவி	0 2 3
412	— அருவி	0 1 2
413	புலதகநதேஹேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 0 18
414	புலதகநதேஹேனேவத்த	2 0 18
415	புலதகநதேஹேன	20 1 28
416	— அருவி	0 2 7
417	— அருவி	0 1 16
418	புலதகநதேஹேனேவத்த (அருவிக்குடனும் சேமிப்பு)	1 3 24
419	புலதகநதேஹேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 35
420	ஷே ( )	0 0 17
421	ஷே ( )	0 1 31
422	ஷே ( )	0 0 38
423	ஷே ( )	0 0 26
424	புலதகநதேஹேன (அருவியுடன் சேமிப்பு)	0 1 33
425	புலதகநதேஹேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 3 37
426	புலதகநதேஹேனேவத்த	6 2 34
427	ஷே	0 3 7
428	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 2 26
429	புலதகநதேஹேனேவத்த	0 0 22
430	புலதகநதேஹேனேவத்த	1 0 28
431	புலதகநதேஹேனேவத்த	0 2 4
432	புலதகநதேஹேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 9
433	புலதகநதேஹேன (அருவியுடன் சேமிப்பு)	0 1 29
434	புலதகநதேஹேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 25
435	புலதகநதேஹேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 17
436	புலதகநதேஹேனேவத்த	0 1 12
437	புலதகநதேஹேன	0 3 1
438	புலதகநதேஹேனேவத்த	0 1 7
439	ஷே	1 1 20
440	புலதகநதேஹேனேவத்த	1 1 20
441	புலதகநதேஹேனேவத்த	4 1 17
442	புலதகநதேஹேன	0 3 10
443	ஷே	3 1 20
444	ஷே	1 2 0
445	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 0 7
446	புலதகநதேஹேன	0 1 18
447	புலதகநதேஹேனேவத்த	1 1 0
448 ½	ஷே	0 0 10
450	ஷே	0 1 14
451	ஷே	0 1 12
452	புலதகநதேஹேன	0 2 8
453	— கிராமச்சங்க பாதை	0 0 33
454	புலதகநதேஹேனேவத்த	0 3 15
455	ஷே	1 3 5
456	— கிராமச்சங்க பாதை (அரைவாசி விசாலம்)	0 1 29
457	புலதகநதேஹேன	1 0 27
458	புலதகநதேஹேனேவத்த	0 2 19
459	ஷே	0 1 4
460	— பாதை	0 0 14
461	புலதகநதேஹேனேவத்த	0 1 19
மொத்தம்		2 447 1 16

இரத்தினபுரி நி 4 — 1956

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி 3,088 (இரத்தினபுரி)

இதே ஹேதுவாக இவர்க்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கே ஹேதுவாக அதுள்ள எப்பங்குகே ஹேதுவாக அதுள்ள எச்சோந்தகையே ஹேதுவாக தமக்கு உரித்தானதென்று 1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 17 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் இதனடியிற் கையொப்பம் மீட்டவர்களுக்கு\*\* ஒருவரும் அறிவிக்கப்படுகின்றது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்ய முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 ம் ஆண்டு (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 1 ம் தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தார்

\*\*மேற்சாணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கி உறைகளின் இடது கையகக் மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு — (a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவர்களின் அளவைப்பாடகர்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா, அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்ட்ரிக்ட், குக்குல கோழியைச் சேர்ந்த உட்பத்தலிலுள்ள கமக்கெபெத்த கிராமத்தின் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு கங்கலாகொழுவ கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர் பாகம் (கங்கலாகொழுவ கிராமத்தின் எல்லை), பனாபொல கங்கலின் ஓர் பாகம், கங்கலாகொழுவயினதும் தொட்டமுழுவயினதும் பனாபொலயினதும் கிராமங்களின் எல்லைகள்

கீழ்க்கு அருவியினதும் அடிப்பாதையினதும் பாகங்கள் (பனாபொல கிராமத்தின் எல்லை) பனாபொலயினதும் ஹப்புகொட (ஓர் பாகம்) இனதும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு ஹப்புகொட (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை

மேற்கு ஊருத்தெனியே தொலயின் ஓர் பாகம் (கோன்கல்கந்த கிராமத்தின் எல்லை), கோன்கல்கந்தயினதும் கங்கலாகொழுவயினதும் கிராமங்களின் எல்லைகள்

இவ்வகையளவைக் கிராமப்படம் இல 953

காணிக் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப
1	— அருவி (அரைவாசி விசாலம்)	0 0 2
2	இம்புலகாவத்தெனிய	0 3 4
3	இம்புலகாவதொல (அருவி)	0 0 9
4	லேலகல அததுறைமுகக்கலான	5 0 20
5	கல்லலேமோதறஹேன, பலாவினேனேஹேன, இம்புலகாவஹேன, வெல்லபனவேஹேன, பனாபொலகாவஹேன	57 0 3
6	கல்லலேஹேனே அனவெத்தும்	0 1 1
7	பலாவினேனேடேகந்ததெனிய	0 0 23
8	பலாவினேனேடேகந்ததெனிய	0 1 22
9	பலாவினேனேடெனிய	0 3 37
11	பனாபொலகங்க (அருவி) (அரைவாசி விசாலம்)	4 1 27
13	ஓபொடவத்ததெனிய (பனாபொல கங்கலுடன் சேமிப்பு)	0 0 21
14	— அடிப்பாதை	0 0 6
16	அம்பகஹவத்ததேஹேனே (பனாபொல கங்கலுடன் சேமிப்பு)	0 2 11
17	— அருவி (அரைவாசி விசாலம்)	0 0 8
18	— அடிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 0 1
19	அம்பகஹவத்ததெனிய	0 1 21
20	பெல்கெட்டியவத்ததேஹேன	3 1 25
22	பெல்கெட்டியவத்ததெனிய	0 1 29
23	வட்டவலவத்த, ஓபொடவத்த	0 0 19
24	ஓபொடவத்ததேஹேன	16 0 35
26	— அருவி	0 0 16
28	மில்லகலத்தெனேனேகுமபுறேஹேன	0 1 2
29	மில்லகலத்தெனேனேகுமபுறேஹேன, வட்டவல குமபுறேஹேன	1 1 18
30	கமமக்கெதொல (அருவி)	0 3 4
33	— கிராமச் சங்க பாதை	1 1 30
34	பனாபொலகாவத்தெனிய	0 1 28
35	கெட்டபொலேஹேனேதெனிய	0 3 12
36	பனாபொலேஹேனேதொல (அருவி)	0 0 18



(4) கண்டி மாவட்டம், பாதத ஹேவாஎறற, கண்டி பகுதி, தெல் தொட்ட கிராமத்திலுள்ள பெல்வுட தோட்டத்தில் ஏறக்குறைய 33 ஏ 2 ரூ 35 ப. விசாலம் கொண்டிருக்கின்ற பாகம் இதன் எல்லைகள் பின் வருவனவை —

வடக்கு கிராம காணிகள் கிழக்கு கிராம காணிகள், பெல்வுட தோட்டத்தின் நெல்வயல் தெற்கு கிராம காணிகள் மேற்கு ஓடை, நெல்வயல், கிராம காணிகள், வண்டிப்பாதை

(5) கண்டி மாவட்டம், பாதத ஹேவாஎறற, கண்டி பகுதி, தெல் தொட்ட கிராமத்திலுள்ள பெல்வுட தோட்டத்தில் ஏறக்குறைய 6 ஏ 3 ரூ 33 ப. விசாலம் கொண்டிருக்கின்ற பாகம் இதன் எல்லைகள் பின் வருவனவை —

வடக்கு கிராம காணிகள் கிழக்கு கிராம காணிகளும், ஓடையும் தெற்கு தெல்தொட்ட தோட்டம் மேற்கு ஓடையும், பெல்வுட தோட்டத்தின் நெல்வயலும்.

(6) கண்டி மாவட்டம், பாதத ஹேவாஎறற, கண்டி பகுதி, தெல் தொட்ட கிராமத்திலுள்ள, பெல்வுட தோட்டத்தில் ஏறக்குறைய 15 ஏ 2 ரூ 06 ப. விசாலம் கொண்டிருக்கின்ற பாகம் இதன் எல்லைகள் பின் வருவனவை —

வடக்கு : பெல்வுட தோட்டத்தின் நெல்வயல் கிழக்கு அதே காணியின் மிகுதி பாகம் தெற்கு ஓடை மேற்கு கிராம காணிகள், பெல்வுட தோட்டத்தின் நெல்வயல்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு சட்டம் 5 ம் பிரிவினை படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலன்குளம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலன்குளம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ஆண்டு டிசம்பர் 23 ந் உ.

மாகாண அலுவலர் டி. சி. சி. என். இலக்கம் L B 2264  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 441

காணியின் விபரம்

மாததறை பிரிவு வெலிகம் கோறையிம் அருருகொட என்ற கிராமத்தில் உள்ள, ஆரம்பப்பட இலக்கம் A 1,392 ல 1, 2 ம் துண்டுகளாக விவரிக்கப்பட்டுள்ள ஏ 3, ரூ 1, ப 19 விசாலம் உள்ள உலகொடகலே அல்லது பேரலண்ட என்ற காணி.

LA 1103

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு சட்டம் 5 ம் பிரிவினை படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் அது 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு சட்டத்தினதும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினை 1 ம் உட்பிரிவினை பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலன்குளம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

காணியின் விபரம்

யாழ்ப்பாணம் பெருநதிறை பகுதி, வலிகாமம் வடக்கு

சுண்ணாக்கத்தில் இருக்கும் ஏறக்குறைய ஏக்கர் 0, ரூ 1, 22 போச்சுல விஸ்தீரணமுடையதும் பின்வரும் எல்லைகளை அடையும்தும் —

வடக்கு திருவமலத்தின் மனைவியின் காணியும் கிழக்கு திருவமலத்தின் மனைவியினுடையதும், என எல் சுப்பையாவினுடையதும், கந்தையாவின் மனைவியினுடையதும், சிவசுப்பிரமணியத்தின் மனைவியினுடையதும், வி கந்தையாவினுடையதும், கே கந்தசாமிவினுடையதும், லீ கந்தையாவினுடையதும், இ வல்லிபுரத்தினுடையதும், எல் நவரத்தினத்தினுடையதும், நாகலிங்கத்தின் மனைவியினுடையதும், சபாரத்தின் ஐயருடையதும், செல்வத்தினுடையதும், கே முத்துக்குமாரசாமிவினுடையதும் காணிகள்

பி. பி. புலன்குளம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம் ஆண்டு டிசம்பர் 8 ந் உ.

இலக்கம் LA/OI/55/41/J 55/HA 141

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு சட்டம் 5 ம் பிரிவினை படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி நிலமும் நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலன்குளம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலன்குளம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆண்டு ஜனவரி 27 ந் உ.

மாகாண ஏசுனரின் இலக்கம் LA/OI/55/41

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 HA/141

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டத்தில், கடுகம்பொல ஹத்பதத்தில், தொட்டமபதது பகுதியில் எம்.டபொல என்றும் கிராமத்திலுள்ள மெடவத்த என்றும் காணியிலிருந்து ஏறக்குறைய 1 ஏக்கர் விசாலம் உள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு இராசமஹாவிஹாரை, கோவிலுக்குரிய நெல் வயலின் பாகம் கிழக்கு, தெற்கு, மேற்கு இராசமஹா விஹாரை கோவிலுக்குரிய நெல் வயலிற்கூடாக இருக்கும் பிறறஓடை

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம் பிரிவினை படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலன்குளம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலன்குளம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1956 ம் ஆண்டு ஜனவரி 31 ந் உ.

மாகாண ஏசுனரின் இலக்கம் LA 7534 A.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/44/53.

காணியின் விபரம்

குருநாகல் டி. சி. சி. என். ஹரியால் அடபட்டு, ஹெடஹே, இஹல ஓதொட கோரண்கள், கஹடவெல், பெபிலிபிய, லெனவ, தட்டவெல், பண்டாபொல, கல்கொடுவ, நெகெத்த, கெஹேபதகே, திகவெ ஹெர, தேவகிரிய, நீராமுள்ள கிராமங்களில் உள்ள ஹலிபதபிலலாவ, ஹிலிபதகுமபுற, ருக்கத்தனகஹாமுலபிலலாவ, தேவகிரிவெலேபுறல குமபுற, தேவகிரிவெல், லோலகஹாமுலபுற, மயலகஹாமுலகால், மொர கஹாமுலவத்த, ரதமலகஹாமுலபுற, வாரியபொலகுமபுற, நமீரையய பிலலாவ, மலலனபிடியேகுமபுற, கோனகஹாமுலகால், மயலனபிடியே பிலலாவ, திவலகஹாமுலகால், மயலனபிடிய, கொல்கஹாமுலகால், அனறயேகால், கொல்கஹாமுலகால், கோனகஹாமுலவத்த, பொடனயவத்த, பஹலவத்த, அமபகஹாமுலகால், புலதவெலயாய, கொல வின்னேராஜசனக, போகஹாமுலகொடுவ, மஹாகாலேஹும், ரனகே கொடுவகால், ரஹுகொடுவெல், பஹல கஹடவெல், டிவலகஹாமுலகால், ஹிடினகெதரவத்த, புராணகெதரவத்த, மகுலகஹாமுலகால், அமபகஹாமுலவத்த, கோனகொலயாயஹேன, கோனகொலயாய, உளபொதேகால், அபுலலனகெதரவத்த, பஹலகுமபுற, கஹாமுலகால், தெஹிகஹாதஹுபொத, பஹலகுமபுறபிலலாவ, உளகஹாமுலபுற, குஹூகொடுவ, தெவனிகுஹூகொடுவ, புலகஹாமுலகால், விவலகஹாமுலகால், கஹடவெல், திவலகஹாமுலகால், கமபிரி கஹாமுலவத்த, புலகஹாமுலகால், முனகல் அல்லது மீகஹாமுலவத்த, கோனகஹாமுலவத்த, வெடகேகஹாமுலகால், கிரித்திமடேஹேன, கிரித்திமடேஹேனயய (பர்வியபுற குளம்) லெனவ எஸ்டேட், கல் கொட்டவெல், கல்கொடுவத்த, பானதரேபிலலாவ, பானதரே, மெதி ஹேன, கஹலேதஹுபொத, போலபொதகுமபுற, திகவெஹெரகெதர வத்த, கல்காவகொடுவ, யத்தலகேகேகுமபுற, சியமபகஹாமுலகால், புனகிசுமபுற, போலபொதகுமபுறபிலலாவ, புனகிசுமபுறபிலலாவ, யத்தலகேகேகுமபுறபிலலாவ, லெனவவெல், பஹலவத்த, லென வெல், கொலயாகுமபுற அல்லது அமுஹகுமபுற, அமுஹகுமபுற பிடிய அல்லது அஹகுமபுறபிடிய, அமுஹகுமபுறபிடிய, நிகலந்தே

இடம், மகாகலேஇடம், தட்டவலதேனையாய, தட்டவெல, தாஹத்தெனகே இடம், கலகொடேவத்த, நாகஹாறேன, நாகஹாறேனவெல, லெனவ எலறேட (சூடு அடிகளும் தரவை) பண்டிபொலவெல (மயானம்), மொர கொளளவெலகாவ, பஹவத்த பரனகெதரேவத்த, கல்கொமுவே போகஹாலந்த, பஹலகேஹேலபதகேவெல எனனும் காணிகளில் 536 ஏக்கர், 3 றூட, 18 பாசல விசாலம் உள்ள நிலங்கள் (2817 ம பிரதமபடத்தில்) 2-6 ம துணுகள், (2818 ம பிரதமபடத்தில்) 105 ம, 108 ம, 110 ம துணுகள் (2823 ம பிரதமபடம்) 2817 ம, 2818 ம, 2823 ம, பிரதமபடங்களுக்கு 1 ம இணைப்படங்களிலும் 2461 ம ஆரம்பபடத்தின் பாகமும், 387-419 ம, 422 ம, 428 ம, 429 ம, 431-433 ம, 435 ம, 436 ம, 439-441 ம, 443-445 ம, 447 ம, 448 ம, 451 ம, 453 ம, 454 ம, 458 ம, 460 ம, 463 ம, 466-468 ம, 472 ம, 473 ம, 474 ம, 476 ம, 477 ம துணுகள் (1242 ம பிரதம படத்தில்) 43-59 ம துணுகள் (1243 ம பிரதமபடம்) 80 ம, 84 ம, 85 ம, 89-92 ம, 93½ ம, 94½ ம, 95 ம, 95½ ம, 97-107 ம, 109-112 ம, 112½ ம, 113-128 ம, 128½ ம, 129-132 ம துணுகள் (1244 ம பிரதமபடமும் 2461 ம ஆரம்பபடத்தின் பாகமும்) 211 ம, 212 ம, 214 ம, 215½ ம, 216-221 ம, 224-228 ம, 230 ம, 230½ ம, 232 ம, 240 ம, 240½ ம, 242 ம, 248 ம, 248½ ம, 249-280 ம, 280½ ம, 280½ ம, 281-283 ம, 283½ ம, 284-291 ம துணுகள் (1246 ம பிரதமபடம்) 8-15 ம, 17-22 ம, 24 ம துணுகள் (1247 ம பிரதமபடம்) 62 ம, 63 ம, 64 ம துணுகள் (2746 ம பிரதமபடம்) 154-158 ம துணுகள் 1242 ம, 1243 ம, 1244 ம, 1245 ம, 1245 ம பிரதம படங்களுக்கு 1 ம இணைப்படங்களிலும் 2461 ம, 1246 ம, 1247 ம, 2746 ம பழைய ஆரம்ப படங்களிலும் அளந்து காட்டப்பட்டுள்ளன

இல LA 3482/J 54 LG 407

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவின யடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினப்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் திருத்தத்தின்படியுமான பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம ௨௫ (டிசம்பர்) மாகழிமீ 22 ந உ.

காணியின் விபரம்

கீழ்ச சொல்லப்பட்ட எல்லைகளுக்களடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக், பட்டிக்கல கோறன் தெற்கு இரனவில் தலைமைகாரரின் பகுதியைச் சேர்ந்த இரனவில்லிருக்கும் வண்டலப்பாதை இரு பக்கங்களிலுள்ள இரனவில் எஸ்டேட் என்றழைக்கப்படும் ஏற்குறைய 1 ஏக்கர், 2 றூட, 06 பாசல விசாலங்கொண்ட ஒரு பகுதி —

வடக்கு குறித்த காணியில் எஞ்சிய பாகம் கீழ்க்கு குறித்த காணியில் எஞ்சிய பாகமும் காலஞ்சென்ற டாக்டர் சி டபளியு பாஹ்நுவின் உரித்தாளிகளுடைய காணி தெற்கு காலஞ்சென்ற டாக்டர் ஜி டபளியு பாஹ்நுவின் உரித்தாளிகளுடைய மெலவத்த என்றழைக்கப்படும் காணியும், கடல்கரை மேற்கு கடல்கரை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவின யடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/௩ 1435/LM 5323

கொழும்பு,

1956 ம ௨௫ (ஜனவரி) தைமீ 16 ந உ.

காணியின் விபரம்

கேகலை டிஸ்திரிக், பெலிகல் கோறனாயில், கீரவெலி பத்துவில், அலபிறிய கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளை யுடையதும் மியன்பலாவ எனப்படும் காணியில் ஒரு பகுதியான 5 ஏக்கர் .

வடக்கு ஆ ஜி ரி உக்கு பண்டாவாலும் மறவார்களாலும் உரிமை கூறும் காணி கீழ்க்கு பி ஏ கருணாரெட்டு, டபிளியு ஏ உக்கு ஹாமியால் உரிமைகூறும் காணி தெற்கு டபிளியு ஏ புஞ்சி பண்டாவால் உரிமைகூறும் காணி மேற்கு பி ஏ கருணாரெட்டு, ஜெ எம் ரி பண்டா, ஈ டபிளியு ஏக்கலுக்காவால் உரிமைகூறும் காணி

இல R/Q 4870/62

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 7 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடம் இல A 3,942 இருக்குமிடம்—கிறிஸ்பீன்

துணடு 1

காணியின் பெயர் நுககஹாகனத்தை, கிறிஸ்பீன்-நாறன்பிட்டி ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 96, 96/2, 96/3, 96/4 விபரம் 5 நிரந்தரமான கட்டிடங்களையும், 3 கட்டப்பட கிணறுகளையும், ஒரு தண்ணீர் தாங்கியையுடைய கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் தோட்ட வத்தை டொன் மனுவேல் ஸ்ரீபன் வென்றி டி சிலவாவும், டாக்டர் தோட்டவத்தை டொன் மனுவேல் பேதிரிக லூசியன் டி சிலவாவும், இருவரும் மினோவா போளியின் கவுஸ், இலக்கம் 556, மருதானி விசாலம் ஏ 4, றூ 0, ப 15 10

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அறிக்கையிட்டகாரியக்காரராமுலமாக 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 19 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்க ளுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காள் நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 10 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப் படுகின்றன

ஏ எல் நவரடனராசா,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

கொழும்புக் கச்சேரி,

1956 ம ௨௫ பெப்ரவரிமீ 13 ந உ.

இல R/Q 95

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 7 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல. A 3,960 இருக்குமிடம்—நதமலானி வடக்கு

துணடு 1

காணியின் பெயர் நதமலானி எஸரேற, நதமலானி ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 389 ன பகுதி விபரம் தென்னந்தோட்டமும், எஸரேற ரேட்டின் பகுதியும் உரித்தாளியின் பெயர் உ சொயிலா எஸரேற லிமிடெட் முகவா மெசேல் உ சொயிலா அன் கம்பெனி லிமிடெட், இல 1, யூனியன் பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 2, றூ 1, ப 32 7

துணடு 2

காணியின் பெயர் நதமலானி எஸரேற, நதமலானி ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 389 ன பகுதி விபரம் கட்டப்பட கிணறுகளையும், ஒரு கட்டப்பட கிணறையும், எஸரேற ரேட்டுகளின் பகுதிகளையுடைய கொண்ட தென்னந்தோட்டம் உரித்தாளியின் பெயர் உ சொயிலா எஸரேற லிமிடெட், முகவா மெசேல், உ சொயிலா அன் கம்பெனி லிமிடெட், இல 1, யூனியன் பிளேஸ், கொழும்பு விசாலம். ஏ 2½, றூ 0, ப. 29.1.

துணடு 3

காணியின பெயா நதமலாணை எஸரேற, நதமலாணை ரேடடிலிருக்கும் வரிமதிப்பு இல 389 ன பகுதி விபரம் தென்னந தோட்டம் உரித்தாளியின பெயா உ சொயிலா எஸரேற மிமிடெட, முகவா மெசேல உ சொயிலா அன கமபெனி லிமிடெட, இல 1, யூனியன பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 0, றூ 0, ப 18 2

துணடு 4

காணியின பெயா நதமலாணை எஸரேற விபரம் தென்னந தோட்டமும், எஸரேற ரேடடின பகுதியும் உரித்தாளியின பெயா உ சொயிலா எஸரேற லிமிடெட, முகவா மெசேல உ சொயிலா அன கமபெனி லிமிடெட, இல 1, யூனியன பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 3, றூ. 0, ப 08 7

துணடு 5

காணியின பெயா நதமலாணை எஸரேற விபரம் ஒரு கட்டப்பட்ட இணைறையும், ஒரு கட்டப்பட்ட நீர் தாங்கியையும், வெள்ள வாய்க்காலின் பகுதியையும் கொண்ட தென்னநதோட்டம் உரித்தாளியின பெயா உ சொயிலா எஸரேற லிமிடெட, முகவா மெசேல உ சொயிலா அன கமபெனி லிமிடெட, இல 1, யூனியன பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 5, றூ 1, ப 20 8

துணடு 6

காணியின பெயா நதமலாணை எஸரேற விபரம் வெள்ள வாய்க்கால்க கொண்ட நப்பா காணி உரித்தாளியின பெயா உ சொயிலா எஸரேற லிமிடெட, முகவா மெசேல உ சொயிலா அன கமபெனி லிமிடெட, இல 1, யூனியன பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 9, றூ 1, ப 01 8

துணடு 7

காணியின பெயா நதமலாணை எஸரேற விபரம் நப்பா காணி உரித்தாளியின பெயா உ சொயிலா எஸரேற லிமிடெட, முகவா மெசேல உ சொயிலா அன கமபெனி லிமிடெட, இல 1, யூனியன பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 3, றூ 1, ப 11 4

துணடு 8

காணியின பெயா நதமலாணை எஸரேற விபரம் நப்பா காணி உரித்தாளியின பெயா உ சொயிலா எஸரேற லிமிடெட, முகவா மெசேல உ சொயிலா அன கமபெனி லிமிடெட, இல 1, யூனியன பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 2, றூ 2, ப 27 1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 19 ந் தேதி காலை 10 மணிகளுக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்டாடுதொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 10 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஏ எஸ் நவரட்ணராசா,  
கொழும்பு டிஸ்திரிக் அரசாட்சி ஏசணடு

கொழும்பு கச்சேரி,  
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 14 ந் உ.

குறிப்பு இல QB 193/J 55/S 309/QB 194/J 55/S 308

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தக்கொள்ளவருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,937 கிராமம்—பத்தாறமூலம்

துணடு 1

காணியின பெயா நறங்கறேன அல்லது மஹிந்தவத்த விபரம் 4 கல்லால் கட்டப்பட்ட கட்டிடங்கள், 3 கல்லால் கட்டப்பட்ட இணைறும், 2 கல்லால் கட்டப்பட்ட தண்ணீர் தாங்கிகள், விகிரம் உள்ள கல்லால் கட்டப்பட்டுள்ள இடமும் உள்ள 10-20 வருஷக்குச்சென்ற தென்னந தோட்டம் உரிமை கேட்பவரின் பெயா திரு ஜி பி ஜெ சிலவா, இல 25, ஸ்கெலிற்றை ரேடடு, கொழும்பு, திரு ஜி பி ஏ சிலவா, நீதி மந்திரியின் உதவிக் காரியதரிசி, கொழும்பு விசாலம் ஏ 7, றூ. 1, ப. 35.3

துணடு 2

காணியின பெயா மினுவானலிலவத்த விபரம் 4 கல்லால் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களும், கல்லால் கட்டப்பட்டுள்ள ஒரு இணையும், ஒரு டாங்கியும், ஒரு மின்சார கம்பிகளும், தூண்களும் உள்ள 45 வருஷ ரப்பாத தோட்டம் உரிமை கேட்பவரின் பெயா பி சி எஸ் எடப, "ரோசனடால்", பிறேபுறுக் பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 21 றூ 2, ப 13 5

துணடு 3

காணியின பெயா ரேடடு விபரம் ரேடடு உரிமை கேட்பவரின் பெயா முடிக்குரியது விசாலம் ஏ 0, றூ 0, ப 02 3

மொத்தம் ஏ 29, றூ 0, ப 11 1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 19 ந் தேதி காலை 10 30 மணிகளுக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 12 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ சி நவரத்திலிராசா,  
அரசாட்சி ஏசணடு,

கொழும்பு கச்சேரி,  
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 13 ந் உ.

இல Q A 180/J 54 L Q 296

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தக்கொள்ளவருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல பி பி ஏ 3,940 கிராமம்—மொறட்டுவெல் துணடு 1

காணியின பெயா பன்றிகாவத்தை, தென்னநதோட்டம், ககாவத்தை —சேக்குல ரேடடு உள்ள காணி இல 25 உரித்தாளியின் பெயாக்கள் போல ஜி பீரிஸ், மாக்கல் எச் பீரிஸ், கே டி பி பீரிஸ் அவர்களின் உரிமையாளர் திருமதி ரேல பீரிஸ் நீ மனதுங்க, மேள பீரிஸ் ற் றண்சிங்க, பீல்கலை பீரிஸ், லொறனுள் பீரிஸ், அஸ்தென் பீரிஸ், எல் பீரிஸ் டொன் பீரிஸ், ரிரோன் பீரிஸ், றன்சிற பீரிஸ் யாவரும் மாக்கடேல், உலவத்தை, மொறட்டுவா விசாலம் ஏ 0, றூ 0, ப 04 03

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 2 ற் தேதி காலை 9 30 மணிகளுக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ சி நவரட்டிராசா,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசணடு

கொழும்பு கச்சேரி,  
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 10 ந் உ.

இல QB 149/J 55 S 219

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்



எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல. A 3,902. கிராமம்—கலப்பலுவலாவ, கொத்தறறுவ  
துண்டு 1

காணியின் பெயர் டொடனகஹேன விபரம் 30 வருஷஞ்  
சென்ற ரபர. உரிமை கேட்பவரின் பெயர் எடலின பெரேரா,  
முல்லரியாவ, அங்கொட விசாலம் ஏ 0, றா 0, ப 29 7

துண்டு : 2

காணியின் பெயர் டொடனகஹேன விபரம். ஒரு நிரந்தரமுற  
ஈடு, ஒற்றடிப்பாதை, மினசார தூண்களும், கம்பிகளும், மணனூல்  
கடப்பட்டுள்ள கிணறின் பகுதியும் உள்ள 30 வருஷஞ்சென்ற  
ரபர தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் டபிளயு எம் மதியல்  
பெரேரா, டபிளயு எம் மகிலின பெரேரா, டபிளயு எம் யொஸசிலின  
பெரேரா, டபிளயு எம் பியற்றில பெரேரா இவர்கள் முல்லரியாவ,  
அங்கொடவில் வசிப்பவர்கள் விசாலம் ஏ. 27, றா 0, ப 04 0

துண்டு . 3

காணியின் பெயர் டொடனகஹேன விபரம் 30 வருஷஞ்  
சென்ற ரபர உரிமை கேட்பவரின் பெயர் டபிளயு எம் மதியல்  
பெரேரா, டபிளயு எம் மகிலின பெரேரா, டபிளயு எம் யொஸசிலின  
பெரேரா, டபிளயு எம் பியற்றில பெரேரா இவர்கள் முல்லரியாவ,  
அங்கொடவில் வசிப்பவர்கள் விசாலம் ஏ 1, றா 1, ப 18 4

மொத்தம் ஏ. 28, றா 2, ப 121

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக  
1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 2 ந தேதி காலை 10 மணிக்கு  
கொழும்புக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்  
காணியில் அவர்களுக்கான உடன்கைகளின் தன்மையையும் குறித்த  
காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்  
விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட  
விபரங்களையும் 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந தேதிக்கு  
முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும்  
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆ. சி. நவரத்தினஇராசா,  
அரசாட்சி ஏசுண்டு.

கொழும்புக் கச்சேரி,

1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 11 ந உ.

இல. QB 148/3 55 L 181 VE.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்  
படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்  
கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்  
ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்  
(1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக்  
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால்  
அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம். —

ஆரம்பப்படம் A 3,947. கிராமம்—போத்தல் பஹலகம்

துண்டு . 1.

காணியின் பெயர் : மிரிகமநதவத்த அல்லது கொல்கஹவத்த  
விபரம் 25 வருஷஞ்சென்ற தென்னந தோட்டம். உரிமை கேட்பவரின்  
பெயர் : ஸ்ரீமதி டி. எஸ். சேனாய்கா விசாலம் ஏ 5, றா. 2,  
ப. 34 5

மொத்தம் : ஏ. 5, றா 2, ப 34 5

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக  
1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 2 ந தேதி காலை 11 மணிக்கு  
கொழும்புக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்  
காணியில் அவர்களுக்கான உடன்கைகளின் தன்மையையும் குறித்த  
காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்  
விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட  
விபரங்களையும் 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந தேதிக்கு  
முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும்  
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ. சி. நவரத்தினஇராசா,  
அரசாட்சி ஏசுண்டு.

கொழும்புக் கச்சேரி,

1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 2 ந உ.

E 8

இல. B/Q 92.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்  
படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்  
கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்  
ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்  
(1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக்  
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால்  
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல A 3,948 இருக்குமிடம்—எதிரிகொட

துண்டு 1

காணியின் பெயர் . டெல்கஹாவத்தை, கொட்டா ரோட்டிலிருக்கும்  
வரிமதிப்பு இல 176 ன் பகுதி விபரம் கூரையிலலாத நிரந்தரமான  
1 கட்டிடத்தையும், ஒரு நிரந்தரமான கட்டிடத்தையும், இரு கட்டப்பட்ட  
தூண்களையும் பட்டையையும், ரோட்டையும், மின்கம்பிகள் பூட்டப்பட்ட  
ஒரு இருமடிக் கம்பத்தையுங் கொண்ட தோட்டம் உரித்தாளரின்  
பெயர் ஸ்ரீமதி அக்னிஸ் பி பெரேரா, இல 35, ஸ்ரீசேன ரோட்,  
றுக்கொட விசாலம் ஏ 0, றா 3, ப 30

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக  
1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 11 ந தேதி காலை 9 30 மணிக்கு  
கொழும்புக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்  
காணியில் அவர்களுக்கான உடன்கைகளின் தன்மையையும் குறித்த  
காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்  
விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட  
விபரங்களையும் 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந தேதிக்கு  
முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும்  
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ. சி. நவரத்தினஇராசா,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசுண்டு

கொழும்புக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 8 ந உ.

இல. B/A—18.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்  
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்  
கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்  
ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்  
(1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி  
எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம். —

பிரதமபட இல A, 3,457 வட்டார இல 7 செயின் போலஸ்  
கொழும்பு நகர சபை எல்லைக்குள்

துண்டு 1

காணியின் பெயர் செட்டியாரா தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல.  
32 ஐயுடைய வளவு விபரம் வடக்குப் பக்கத்தின் எல்லையிலிருக்கும்  
3 ஆதாரச் சவாகளைக் கொண்ட தரிசு நிலம். உரித்தாளரின் பெயர்  
டாகரா டபிளயு பெரேரா, " சிறிமஹால் ", 41, ரோஸ்டி பிளேஸ்,  
கொழும்பு விசாலம் ஏ. 0, றா 0, ப 3.44

துண்டு 2

காணியின் பெயர் செட்டியாரா தெருவிலிருக்கும் வரி மதிப்பு இல. 30,  
ஐயும் செக்கடித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 21 ஐயுடையகொண்ட  
வளவுகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் எஸ். புல  
லிங்கம் செட்டியார், " இலக்கழிமி வில்லா ", பேலிய்கொடை, கள்ளி.

விசாலம் ஏ 0, றா 0, ப 3 29

துண்டு 3

காணியின் பெயர் செட்டியார் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல. 28  
ஐயுடைய வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர்  
முக்கமெட யுசுவ நூரன் அவர்மாவும், முக்கமெட யுசுவ சித்தி அம்மி  
ஷாவும், 63, மெசூசா வீதி, கொழும்பு விசாலம் ஏ. 0, றா 0, ப 0.95

துண்டு : 4

காணியின் பெயர் . செட்டியாரா, தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல. 26,  
ஐயுடைய வளவு . விபரம் : ரோட்டின் பகுதியும் (கல்குப்போட்டி),  
தரிசு நிலம், உரித்தாளரின் பெயர் ஸ்ரீமதி முக்கமெட யுசுவ உமன்ன  
றவீசு, எஸ் முக்கமெட யுசுவின் மனைவி, 23/1, கல்குப்பனவத்தை,  
ரோட், கிருளப்பாஸ், கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 0.95.

துண்டு : 5.

காணியின் பெயர் செக்கடித்தெருவினுள் வரிமதிப்பு இலக்கம் 17, 19 ஐயுடைய வளவுகள் விபரம் தரிசு நிலமும் ரோட்டின் பகுதியும் (கலப்போட்டி) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ ஆர் உமமா, 63, நிசேவயா ரோட்ட, கொழும்பு 9 விசாலம் ஏ 0, றா 0, ப 3 75

துண்டு 6

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 24 ம செக்கடித்தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 15 க கொண்ட வளவுகள்

விபரம் ரோட்டின் பகுதி (கலப்போட்டி) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி நூருல் கிதயா (எம் எல் எம் ஹவுஸின் மனைவி) யும் ஸ்ரீமதி சித்தி இறியாயும் (யூசுவ கப்பூரின் மனைவி), 106, பானாலை பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 2 40.

துண்டு 7.

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22 ஐயுடைய வளவு விபரம் ரோட்டின் பகுதி, (கலப்போட்டி) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சித்தி கட்டி முகைதீன், மேற்பாத்தது எம் எல். எம் முகைதீன், "சிறெசென்ற ஹவுஸ்" ரோஸ்டீட் பிளேஸ் கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 1 50

துண்டு 8.

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 20 ஐயுடைய வளவு விபரம் தரிசு நிலமும் ரோட்டின் பகுதியும் (கலப்போட்டி) உரித்தாளியின் பெயர் பி குசையின் கொயா சாகிப, மேற்பாத்தது எம் எம் ஏ றகீம், புற்கரா, 254, புதுக்கடை, கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 0 66

துண்டு 9

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பிலக்கம் 18 ஐ உடைய வளவு விபரம் தரிசு நிலமும் (ரோட்டின் பகுதியும்) (கலப்போட்டி) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ எச் ஜமீலா உமாவும், ஸ்ரீமதி நூா தலியாயும் (ஸற ஏ எம் மாருவின் மனைவி), "மிலறெட ஹவுஸ்" 5 வது சூழங்கை, கொளளப்பிட்டி. விசாலம் ஏ. 0, றா 0, ப 0 67.

துண்டு 10

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 16 ஐயுடைய வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் லீ எம் அப்துல் றகீமான, மேற்பாத்தது எம் எம் ஏ றகீம், புற்கடா, 254, புதுக்கடை, கொழும்பு. விசாலம் ஏ 0, றா 0, ப. 0.30

துண்டு 11

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 14 ஐயுடைய வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் வீரசாமி பிளேஸ் தியாகராஜா, "பொளாணமி பவன்", அலவில் ரவுன் ஹெனதலை, வீரசாமிப்பிளேஸ் குமாரவேலுப் பிளேஸ், 94, ஜீநதுப்பிட்டி. ஸ்ரீட்ட, கொழும்பு, விசாலம் ஏ. 0, றா 0, ப. 0 29

துண்டு 12

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 12 ஐயுடைய வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. அபிகெயில் எலிசபெத் மேசியாகாசி செட்டி. "மானறிஸா" பார்னஸ் அவனியு, மவுனறலெவினியா விசாலம் ஏ 0, றா 0, ப 0 31

துண்டு 13

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 6, 8, 10 ஐயுடைய வளவுகள் விபரம். தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் வீரசாமிப்பிளேஸ் தியாகராஜா, "பொளாணமி பவன்" அலவில் ரவுன், ஹெனதலை. விசாலம் ஏ. 0, றா 0, ப, 1.5.

துண்டு 14

காணியின் பெயர் செட்டியாா தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 4 ஐயுடைய வளவு விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி அபிகெயில் எலிசபெத் மேசியா காசிசெட்டி. "மானறிஸா" பானாலை அலெவ்னியு, மவுனற லெவினியா. விசாலம் ஏ. 0, றா 0, ப. 0 80.

துண்டு 15

காணியின் பெயர் செக்கடித்தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 11 ஐயுடைய வளவு. விபரம் ரோட்டு (கலப்போட்டி) உரித்தாளியின் பெயர். எம். லீச் எம் யூசுவ, 12, கைல வீதி, புற்ககோட்டை. விசாலம் ஏ. 0, றா. 0, ப 0.59.

துண்டு 16

காணியின் பெயர் செக்கடித்தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 3 ஐயுடைய வளவுகள். விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் தியாகராஜா, கந்தையா, 23/22, உவால் லேன், முகத்தவாரம், முத்த வேலுப்பிளேஸ், திருநாவுக்கரசு, 23/5, மினனேரிகம் பிளேஸ், மவுனற லெவினியா, ஆறுமுகம் பிளேஸ் வேலாயுதம் பிளேஸ், 278, கலை ரோட்,

ஹெனதலை, வத்தளை, வி நல்லாம்பாள (ஸ்ரீமதி. கே. தியாகராஜா) 2, அராப பசேச, உணல ரோட், மருதானை, வேலாயுதம், திலையம்பலம் சபையா பிளேஸ், சோம சுந்தரம் ரோட், நல்லூர், யாழ்ப்பாணம், கே கமலமுத்த ஆசரி, (ஸ்ரீமதி ரி கந்தையா), வடிவேலுப்பிளேஸ் ஆறுமுகம் மேற்பாத்தது லீ நல்லாம்பாள 3/4 அராப பசேச, உணல ரோட், மருதானை லீ கனகாம்பாள, (ஸ்ரீமதி லீ நவரணம்) 2 அராப பசேச, உணல ரோட், மருதானை, வடிவேலுப்பிளேஸ் தியாகராசா, 292, திம்பிறிகலயாய, ஹெனதலை, வத்தளை விசாலம் ஏ. 0, றா 0, ப. 0.59.

துண்டு. 17.

காணியின் பெயர் செக்கடித்தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 52 ஐ யுடைய வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர். தியாகராசா கந்தையா, 23/22, உவால் லேன், முகத்தவாரம், முத்த வேலுப்பிளேஸ் திருநாவுக்கரசு, 23/5, மெனனேரிகம் பிளேஸ், மவுனற லெவினியா, ஆறுமுகம் பிளேஸ் வேலாயுதம் பிளேஸ், 278, கலை ரோட், ஹெனதலை, வத்தளை, லீ நல்லாம்பாள (ஸ்ரீமதி கே. தியாகராஜா), 3/4, அராப பசேச, உணல ரோட், மருதானை, கே கமலமுத்த ஆசரி (ஸ்ரீமதி ரி கந்தையா), வடிவேலுப்பிளேஸ் ஆறுமுகம், மேற்பாத்தது லீ. நல்லாம்பாள (ஸ்ரீமதி லீ நவரணம்), 3/4, அராப பசேச, உணல ரோட், மருதானை, வடிவேலுப்பிளேஸ் தியாகராஜா, 292, திம்பிறிகலயாய, ஹெனதலை, வத்தளை, ஸ்ரீமதி என கே றகீமான, 84, விசன ஸ்ரீற, புதுக்கடை, வீரசாமிப்பிளேஸ் தியாகராஜா, "பொளாணமி பவன்", அலவில் ரவுன், ஹெனதலை, வத்தளை, வீரசாமிப்பிளேஸ் குமாரவேலுப் பிளேஸ், 94, சாகுசி ஆரசரி தோட்டம், புதுக்கடை, காமாட்சி ஆசரி (ஸ்ரீமதி துரையப்பா), 99, ஜீநதுப்பிட்டி தெரு, கொழும்பு, நல்லதம்பி, பொளாணம்பலம், கெக்கிற, ஹெனதலை, வத்தளை, நல்லதம்பி சிறும பலம், கெக்கிற, ஹெனதலை, வத்தளை விசாலம் ஏ. 0, றா 0, ப 0 45.

துண்டு 18

காணியின் பெயர் செக்கடித்தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 7 ஐ யுடைய வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எம் முகமட் கோயாயும், எம். அலிகோயாயும், மேற்பாத்தது, பி பி. உமபிச்சி, 175, பாங்கூல் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, றா. 0. ப 0.74.

துண்டு 19.

காணியின் பெயர் செக்கடித்தெருவில்லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 9 ஐயுடைய வளவு விபரம் தரிசு நிலமும் ரோட்டின் பகுதியும் (கலப்போட்டி) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ எச். ஜமீலா உமமா, "மிலறெட ஹவுஸ்", 5 ம சூழங்கை, கொளளப்பிட்டி. விசாலம் ஏ 0, றா 0, ப 0.76

துண்டு. 20

காணியின் பெயர் ஆறுறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 1 ஐயும் கொண்ட வளவுகள் விபரம் பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் டி. ஏ. லி. விஜயவாத்த, "சிறியால்", எலியற பிளேஸ், பொரலலை. விசாலம் : ஏ 0, றா 0, ப 4 17.

துண்டு 21

காணியின் பெயர் ஆறுறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 5 ன 11 A ன பகுதிகள். விபரம் பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி ஏ விஜயவாத்த, "நிராமலா", 34, தேரைன் ரோட், கொழும்பு விசாலம் ஏ. 0, றா 0, ப 2.87

துண்டு 22

காணியின் பெயர் ஆறுறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 5 ன பகுதி விபரம் கட்டப்பட ஓடால் வேயப்பட கட்டும் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ. விஜயவாத்த, "நிராமலா", 34, தேரைன் ரோட், கொழும்பு. விசாலம் ஏ. 0, றா. 0, ப 0 81

துண்டு 24

காணியின் பெயர் ஆறுறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 46, 50, 52, 54 ஐ யுடைய வளவுகளும், வரிமதிப்பு இலக்கம் 44, 44/1, 44/2, 44/3 ன பகுதிகளும். விபரம் : பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர். கச்செனி இசுவவாலி மேற்பாத்தது, கோமல் (ஒளடதம்) லிமிட்டெட், 9, டாம் வீதி, கொழும்பு விசாலம் : ஏ 0, றா. 0, ப 9 49

துண்டு 25

காணியின் பெயர் ஆறுறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 44/1, 44/2, 44/3 ன பகுதிகள். விபரம் : பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்களைக் கொண்ட தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் : கச்செனி இசுவவாலி, மேற்பாத்தது கோமல் (ஒளடதம்) லிமிட்டெட், 9, டாம் வீதி, கொழும்பு. விசாலம். ஏ 0, றா. 0, ப 1.54.

துண்டு . 26.

காணியின் பெயர் : ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 60/1 தொடக்கம் 60/12 வரை, 60/12A, 60/14, 62 ஐ உடைய வளவுகளும், வரிமதிப்பு இலக்கம் 58G, 60, 60/15 ன பகுதிகளும் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் . ஈ ஜீ ஆதமலலி அன கோ , 136, 4 ம குறுக்குத்தெரு, கொழும்பு விசாலம் ஏ 0, று 1, ப 13 01.

துண்டு 27

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 58, 60 ன பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் . ஈ ஜீ ஆதமலலி அன கோ , 136, 4 ம குறுக்குத்தெரு, கொழும்பு விசாலம் ஏ 0, று 0, ப 2 21

துண்டு . 28

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 58 ஐ உடைய வளவின் பகுதி விபரம் . தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் : ஈ ஜீ ஆதமலலி அன கோ , 136, 4 ம குறுக்குத்தெரு, கொழும்பு விசாலம் ஏ. 0, று 0, ப 0 06

துண்டு 29

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 60/15 ஐ யுடைய வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் . ஈ ஜீ ஆதமலலி அன கோ , 136, 4 ம குறுக்குத்தெரு, கொழும்பு விசாலம் ஏ 0, று 0, ப 0 88

துண்டு . 30

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 68/2 தொடக்கம் 68/4 வரைக்குமுள்ள வளவுகளும், வரிமதிப்பு இலக்கம் 68/1, 68/5 ன பகுதிகளும் விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி ஏ எவ. செனிவிரடனி, 26, எடினபேக சிறசென்ற கொழும்பு விசாலம் . ஏ 0, று 0, ப 3 53.

துண்டு : 31

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 68/1, 68/5 ன பகுதிகளைக் கொண்ட வளவுகள். விபரம் . பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரத்தையும், ஒரு சுவரையுடனொன்ற தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ எவ செனிவிரடனி, 26, எடினபேக சிறசென்ற, கொழும்பு விசாலம் ஏ. 0, று. 0, ப 2 64.

துண்டு 32

காணியின் பெயர் டாம் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 69/3 ன பகுதி. விபரம் : பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் . பி ரி தம்பிப்பினி, 69/6, டாம் வீதி, கொழும்பு விசாலம் . ஏ. 0, று. 0, ப 0 86.

துண்டு . 33

காணியின் பெயர் : டாம் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 69/3 ன பகுதி. விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையுடனொன்ற தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் பி ரி தம்பிப்பினி, 69/16, டாம் வீதி கொழும்பு விசாலம் . ஏ, 0, று 0, ப 0 50.

விசாரணையையும் திகழியும் நேரமும் —

காணித் துண்டுகள் 1, 2, 3, 4,—1956 ம ஆண்டு மே மாதம் 7 ந திகதி முற பகல் 10 மணிககு

காணித் துண்டுகள் : 5, 6, 7, 8 —1956 ம ஆண்டு மே மாதம் 7 ந திகதி பிற பகல் 2 30 மணிககு

காணித் துண்டுகள் : 9, 10, 11, 12 —1956 ம ஆண்டு மே மாதம் 8 ந திகதி முற பகல் 10 மணிககு

காணித் துண்டுகள் . 13, 14, 15 —1956 ம ஆண்டு மே மாதம் 8 ந திகதி பிற பகல் 2 30 மணிககு

காணித் துண்டுகள் : 16, 17 —1956 ம ஆண்டு மே மாதம் 9 ந திகதி முற, பகல் 10 மணிககு

காணித் துண்டுகள் 18, 19, 20.—1956 ம ஆண்டு மே மாதம் 9 ந திகதி பிறபகல் 2 30 மணிககு

காணித் துண்டுகள் . 21, 22 —1956 ம ஆண்டு மே மாதம் 10 ந திகதி முறபகல் 10 மணிககு

காணித் துண்டுகள் 24, 25, 26, 27, 28, 29 —1956 ம ஆண்டு மே மாதம் 10 ந திகதி பகல் 2 30 மணிககு

காணித் துண்டுகள் . 30, 31, 32, 33 —1956 ம ஆண்டு மே மாதம் 11 ந திகதி முற பகல் 10 மணிககு

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு மே மாதம் மேலே காட்டியிருக்கும் திகதிகளிலும் நேரங்களிலும் இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுபற்றிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட

விபரங்களையும், 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 31 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பு ஏ குணரத்தன்,  
அரசாட்சி ஏசணடு.

கொழும்புக் கச்சேரி,  
1956 ம ஆண்டு பெப்ரவரி 11 ந உ.

இல I H/A/4

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

70 ம இலக்கந் தாங்கிய இறுதிக கிராமப்படத்தின் 5 ம இலக்கச் சோத்தல்.

களுத்தறை மாவட்டத்திலுள்ள பஸ்துங் கோடுளை மேற்கில் உள்ள வளாவாவித்தையில் உள்ள லிவாந்துவா எனலுங் கிராமத்தில் அமைந் துள்ளது

துண்டு 122

காணியின் பெயர் பள்ளக்கொடகல் விபரம் . நாற்பது வயதுள்ள 55 தென்கணையும், 30 தொடக்கம் 50 வரை வயதுள்ள 14 பலா மரங்களையும், 2 தொடக்கம் 8 வயதுள்ள 20 நப்பர் மரங்களையும், 30 வயதுள்ள ஒரு நப்பர் மரத்தையும், 15 வயதுள்ள 1 எழும்பிச்சை மரத்தையும், 20 வயதுள்ள 2 பஞ்சு மரங்களையும் கொண்ட தோட்டம் உருத்தாளியின் பெயர் வெலிப்பினியிலுள்ள லெவண்டுவாவைச் சேர்ந்த ஸ்ரீமதி டி ஏ எமாலினு நோன குணரத்தன், களுத்தறை ஸ்டேஷன் மாஸ்டரான டி ஏ டொன லோறனஸ் குணரத்தன், வெலிப்பினியில் லிவாந்துவையைச் சேர்ந்த லியானகே தேமிஸ், லியானகே சுபன்ரிஸ், லியானகே வேலின், லியானகே டியஸ் சிங்கோ, லியானகே சாமியல். விசாலம் ஏ 1, று 1, ப 17 3.

துண்டு 123

காணியின் பெயர் கரத்தப்பாலை விபரம் கரத்தப்பாலை உரித்தாளியின் பெயர் வெலிப்பினியிலுள்ள லெவண்டுவாவைச் சேர்ந்த ஸ்ரீமதி டி ஏ. எமாலினு நோன குணரத்தன், களுத்தறை ஸ்டேஷன் மாஸ்டரான டி ஏ டொன லோறனஸ் குணரத்தன், வெலிப்பினியில் லிவாந்துவையைச் சேர்ந்த லியானகே தேமிஸ், லியானகே சுபன்ரிஸ், லியானகே வேலின், லியானகே டியஸ் சிங்கோ, லியானகே சாமியல் விசாலம் ஏ 0, று 0, ப 16 9

துண்டு 124

காணியின் பெயர் . பள்ளக்கொடகல் விபரம் முப்பது தொடக்கம் 40 வயதுள்ள 14 தென்கணைகள், 30 தொடக்கம் 40 வயதுள்ள 1 பலா, 15 வயதுள்ள 2 மாமரங்கள், 15 வயதுள்ள 1 ஜம்போலா, 2 வயதுள்ள 8 நப்பர் மரங்கள், 3 வயதுள்ள 4 கழுக்கு, 20 வயதுள்ள ஒரு எருது முருது மரத்தையும் கொண்ட தோட்டம் உருத்தாளியின் பெயர் . வெலிப்பினியிலுள்ள லெவண்டுவாவைச் சேர்ந்த ஸ்ரீமதி டி ஏ. எமாலினு நோன குணரத்தன், களுத்தறை ஸ்டேஷன் மாஸ்டரான டி ஏ டொன லோறனஸ் குணரத்தன், வெலிப்பினியில் லிவாந்துவையைச் சேர்ந்த லியானகே தேமிஸ், லியானகே சுபன்ரிஸ், லியானகே வேலின், லியானகே டியஸ் சிங்கோ, லியானகே சாமியல் விசாலம் ஏ 0, று. 0, ப 29 1

மொத்தம் ஏ. 1, று. 2, ப. 23.3.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 28 ந தேதி காலை 10 மணிககு களுத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுபற்றிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ எல் பால்குரிய,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசணடு

களுத்தறைக் கச்சேரி,  
1956 ம ஆண்டு (பெப்பிரவரி) மார்ச்சு 11 ந உ.

இல. LD 4855/3 55 A 153

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உட்பலாத பகுதி, கறகார பஹல கோறனை, லெருனதெனிய கிராமத்தில் ஏ 0, ரூ 0, ப 05 விசாலமுள்ள புலலை தென்ன தோட்டம் எனப்படும் நிலப் பகுதி இதை ஆரம்பப்பட இலக்கம் A 2,304 ல துண்டு 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது

கம்பளி புலஸ்தென்ன தோட்டத்திலிருக்கும் துரைசாமி ரெட்டியாரும் கிருஷ்ணசாமி ரெட்டியாரும் உரிமைகோருகிறார்கள்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 21 ந திகதி முற்பகல் 10 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுககுள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணி எடுத்த தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங் களையும், 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 14 ந திகதி அல்லது அதற்கு முன்னா இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா.

ஏ டி. மூர்த்தி,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

கண்டிக் கச்சேரி,  
1956 ம ஆண்டு பெப்ரவரி 9 ந உ.

LD 4660

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்

(1) கண்டி மாவட்டம், கண்டி பாததேவையெழுப்ப பகுதி, கங்க வட்ட கோறனை, முனிசிப்பல் நகர சபை எல்லைக்குள், மாபலுவததார வட்டார இலக்கம் 6, மாபலுவததார கிராமத்தில் கட்டுகல்தொட்ட ரேட்டு வரியுள்ள இலக்கத்தின் பாகம் 175, ஏ 0, ரூ 0, ப 21 6 விசாலமுள்ள வலவவே குமபுற எனப்படும் காணியின் பகுதிகளை ஆரம்பப்பட இலக்கம் 2,302 ல துண்டு 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது

கண்டி மஹாயாவையிலிருக்கும் எல் எல் ரதவதையால் உரிமை கோரப்படுகிறது

(2) கண்டி மாவட்டம், கண்டி பாததேவையெழுப்ப பகுதி, கங்கவதத கோறனை முனிசிப்பல் நகர சபை எல்லைக்குள், வட்டபுலுவ வட்டார இலக்கம் 8, நீத்தவெல கிராமத்தில் கட்டுகல்தொட்ட ரேட்டு வரியுள்ள இலக்கத்தின் பாகம் 158, ஏ. 0, ரூ. 0, ப 13 5, விசாலமுள்ள வலவ வேகுமபுற, வலவவே குமபுற வகுத்த எனப்படும் காணியின் பகுதிகளை ஆரம்பப்பட இலக்கம் 2,302 ல துண்டு 2 என விவரிக்கப்பட்டிருக்கிறது

கண்டி மஹாயாவையிலிருக்கும் லேடி. சி. கே. ரதவதையால் உரிமைகோரப்படுகிறது

மேற்குறித்த காணிக் குகளை உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 23 ந திகதி முற்பகல் 10 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுககுள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 16 ந திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஏ டி. மூர்த்தி,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு.

கண்டிக் கச்சேரி,  
1956 ம ஆண்டு பெப்ரவரி 13 ந உ.

இல L D 4837

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், கண்டி பாதத தேவையெழுப்ப பகுதி, கங்கவதத கோறனை, கண்டி நகரசபை எல்லைக்குள் தொகுதி இலக்கம் 8 வட்டபுலுவ, வட்டபுலுவ கிராமத்திலுள்ள லேடி எவலொகல் டிரைவ எனமும் பாதையில் வட்டபுலுவதோட்டத்தில் வரியுள்ள இலக்கக் கள் 38, 38/2, 38/12 கொண்டுள்ள ஏ 77, ரூ 3, ப 33 விசாலமுள்ள வட்டபுலுவ தோட்டம் எனமும் காணி இதை விபரங்கள் ' ஆரம்பப்பட இலக்கம் A 2,311 ல துண்டு 1, 2, 3, 4, 10 என விவரிக்கப்பட்டிருக்கிறது உரிமை கோருவாரின் பெயர் —

கடுகனாவ, ஆண்டியாதென்ன தோட்டத்திலிருக்கும் பபிபு ஆ எனக்கொகல உரிமை கோரப்படுகிறது

துண்டு 2 ல இருக்கும் போரடிக் குகளை களத்தின் விசாலம் 07 2 பெச்சல. இதை கண்டி மாவிலமட போமலுவ ரேட்டு இலக்கம் 2 D யிலிருக்கும் ஆர் பி அபேசிகாவால் தாக்கிக்கப்பட்டது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 23 ந தேதி முற்பகல் 11 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுககுள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங் களையும் 1956 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 16 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஏ டி. மூர்த்தி,  
கண்டி டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

கண்டிக் கச்சேரி,  
1956 ம ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 13 ந உ.

இல L 3372

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல 3,309—கிராமம் ' நாகலவெல

துண்டு 1.

காணியின் பெயர் திவல்காமுல்லைய விபரம் நெல்லயல் 15 வகுடம் உடந்தையா கோங்காக்கெதர கப்புலா, மிலலகாக்கெதர உக்குலா, மேறபடி சிரி, வததெக்கெதர பட்டா, மிலலகாக்கெதர கப்புலா, கோங்காக்கெதர சினனி, மேறபடி ஹப்புலா, அலுத்தெக்கெதர கப்புலா, மிலலகாக்கெதர டிக்கிரி, கோங்காக்கெதர குடா, மேறபடி கப்புலா, மேறபடி பிஞ்சே, மேறபடி பிஞ்சே, மேறபடி சுத்தன, மேறபடி ஹப்பு, மேறபடி குளையா, மேறபடி பிஞ்சா, மிலலகாக்கெதர பயயா, மேறபடி பட்டா, மேறபடி சிரியா, மேறபடி கனித்தயா, மேறபடி பிஞ்சி, மேறபடி பிஞ்சி, மேறபடி ஹப்பு, மேறபடி கிரா, மேறபடி உக்குலா, மேறபடி கலுவலா, மேறபடி பிஞ்சாத்தி, மேறபடி நெளவதி, மேறபடி உக்கு, மேறபடி மெனிகா, மேறபடி சுத்தன, அலுத்தெக்கெதர பயயா, மேறபடி சங்கா, மேறபடி சினனி, மேறபடி சமதரா, மேறபடி லொக்கு சினனி, வததெக்கெதர பெமமத்தி, மேறபடி பலி, மேறபடி பட்டி, மேறபடி கிரந்தா, அலுத்தெக்கெதர சமதரா, மிலலகாக்கெதர ஹப்புலா, மேறபடி பயயா, மேறபடி கப்புலா விசாலம் ஏ 4, ரூ 1, ப 25 5

துண்டு 2

காணியின் பெயர் திவல்காமுல்லைய விபரம். சேனை 22 வகுடம் உடந்தையா மிலலகாக்கெதர உக்கு, மேறபடி கப்புலா விசாலம் ஏ 0, ரூ 1, ப 37 8

மொத்தம் : ஏ 4; ரூ. 3, ப. 23.3

மேற்கூறிய கானிகை உரிதரம்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 28 ந் தேதி காலை 10 மணிக்கு மாத்தளைக் கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எல் டபிளவு மடுகலல்,  
மாத்தளை டிஸ்திரிக் காணி பெறும் அதிகாரி  
மாத்தளைக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 8 ந் உ.

இல LB 2237—J 54 B 442

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் மாத்தளை பிரிவு அரசாட்சி ஏசண்டு பீ டீ லீ ஏ ஜே பீ லேனார்தன் ஆகிய நான்கு இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளலுக்கும் கானியின் விபரம் —

பிள்ளை இலக்கம் இறுதிக் கிராமப்பட இலக்கம் 33 என 2 ம் இலக்கக் கூட்டு உதவிப்படம்

துண்டு 931.

கானியின் பெயர் : டன்னலண்டேவத்த விபரம் 6 மாதங்களில் மனிதரால் மரங்களும் 2 தற்காலிகக் கட்டிடங்களும் உள்ள தோட்டமும், நெல் வயலும் உரிமை கேட்பவரின் பெயர் R. W. S. ரதனாயக்க, பெண்கமுவ விசாலம் ஏ 1, ஸ்ர 0, ப 37 2

துண்டு 932.

கானியின் பெயர் பாதை விபரம் பாதை உரிதராரியின் பெயர் : R. W. S. ரதனாயக்க, பெண்கமுவ விசாலம் ஏ 0, ஸ்ர 0 பெ 03 3 மொத்தம் . ஏ 1, ஸ்ர 1, ப 05

மேற்கூறிய கானிகள் மாத்தளை பிரிவு, மொறவக் கோரியில் பெரளபுரை என்ற கிராமத்தில் இருக்கின்றன

மேற்கூறிய கானிகை உரிதரம்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு மாச மாதம் 23 ந் தேதி காலை 10 மணிக்கு மாத்தளைக் கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம் ஆண்டு மாச மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பீ. பீ. லீ. ஏ. ஜே. பீ. லேனார்தன்,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

மாத்தளைக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 11 ந் உ.

குறிப்பு இலக்கம் LD 3520—J/55/B/32 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

சேனக்குடியிருப்பு அரசினர் தமிழக கலவன் பாடசாலையை விசாலிப்பது எனும் ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான்கு இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளலுக்கும் கானியின் விபரம் —

படம் A 1,220 ம் ஆரம்பப்படும் கிராமம்—சேனக்குடியிருப்பு துண்டு 1

கானியின் பெயர் மாவடிவளவு விபரம் 20-30 வருஷ 3 பீன்களையும், ஒரு தற்காலிக மண் வீட்டையும் கொண்ட ஒரு வீண பூமி உரிமை பேசுவோர் ஸ்ரீமதி கே சினைப்பிள்ளை, ஸ்ரீ கதிராமா கந்தமுதல இருவரும் சேனக்குடி, கலமுனை விசாலம் ஏ 0, ஸ்ர 3, ப. 16 7.

மேற்கூறிய கானிகை உரிதரம்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 24 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு கலமுனைக் காரியாதிக்காரியின் அலுவலகத்தில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 14 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் மூன்று பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

ஸ்ர ச அருளபிரகாசம்,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு.

மட்டக்களப்புக் கச்சேரி,

1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 10 ந் உ.

இது சம்பந்தமாக கடிதம் வரவோர் இதனை குறிப்பிலக்கத்தை குறிக்கவேண்டும் கு இல LA/GA/55/45 J 55 L 429(VB)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான்கு இத்தால் அறிவிக்கின்றேன்

1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ந் தேதி 10,891 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ந் தேதியின் J 55 L 429 (VB) இலக்க பிரகடனத்தில் கெசெற நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தனபடி.

குறியில் மாவட்டத்தில், வேலுவிலி அட்டாவில், மதுரே கோரல் வில், பராகொட, இலிவத்த, கந்தேகம், பொல்கொலை, ரேனுகயா தெனன் எனும் கிராமங்களிலுள்ள கீழ்க்காணும் கானிகளை —

(1) கல்கெடியேறன் அல்லது பீலவிலி எஸ்டேட் (822 ம் பிரதம படத்தில் 87 ம் துண்டு 822 ம் பிரதமபடத்துக்கு 1 ம் முற்ற துண்டின பாகத்தில் உள்ள கானியும்) எனும் கானியிலிருந்து 5 ஏக்கர் 0 ஸ்டூட் 22 பாசல் விசாலம் உள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம் பிரதமபடத்தில் 7 ம் துண்டு, 822 ம் பிரதம படத்துக்கு 1 ம் முற்றதுண்டு படத்திலுள்ள கானிகளும், கிழக்கு : 822 ம் பிரதம படத்துக்கு 1 ம் முற்றதுண்டு படத்திலுள்ள கானிகள் ; தெற்கு : 822 ம் பிரதம படத்தில் 66 ம் 68 ம் துண்டுகள் ; மேற்கு : 822 ம் பிரதம படத்தில் 68 ம் 7 ம் துண்டுகள்.

(2) கோன்குறாமுலேறன் அல்லது கல்கெடியேறன் அல்லது பீலவிலி எஸ்டேட் (822 ம் பிரதம படத்தில் 239 ம் 74 ம் துண்டுகள்) எனும் கானியிலிருந்து 73 ம் துண்டாகிய கிராம சங்க ரேட்ட பிறநீங்கலாக 3 ஏக்கர் 1 ஸ்டூட் 0 பாசல் விசாலம் உள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம் பிரதமபடத்தில் 68 ம், 71 ம், 66 ம் துண்டுகள் ; கிழக்கு 822 ம் பிரதமபடத்துக்கு 1 ம் முற்றதுண்டு படத்திலுள்ள கானிகளும் 822 ம் பிரதம படத்தில் 238 ம், 88 ம் துண்டுகளும் ; தெற்கு 822 ம் பிரதமபடத்துக்கு 1 ம் முற்றதுண்டிலுள்ள கானிகளும் 822 ம் பிரதமபடத்தில் 77 ம், 75 ம் துண்டுகளும் ; மேற்கு 822 ம் பிரதமபடத்தில் 7 ம் துண்டு.

(3) கல்கெடியேறன், கல்கெடியேறன் அல்லது பீலவிலி எஸ்டேட் (822 ம் பிரதம படத்தில் 79 ம் 241 ம் துண்டுகள்) எனும் கானியிலிருந்து 80 ம் துண்டாகிய P.W.D. ரேட்ட பிறநீங்கலாக 15 ஏக்கர் 0 ஸ்டூட் 19 பாசல் விசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம் பிரதமபடத்தில் 7 ம், 75 ம், 240 ம் துண்டுகள் ; கிழக்கு : 822 ம் பிரதமபடத்தில் 243 ம், 246 ம், 247 ம், 248 ம், 89 ம் துண்டுகள் ; தெற்கு 822 ம் பிரதம படத்தில் 242 ம் துண்டு ; மேற்கு : 822 ம் பிரதம படத்தில் 81 ம், 7 ம் துண்டுகள்.

(4) கோன்குறாமுலேறன், மகேறன் அல்லது பீலவிலி எஸ்டேட் (822 ம் பிரதம படத்தில் 84 ம், 211 ம், 185½ ம், துண்டுகளும் 209 ம், 185 ம் துண்டுகளின் பாகங்களும் 2621 ம் பிரதம படத்தின் 3 ம் துண்டின பாகமும் 2623 ம் பிரதம படத்தில் 55 ம் 65 ம் துண்டுகளின்

பாகங்களும்) எனலும் காணியிலிருந்து 2621 ம பிரதம படத்தில் 83 ம துண்டாகிய கிராம சங்க ரேட்டும் 183 ம, 184 ம துண்டுகளாகிய சிறுநூல்களும் மூன்று வறண்ட ஓடைகளும் 1 ம துண்டாகிய கட்டை ஓடையும் 822 ம பிரதம படத்தில் 208½ துண்டும் 2621 ம பிரதமப்படத்தில் 3 ம துண்டும் 4 ம துண்டாகிய கழுநூலு ஓடையும் 2623 ம பிரதம படத்தில் 56 ம துண்டும் ஆகிய இவைகள் பிற நீங்களாக 118 ஏக்கர் 3 ரூட் 2 பாசல விசாலம் உள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம பிரதம படத்தில் 108 ம துண்டாகிய சுற்றக்கொள்ள ஓடையும் 170 ம துண்டாகிய மோகாஜேன ஓடையும், 171 ம துண்டும் 172 ம துண்டாகிய ஓடையும், 293 ம, 294 ம, 295 ம, 296 ம, 297 ம துண்டுகளும் 177 ம துண்டாகிய ஓடையும், 181 ம, 182 ம துண்டுகளும், 183 ம துண்டாகிய ஓடையும், 178 ம 160 ம, 159 ம துண்டுகளும், 158 ம துண்டாகிய ஓடையும், 185 ம, 210 ம துண்டுகளும், 184 ம துண்டாகிய ஓடையும் 210 ம, 185 ம, 189 ம, 185 துண்டுகளும் 208½ ம துண்டாகிய கட்டைகள் ஓடையும், 185 ம துண்டும், கிழக்கு . 2623 ம பிரதம படத்தில் 71 ம, 72 ம, 73 ம, 24, ம 28 ம, துண்டுகளும் 23 ம துண்டாகிய சிறுநூலும் 54 ம, 53 ம துண்டுகளும், 52 ம துண்டாகிய சிறுநூலும், தெற்கு 2623 ம பிரதம படத்தில் 58 ம துண்டும், 57 ம துண்டாகிய அடிப்பாதையும், 68 ம துண்டும், 56½ ம துண்டாகிய கொழுநூலு ஓடையும், 55 ம துண்டும் 822 ம பிரதம படத்தில் 308 ம, 307 ம, 217 ம துண்டுகளும் 216 ம துண்டாகிய வேலு-கண்டி கிராம சங்க ரேட்டும், மேற்கு 822 ம பிரதம படத்தில் 212 ம துண்டாகிய தொடனதலாவ ஓடையும், 108 ம துண்டாகிய சுற்றக்கொள்ள ஓடையும்

(5) கோனகஹாஜேன அல்லது பீலடவிவ எஸ்டேட் (822 ம பிரதம படத்தில் 185 ம துண்டின் பாகம்) எனலும் காணியிலிருந்து 204 ம, 196 ம துண்டுகளாகிய அடிப்பாதை பிறநீங்களாக 1 ஏக்கர் விசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம பிரதம படத்தில் 198 ம, 197 ம 198 ம 306 ம துண்டுகளும், 195 ம துண்டாகிய கொழுநூலு ஓடையும், கிழக்கு 822 ம பிரதமப்படத்தில் 195 ம துண்டாகிய கொழுநூலு ஓடை, தெற்கு 822 ம பிரதமப்படத்தில் 195 ம துண்டாகிய கொழுநூலு ஓடையும், 185 ம துண்டின் பாகமும்; மேற்கு 822 ம பிரதம படத்தில் 185 ம துண்டின் பாகம்

(6) பம்பரகஹாஜேன, கோனகஹாஜேன அல்லது பீலடவிவ எஸ்டேட் (2623 ம பிரதமப்படத்தில் 87 ம, 88 ம துண்டுகளின் பாகங்கள்) எனலும் காணியிலிருந்து 3 ஏக்கர் 2 ரூட் 30 பாசல விசாலம் உள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 2623 ம பிரதம படத்தில் 50 ம துண்டு, கிழக்கு 2623 ம பிரதமப்படத்தில் 89 ம, 68 ம துண்டுகள், தெற்கு: 2623 ம பிரதம படத்தில் 68 ம துண்டு, மேற்கு 2623 ம பிரதமப்படத்தில் 88 ம, 87 ம துண்டுகளின் பாகங்கள்

(7) அலவத்தஜேன அல்லது பீலட விவ எஸ்டேட் (2623 ம பிரதம படத்தில் 100 ம துண்டு) எனலும் காணியிலிருந்து 13 ஏக்கர் 2 ரூட் 01 பாசல விசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 2623 ம பிரதம படத்தில் 91 ம, 92 ம துண்டுகளும், 95 ம துண்டாகிய சிறுநூலும், 96 ம, 97 ம, 61 ம துண்டுகளும், கிழக்கு 2623 ம பிரதமப்படத்தில் 101 ம துண்டு, தெற்கு மத்தியமாகாண எல்லை, மேற்கு 2623 ம பிரதம படத்தில் 68 ம 91 ம துண்டுகள்

(8) கஹைகஹாமுலஜேனவத்த அல்லது கோனகஹாஜேனவத்த அல்லது பீலடவிவ எஸ்டேட் (2622 ம பிரதம படத்தில் 58 ம துண்டு) எனலும் காணியிலிருந்து 10 ஏக்கர் 3 ரூட் 19 பாசல விசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 2622 ம பிரதமப்படத்தில் 57 ம, 7 ம துண்டுகள்; கிழக்கு 2622 ம பிரதமப்படத்தில் 17 ம, 18 ம, 20 ம துண்டுகள், தெற்கு . 2622 ம பிரதம படத்தில் 20 ம துண்டு, மேற்கு 2622 ம பிரதம படத்தில் 20. ம, 57 ம துண்டுகள்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம (ஸ்) மாச மாதம் 23 ந தேதி பி ப 3 00 மணிக்கு குறூகல் கச்சேரியில் எனமுன்பாக வெலிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்குள்ள உடனத்தைகளின் தன்மையையும் குறித்த காரணிய எடுத்தற்கான நஷ்ட ரூபறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபேத் தொகையையும், அத்தொகை கணிக்கப் பட்ட விபரங்களையும் 1956 ம (ஸ்) மாச மாதம் 15 ந திகதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எளக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பி. எச். டி. சொயசா,  
அரசாங்க மாகாண அதிபர்.

குறூகல் கச்சேரி,  
1956 ம் (ஸ்) பெப்ரவரி 11 ந உ.

## நாடுவிற்பனை அறிவித்தல்

இல 196

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

விசாக வித்தியாலய நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் குழு, வதுளை மாவட்டத்தைச் சேர்ந்த உடுகிண்ட பகுதியிலுள்ள மகாபலாதத் கோறளியில், கெபிலவெவ எனலும் கிராமத்திலுள்ளதும், 33 ம முடிவான கிராமப்படத்தில், 91 ம காணித் துண்டிற்கு கடுத்தக்கவுள்ள 116 ம காணித் துண்டில், 15 ஏக்கர் முடிக்குரிய நிலத்தை, அதில், ஏற்கெனவே 33 ம முடிவான கிராமப் படத்திலுள்ள 91 ம காணித் துண்டில் நிறுவப்பட்ட விசாக வித்தியாலயத்தை விஸ்தரித்துக் கட்டுவதற்காகக் குத்தகைக்குத் தரும்படி விண்ணப்பித்திருக்கின்றனா என்பதை இத்தால் அறிவிக்கப்படுகிறது

2. இந்த நோக்கத்திற்குக் கொடுக்கப்படுவதற்காக இருக்கும் நிலம் விசாக வித்தியாலய நம்பிக்கைப் பொறுப்பாளர் குழுவுக்கு ஏற்கெனவே குத்தகையிற் கொடுக்கப்பட்ட நிலத்திற்கு வட மேற்குப் பக்கத்திலிருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் குத்தகை, 2051 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ந திகதி முடிவடையும்

(ஆ) வாடகை 1 ஏக்கருக்கு வருடம் ஒன்றிற்கு ரூபா 25

(இ) குத்தகை பெறுபவர்கள் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 3 வருஷத்திற்குள்ள, எல்லாக் கட்டிட வேலைகளையும், வதுளை அரசாங்க மாகாண அதிபர் திருப்பிப்படுமபடியாகக் குத்தகை நிலத்திற்கு கட்டி முடித்தல் வேண்டும்

(ஈ) குத்தகை பெறுபவர்கள் குறிப்பிட்ட நிலத்தை விசாக வித்தியாலயத்தின் ஓர் பகுதிக் கட்டிடத்திற்கே யல்லாமல், வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3. குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லும்படியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்.

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டில்,  
காணி அதிகாரிகளாக.

கொழும்பு

1956 ம் (ஸ்) பெப்ரவரி 17 ந உ

## வதுளை டிஸ்திரிக்—கட்டிட நிலக் குத்தகை விற்றபளவு

எற்றல்ப்பிடடி

வதுளை டிஸ்திரிக் அரசாங்க அதிபர் (அரசாங்க அதிபர் எனக் கீழ்க்குறிக்கப்படுபவர்) வதுளை டிஸ்திரிக், உடுகிண்ட மாவட்டம், மஹாப் பலாதத் கோறளை எததல்ப்பிடடி கிராமத்தில், 26 ம இல முடிவான கிராமப்படத்தில் 210 ம இல காணித்துண்டிலுள்ள ஏறக்குறைய ½ ஏக்கர் விசாலங்கொண்ட நிலங்களின் குத்தகையைக் குடியிருப்பதற்காக வதுளை கச்சேரியில் 1956 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 24 ந திகதி, சனி வாரம், முற்பகல் 10 30 மணிக்கு பரிசீலனை எலத்தில் விற்றபா என இத்தால் அறிவிக்கப் படுகின்றது

2. கேள்விகள் வருடாந்த குத்தகைப் பணத் தொகையிலிருந்து ஆரம்பமாகும் ஆக்கக்கூடிய கேள்விகாரருக்கே குத்தகை விறகப்படும் ஏக்கருக்கு ரூபா 80 வீதமுள்ள வருடாந்த குத்தகைத் தொகைக்குக் கீழ் ஒரு கேள்வியும் ஏறகப்படமாட்டாது

3. ஒவ்வொரு துண்டுகளும் கேட்கப்பட்ட பணத் தொகை ஏக்கர் ரூபா 80 வீதத்துக்கு இருமடங்குக்கு மேற்படாலை—

(எ) நியாயமானதெனக் கருதப்படும் தொகையில் வருடாந்த குத்தகைப் பணத்தை நியமிப்பதற்கும்,

(பி) கேட்கப்பட்ட தொகைக்கும் நியமிக்கப்பட்ட தொகைக்கும் உள்ள வித்தியாசத்தில் இருபது மடங்களுக்கு குறையாமல் கட்டுமானப் பணம் அறிவித்தற்கும்,

உள்ள உரிமையை அரசாங்கம் தம் பேரில் ஒதுக்கியிருக்கிறது

4. அரசாங்க அதிபர் அல்லது விற்பனையை நடத்த அவரால் ஏற்படுத்தப்பட்டவா ஒரு கேள்வியை ஏற்குமுன், கேட்கும் ஆளினுடைய உண்மையான தன்மையையும், அவர் குத்தகையின் நிபந்தனைகளை அனுசரிக்கத் தகுதியுள்ளவரோவெனத் தனனைத் திருப்பிப்படுத்திக் கொள்ளலாம். தகுந்த இடங்களில் கேள்வியை ஏற்காது அக் கேள்விக் கேட்கப்படாததுபோல விற்பனையைத் தொடர்ந்து நடத்தலாம்.

5. சித்திபெற்ற கேள்விக்காரன, கேள்வி ஏற்கப்பட்டவுடன் முதல் வருடக் குத்தகைப் பணத்தில் 1/10 அரசாங்க அதிபரிடம் கொடுக்க வேண்டும் குத்தகைப் பணத்தில் எஞ்சிய பாகம் விற்றபின் தேதியிலிருந்து ஒருமாத காலத்தினுள் கொடுபட வேண்டும் மேற்குறிப்பிட்ட 3 ம பந்தியினபடி குத்தகைத் தொகை திருத்தப்பட்டால் அரசாங்க அதிபர் கட்டுமானப் பணத்தொகையை அறிவிப்பாரா அவ்வறிவித்தலின ஒருமாத காலத்தினுள் குறித்த கேள்விக்காரர் கட்டுமானப் பணத்தையும் எஞ்சிய முதலவருடக் குத்தகைப் பணத்தையும் அரசாங்க அதிபரிடம் இறுப்பாரா

6. ஒவ்வொரு குத்தகையும், மறழும் நிபந்தனைகளுடன், பின் வரும நிபந்தனைகளையும் கொண்டதாயிருக்கும்:—

(எ) குத்தகையின் காலம் 99 வருடம்,

(பி) ஒவ்வொரு 30 வருட முடிவிலும் குத்தகைத் தொகை திருத்தப் படக்கூடும் ஆனால் புதிய தொகை திருத்தமுன் கட்டப்பட்ட குத்தகைப் பணத்தில் 100 க்கு 50 வீதத்துக்கு மேல் கூடா திருத்தல வேண்டும்,

(சி) முதல் 30 வருஷத்தில் முதலவரும் மூன்று வருடங்களில் ஒவ்வொன்றுக்கும் வருடாந்த குத்தகைப் பணத்தில்  $\frac{1}{3}$  பங்கு மாததிரம் கட்டலாம்,

(டி) குத்தகைக்காரன் குத்தகை தொடங்கி இரு வருடங்களுள் அரசாங்க அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட படங்களுக்கும் விதிகளுக்கும் அமைய குத்தகை நிலத்தில் ரூபா 3,000 பெறும்திகளுக்கு குறையாது ஒரு குடியிருப்புக் கட்டிடம் கட்டவேண்டும்,

(ஈ) குத்தகைக்காரன், காணி அதிபரின் எழுதப்பட்ட உத்தரவின்றி, குத்தகையில் தமக்குள்ள உரிமைகளைக் கீழ்க் குத்தகையாகவோ அறுதியாகவோ, நன்கொடையாகவோ, ஈடாகவோ, அல்லது வேறு எவ்விதத்திலோ கையளிக்கக் கூடாது,

(எவ) குத்தகைக்காரன், அரசாங்க அதிபரின் திருப்திக்கு கட்டிடங்களை நல்ல வகையில் திருத்திப் பழுதுபார்த்து தாபரிக்கவேண்டும்,

(ஜி) குத்தகைக்காரன் நிலத்துக்கும் கட்டிடத்துக்கும் உள்ள சோலை வரிகளையும் மற்ற வரிகளையும் கொடுக்கவேண்டும்;

(எச்) குத்தகைக்காரன் எல்லைக்கு ஓர் வேலி அல்லது சுவர் கட்டி அரசாங்க அதிபரின் திருப்திக்குப் பழுதுபார்த்து பாதுகாக்க வேண்டும்,

(ஐ) குத்தகைக்காரன், குத்தகை காலமுடிவில் அல்லது முன்னதாக ரத்து செய்தலில், நிலத்தில் செய்குள்ள திருத்தங்கள், கட்டிடங்கள், அனுபந்தங்கள், பெலப்படுத்திய உபமானங்கள், முதலியவற்றுடன் அரசாங்க அதிபரிடம் அல்லது ஏவலாளரிடம் நிலத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் இவற்றின் ரூபரால் அல்லது வேறு எக் காரணத்தினாலோ நஷ்ட ஈட்டுக்குக் குத்தகைக்காரன் உரிமை உள்ளவராகமாட்டார்

7. குத்தகைபற்றிய விபரங்களுக்கு அரசாட்சி அதிபருக்கு மனுச் செய்யவும்

சி லுடிசினை,

வதுளை டிஸ்திரிக் அரசாட்சி அதிபருக்காக

வதுளைக் கச்சேரி,

1956 ம 17 (பெப்ரவரி) மாதம் 5 ந ட.